



# THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,575 — THURSDAY, AUGUST 20, 1953

(Published by Authority)

## PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
<b>Land Settlement Notices :—</b>		<b>Land Sales by the Settlement Officers :—</b>	
Preliminary Notices . . . . .	—	Western Province . . . . .	—
Final Orders . . . . .	—	Central Province . . . . .	.. —
		Southern Province . . . . .	. —
		Northern Province . . . . .	.. —
		Eastern Province . . . . .	.. —
<b>Land Sales by the Government Agents :—</b>		North-Western Province . . . . .	. —
Western Province . . . . .	—	North-Central Province . . . . .	—
Central Province . . . . .	—	Province of Uva . . . . .	—
Southern Province . . . . .	—	Province of Sabaragamuwa . . . . .	—
Northern Province . . . . .	—		
Eastern Province . . . . .	—	Land Acquisition Notices . . . . .	1619
North-Western Province . . . . .	—	Notices under the Land Development Ordinance . . . . .	—
North-Central Province . . . . .	—	Land Redemption Notices . . . . .	1627
Province of Uva . . . . .	—	Miscellaneous Land Notices . . . . .	1634
Province of Sabaragamuwa . . . . .	—	Lands under Peasant Proprietor Scheme . . . . .	.. —

## Land Acquisition Notices

### THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

#### Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare under, sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

All that land described in Town Survey Plan No. 41 in extent about 19 2 perches situated at Watarappola, within the Urban Council Limits of Dehiwala—Mt Lavinia, Colombo D. R. O's Division, Colombo District, and bounded as follows :—

North by Sumanarama Road ;  
East by Sumanarama Temple ;  
South by properties of M. Siemon Aponso and C. D. Gomez ;  
West by the property of H. O. S. Abeysekera

The notice which appeared in the *Ceylon Government Gazette* No. 10,557 of July 31, 1953, in respect of this land is hereby cancelled.

Signed by me

S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

Ref No Q 4487/J/LG/2763  
Colombo, July 27, 1953

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development,

### THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

#### Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

(1) A portion in extent about 12 perches out of the land called Weheragodellawatta, situated at Meetotamulla, Colombo D. R. O's Division, Colombo District, and bounded as follows :—

North and east by parts of same land belonging to Weheragodella Temple ;  
South by part of Weheragodellawatta belonging to Mr. D. C. Wijegoonawardene ;  
West by part of Weheragodellawatta belonging to Mr. D. C. Wijegoonawardene.

(2) A portion in extent about 6 perches out of the land called Weheragodellawatta, situated at Meetotamulla, Colombo D. R. O's Division, Colombo District, and bounded as follows :—

North and east by parts of Weheragodellawatta belonging to Weheragodella Temple ;  
South by part of Weheragodellawatta belonging to Mr. D. C. Wijegoonawardene ;  
West by Weheragodellawatta.

(3) A portion in extent about ¼ perch out of the land called Weheragodellawatta, situated at Meetotamulla, Colombo D. R. O's Division, Colombo District, and bounded as follows :—

North and east by parts of same land belonging to Mr. P. J. Perera ;  
South by V. C. Road ;  
West by part of Weheragodellawatta belonging to Mr. D. C. Wijegoonawardene.

1619—J. N. B. 28598-849 (8/53)

(4) A portion in extent about 1 R 35 P out of the land called Weheragodellawatta, situated at Meetotamulla, Colombo D R. O's Division, Colombo District; and bounded as follows:—

North by part of Weheragodellawatta belonging to Rev. M Seelalankara,  
East by remaining portion of same land belonging to Mr. D. C Wijegoonawardane,  
South and west by Railway Line.

Ref. Q. 4516/J/LLD/2864  
Colombo, June 16, 1953.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

**Declaration under Section 5**

Ref No MA/AC/4220/51

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

An extent of about 0 A. 0 R. 24 80 P., forming parts of premises bearing assessment Nos. 56 and 56/1 Layards Road and 66, 68, 70, 72 and 74 Lorensz Road, situated in Havelock Town Ward within the Municipal Limits of Colombo; and bounded as follows:—

North by premises No. 359, Bambalapitiya Road and premises No 54, Layards Road;  
East by Layards Road,  
South by parts of premises Nos 66, 68, 70, 72 and 74, Lorensz Road and Nos 56 and 56/1, Layards Road,  
West by Lorensz Road.

Ref. No. J/LG/2659.  
Colombo, July 18, 1953

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

**Declaration under Section 5**

L D 4102.

I, DUDLEY Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Portions of the lands called Ambaange Kumbura and Hatuwannawa Kumbura in extent approximately 25 P. and 15 P., respectively, situated at Giragama in Yatinuwara, Kandy District, and bounded as follows:—

<i>Ambaange Kumbure</i>	<i>Hatuwannawa Kumbura</i>
North by portion of same field	Ela
East by Ela	Portion of remaining field
South by Ela	Do.
West by portion of same field	Ela

Ref. No J/E/292.  
Colombo, January 24, 1951.

DUDLEY SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

**Declaration under Section 5**

L D. 4664.

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

Two portions of land, totalling in extent about 7 15 perches and forming parts of assessment No. 4 Deiyannewela Road and Nos 3 and 5, Deiyannewela Lane, situated within the Municipal limits of Kandy, Kandy and Pata Hewaheta Division, Kandy District, and bounded as follows:—

*Lot No. 1*

North-West by Railway Reservation,  
North-East by path,  
South-East by Meda Ela;  
South-West by remaining portion of premises Nos. 3 and 5, Deiyannewela Lane

*Lot No. 2*

North-West by Railway Reservation,  
North-East by remaining portion of premises No 4, Deiyannewela Road,  
South-East by Meda Ela,  
South-West by path

Ref No J/LG/2660  
Colombo, August 3, 1953

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

**Declaration under Section 5**

No. LA/ED/1/53/J/E/333/53

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of Section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

An allotment of land called Pitakotuwa Hena, in extent about 1½ acres, situated in the village of Manungamuwa, Manungamuwa Palata, Dambadeni Hatpattuwa, Kurunegala District, and bounded as follows:—

North by land belonging to H M Kiri Mudiyanse,  
East by Kongahamulahena belonging to R M Mudalihamy and others,  
South by Ambakumbura Hena belonging to H M. PUNCHI BANDA and others,  
West by paddy fields.

Signed by me.

S F AMERASINGHE,  
Permanent Secretary.

Ref No. J/E/333/53.  
Colombo, July 16, 1953

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Declaration under Section 5

Reference LWA 24.

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

All that land called Madamekumbura in extent 1 A. 1 R. 18 9 P., described as lot 35 in T S P P 43, situated within the Urban Council limits of Badulla, Yatakinda Division, Badulla District, and bounded as follows —

North by Hunukotuwa Path,  
East by Lower Kings Street,  
South by Road to Sujatha School,  
West by bund path.

Ref. No J/LG/207/53  
Colombo, August 3, 1953

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. Q. 3597/J/AL/9.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired

Preliminary Plan No A 3,168 Pirisyala Village

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent	
				A	R. P.
1	Rakumpitiyakumbura	Paddy field and bund	S W D John Perera of Viharakanda Estate, Pirisyala, Ambepussa	0	0 15 6
2	Do	do	Don Carols Mathuraperuma, Pirisyala, Ambepussa	0	0 18
3	Viharakanda Estate	Coconut garden	S W D. John Perera of Viharakanda Estate, Ambepussa	0	0 21

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on October 16, 1953, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 2, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Colombo, August 15, 1953

A. ST. V. WIJEMANNE,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. Q. 4235/J/FCU/2029.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired

Preliminary Plan No A 3 486 Village—Uyana, Ward No. 8

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A	R. P.
1	Mahapola-Madangahawatta, part of assessment No. 52, Uyana Road	Coconut garden	Mrs. Ellen Emahya Fernando of Uyana, Moratuwa	0	0 18 05
2	Do.	do.	do.	0	0 3 59
Total				0	0 21 64

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on October 20, 1953, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before October 6, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Colombo, August 15, 1953

A. ST. V. WIJEMANNE,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. Q. 4144/J/AL/1878

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired

Preliminary plan No A 3,469 Village—Gonagaha

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent	
				A	R. P.
1	Kukuladalupotha	Paddy field	Baris Gunatillaka and John Gunatillake, both of Gonagaha, Makewita	0	0 9 9
2	Kajugahadalupotha	do	A D Heramans Appuhamy of Makewita	0	1 12 1
3	Diyaporagahakumbura and Diyaporagahawatta	Paddy field and coconut garden	A A. Samitchahamy, Gonagaha, Makewita	0	0 11 3
4	Batadombagahawatta	Coconut garden	M T Vctorihamy, Gonagaha	0	0 14 4
5	Do	do	M. T. Marthelis Perera, Makewita	0	0 3 1
6	Kongahawatteonita	Coconut garden	W D. Allinahamy, A D Wilbert, W A Allinahamy, N. A. Pablis Appuhamy and A A. Samitchahamy, all of Gonagaha, A D. Piloris, C/o Baily Mudalaly, Giriulla and A D Biyanahamy of Mabima, Makewita	0	0 13 9
7	Gorokgahagalpotha	Paddy field	N A. Pablis Appuhamy of Gonagaha	0	0 17 4
8	Do	do	do	0	0 0 4
9	Kongahawatta	Coconut garden	A D Helanahamy and N A. Pablis Appuhamy, both of Gonagaha	0	0 2 5
10	Bakmeegahakumbura	Paddy field	A D Helenahamy of Gonagaha	0	0 17 9
12	Lekamwela	do	A D. Egonis Appuhamy, Gonagaha	0	0 16 3
13	Ambagahaowita	do.	H. Charis Singh, Makewita	0	0 10 5

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on October 19, 1953, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before October 5, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Colombo, August 15, 1953

A. ST. V. WIJEMANNE,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No LD. 4545.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

## Description of the land to be acquired :

Two portions of land called and known as Bogahalandehena and Bogahalandewatta in extent 3 A 2 R 31 P out of the land called and known as Bogahalanda Estate, situated in Uduwela Pallegama, Gandahe Korale North, Kandy and Pata Hewaheta, Kandy District, Central Province, and more fully described as lots 1 and 2 in P. P. A. 1,998

## Name of Claimants

Messrs. S. Raju, S. Ramantujam and Rajagopal, all of Trincomalee Street, Kandy.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on October 5, 1953, at 11 45 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before September 28, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Kandy, August 12, 1953.

RAINE WRIGHT,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

LD. 4557.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

## Description of the land to be acquired .

A portion of land in extent 5 A. 3 R. 16 P., out of the land called and known as Bettiyagodawatta, situated in Delpaddana village, Weuda Korale, Weudawili Hatpattu in Kurunegala District, North-Western Province, and more fully described as lots 26, 27 and 28 in Combined Supplement No. 1 to F. V. P 's 186 (C. P.) and 1105 (N. W. P)

## Name of Claimant

Messrs Bosanquet & Skrine, Ltd., P. O. Box 14, Colombo.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on October 5, 1953, at 10.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before September 28, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kandy, August 12, 1953.

RAINE WRIGHT,  
Additional Assistant Government Agent, Kurunegala District

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely for the settlement of flood refugees from the Getambe area to wit —

Preliminary plan No. A 1,413. Village—Palle Peradeniya (part) within the Municipal limits of Kandy

Lot No.	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
11	Premises bearing assessment Nos 1012, 1014, 1016, 1018, 1020, 1022 and 1024 of Ward No. 1	Garden contains coconut trees	N. Ismail, Superintendent of Police of Elliot Place, Colombo (disputed by Gangarama Vihare)	0	1	13.22
15	Premises bearing assessment Nos 962/1, and 962/2 of Ward No 1	Garden (bare land) contains a zink thatched hut	H L Omar Lebbe, C/o Meera Meccam Lebbe, Asgariya, Kandy Disputed by Gangarama Vihare (Chief Trustee R Sri Dammarakkita Sobita Thero, Mahanayake Thero of Malwatte Vihare, Kandy)	0	0	3 60

I hereby give public notice as required by section 6 that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Kandy Kachcheri, on September 15, 1953, at 11 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Kandy, August 11, 1953.

RAINE WRIGHT,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No LD 4047/J/HLG/652

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following lands which are, required for a public purpose —

## Description of the land to be acquired

All those lands called Keeratiwelagawakumbura [and 'Arambedarakumbura, in extent 0 A 0 R 13 1 P, situated in Amunugama village in Udagampaha Korale in Pata Durbara, Kandy District, surveyed and more particularly described as lots 1, 2, 3, 4 and 5 in Preliminary plan No A 1,646

Lot No.	Extent			Name of Claimant
	A	R	P	
1	0	0	15	Kavisekera Mudiyanse of Amunugama
2 & 4	0	0	48	Samarakoon Mudiyanse of Amunugama
3	0	0	14	Appuhami Arachchi of Amunugama
5	0	0	54	Kovilawatte Appuhami of Amunugama

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on October 5, 1953, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before September 28, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kandy, August 4, 1953.

RAINE WRIGHT,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. LD 4600/J/HLG/2287.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

## Description of the land to be acquired

All that portion of land in extent 6 perches out of premises bearing Assessment No. 941, Peradeniya Road, Getambe, Ward No. 1—Peradeniya, within the Municipal Limits of Kandy, Gangawata Korale, Kandy and Patha Howahota, Kandy District, Central Province and more particularly described as lot 1 in P. P. A. 1,992

## Claimed by the Dalada Malgawa, Kandy

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on October 3, 1953, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before September 25, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kandy, August 11, 1953.

RAINE WRIGHT,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. LD. 4564

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose.—

## Description of the land to be acquired

A portion of land in extent 26 A. 0 R. 3 P., out of the land called and known as Rothschild Estate, situated in Pussellawa Town, within the Town Council Limits of Pussellawa and Pussellawa village, Kandukara Ihala Korale, Uda Palata, Kandy District, Central Province, and more fully described as lots 1 and 2 in P. P. A. 2,000.

## Name of Claimant

The Eastern Produce & Estates Co., Ltd., Meddakumbura, Watagoda

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on October 3, 1953, at 2 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before September 28, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kandy, August 12, 1953.

RAINE WRIGHT,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. LD. 4557.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose.—

## Description of the land to be acquired

A portion of land in extent 32 A. 0 R. 34 P., out of the land called and known as Bottiyagodawatta, situated in Migahahena village, Udapalata Korale West, Tumpane Division, Kandy District, Central Province, and more fully described as lots 376, 377 and 378 in Combined Supplement No. 1 to F. V. P's 186 (CP) and 1105 (NWP)

## Name of Claimant

Messrs. Bosonquet & Skime, Ltd., Box No. 14, Colombo

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on October 5, 1953, at 10.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before September 28, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kandy, August 12, 1953

RAINE WRIGHT,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. LD 4666 (A).

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

## Description of the land to be acquired

Portions of land called Tumpokunawatta, Lowlogedorahona, Lowlogedorawatta and Agalawatta, situated in Amunugama, Udapalata Korale, Pata Dumbara Division, Kandy District, surveyed and described as lots 1, 2 and 3 in P. P. A. 2003

## Lot No.

## Name of Claimant

## Extent

A. R. P.

1	M B Dyonis Silva and B M Appusingho, both of Polgollawatta, Polgolla and G V S de Silva of Post Office, Polgolla and others	1 0 12 3
2	S Marimuttu of New Forest Estate, Dolosbage	3 2 10.2
3	A Punchi Banda, A Mudiyanse and A Kirubanda, all of Agalawatta, Amunugama, Gunnapana	0 1 11.2

Total 4 3 33.7

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on October 5, 1953, at 11.20 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before September 28, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kandy, August 11, 1953.

RAINE WRIGHT,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. L B 1460—J/HLG/1272.

I, E M Wijenake, Additional Assistant Government Agent, Matara District hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which is required for a public purpose —

## Description of the lands to be acquired

Preliminary plan A 1,294—Dempitiya (Sinhalese) Meeruppa and Warakapitiya. Villages—Weligam Korale, Matara District, Southern Province

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
Village—Dempitiya (Sinhalese)				
1	Parakkawatta	Coconut garden contains 23 coconut trees, 60 years, 3 kaju trees, 5 years and cinnamon	H W Juwanis, H W Rosahani, H W Somawathe, H W. Ariyadasa, H W. Dayawathie, H W Karunawathie, H W. Pemawathie, and H. W Don Dues Appuham all of Parakkawatta, Deniptiya	0 0 21 3

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No LA/7483/J/E/1847.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired —

An extent of 2 A. 0 R. 21 5 P., out of the land called Bunnshepola Group, situated in Bunnshepola Village, Katugampola Korale South, Katugampola Hatpattu, in Kurunegala District, and surveyed and more particularly described as lot 274 in Sup. No. 1 to F. V. P. 997.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri together with deeds, &c., on October 22, 1953, at 9 30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 15, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. No claim would be considered at the inquiry if this requirement has not been complied with.

The Kachcheri,  
Kurunegala, August 7, 1953

N. N. D. JILLA,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No LA/7681/J/E/2666.

I hereby give notice under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

An extent of 2 A. 0 R. 0 P., out of the land called Kalugahamulahena *alias* Diggalahena, situated in Kanawa Village, Mahagalaboda Egoda Korale, Hiriyala Hatpattu in Kurunegala District, surveyed and more particularly described as lot 6 in Sup. No. 1 to F. V. P. 1,296.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri together with deeds, &c., on October 12, 1953, at 9 30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 5, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. No claim would be considered at the inquiry if this requirement has not been complied with.

The Kachcheri,  
Kurunegala, August 7, 1953

N. N. D. JILLA,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No LA/7400/J/E/1397.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

An extent of 2 A. 0 R. 31 5 P., out of the land called Helambagahamulahena *alias* Purana Pillawa *alias* Silvatenne, situated in Dolana Village, Yatikaha Korale South, Katugampola Hatpattu, Kurunegala District, and surveyed and more particularly described as lot 26 in Sup. No. 1 to F. V. P. 972.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, together with deeds, &c., on October 22, 1953, at 9 30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 15, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. No claim would be considered at the inquiry if this requirement has not been complied with.

The Kachcheri,  
Kurunegala, August 7, 1953

N. N. D. JILLA,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. LA/7571/J/E/2083.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

An extent of 2 A. 2 R. 1 9 P., out of the land called Indiwita, situated in Dangolla Village, Udukaha Korale North, Dambadeni Hatpattuwa in Kurunegala District, surveyed and more particularly described as lots 1 and 2 in P. P. A 1,211.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri together with deeds, &c., on October 22, 1953, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 15, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. No claim would be considered at the inquiry if this requirement has not been complied with.

The Kachcheri,  
Kurunegala, August 14, 1953.

N. N. D. JILLA,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No LA/7362/J/HLG/1016.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired —

An extent of 4 A. 0 R. 4 6 P. out of the land called Gedarawatta situated in Narammala and Dematagahawela villages, Udukaha Korale North, Dambadeni Hatpattu Kurunegala District; and more particularly described as lots 19, 36 and 37 in combined Supplement No. 1 to Final Village Plan Nos 221 and 66.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kurunegala, on November 2, 1953, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 25, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kurunegala, August 14, 1953.

N. N. D. JILLA,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No LA 7191/J/AL/664.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —  
Description of the land to be acquired

## SCHEDULE

Sup No 1 to F. V. P. 2,531

Lot No	Village	Name of Land	Extent		
			A	R.	P.
6	Imiyangoda Pahala	Udakumbura and Udakumburawatto	0	0	8 9'
7	Do.	Pinkumbura, Pansalawatte and Pinkumburepillawa	0	2	32 0
8	Do	Mahakumbura and Mahakumburepillawa	0	0	15 0
9	Do	Mahakumbura and Mahakumburepillawa	0	0	11 6'
10	Do.	Pansalagawahena	0	1	7 3
11	Do	Pansalagawahena and Rawanaelewala	1	0	3 1
12	Do	Rawanaelehona, Rawanaelewala and Rawanaolekumbura	1	1	5 5
13	Do.	Vulanewelopillewa	0	0	18 5
14	Do	Bulanewelopillewa	0	0	18 6
15	Do	Kalahagahamulawatto	0	1	7 5
16	Do	Kosgahamulawatte	0	0	19 5
17	Do	do	0	0	22 3
18	Do	do	0	0	9 3
19	Do.	Bulugahamulawatto	0	0	10 1
20	Do.	Talagahamulawatto	0	0	34 1
21	Do.	Lindagawakumbura	0	0	3 8
22	Do.	do	0	0	3 2
23	Do	Gansuyagahamulawatto	0	0	4 2
24	Do	Lindagawakumbura	0	0	7 0
24½	Do.	do	0	0	21 6
25	Do.	do	0	0	4 5
26	Do	Kosgahamulawatte	0	0	1 7
27	Do	Lindagawakumbura and Kosgahamulawatte	0	0	15 9
28	Do	Bogahamulawatto	0	1	4 7
29	Do	do	0	0	0 2
30	Do.	Siyambalagahamulawatte	0	1	15 3
31	Do	Ikiriwela, Kanuketiya and Deniyewela	2	1	31 5
32	Do	Kanuketiyaehona	0	1	21 8
			Total	8	1 38 7

Sup No 1 to F. V. P. 2,532

4	Imiyangoda Ihala	Gamburiyagahahena and Gamburiyagahakumbura	0	0	24 5
5	Do.	Pahalakumbura	0	0	19 9
6	Do	Kumbukgahakumbura	0	0	36 8
7	Do	Pahalakumbura and Ehetugahamulahona	0	0	23 4
9	Do	Gamburiyagahakumbura	0	0	9 3
10	Do	Kadurugahamulahona	0	0	3 7
11	Do	do	0	0	18 2
12	Do.	Ihalaradakotuwa	0	1	7 0
13	Do.	Pahalaradakotuwa	0	0	20 8
14	Do.	Mahakumburehona	0	0	36 5
15	Do	Apulluntotahona	0	1	29 2
			Total	1	3 29 3

Sup No 2 to F. V. P. 2,533

176	Werapola	Pahalapitiyehona and Pahalapitiyokumbura	0	1	18 0
180	Do.	Pahalakumbura	0	0	25 4
181	Do	do	0	0	16 6
182	Do	do	0	0	5 6
183	Do.	do	0	0	22 0
188	Do.	Mahapaluwattehona	0	0	14 3
189	Do	do	0	0	17 3
190	Do.	Pahalakurundukumbura	0	0	9 4
191	Do.	do	0	0	29 3
192	Do	Dampitigewelekumbura	0	0	29 5
193	Do.	do	0	0	3 4
194	Do.	Othegekumbura	0	1	3 4
			Total	1	2 34 2

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the office of the Divisional Revenue Officer, Dewamedu Hatpattu, Wariyapola, on November 3, 1953, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 27, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Kurunegala, August 15, 1953.

N N D JILLA,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. LW 2845.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands, which are required for a public purpose —

Description of the lands to be acquired

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
178½	Alt-etagodahena	Chena	B. M. Ganetrala, B. M. Heonmenika, Don Andrayas Indrawathie (minor), B. M. Piyasana (minor), all of Kiulagedaragama, Kundakotiya	0 0 1
179	Alt-etagodakumbura, Alt-etagodahena	Paddy field and chena includes bund and channel constructed by the Irrigation Department	do .. ..	5 2 11
179½	Alt-etagodahena	Chena	do. .. ..	0 0 3
209	Konakumburawatta	Garden contains 13 coconut trees 5-20 years, 1 jak tree 20 years	do. .. ..	0 0 30

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the office of the Colonization Officer, Ruthmeddilla, on September 25, 1953, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 18, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. All deeds and other documents in support of your claim should be produced before me at the inquiry.

The Kachcheri,  
Badulla, August 10, 1953.

A. I. MOHIDEEN,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. LW 3524.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands, which are required for a public purpose —

Description of the lands to be acquired

Kannahela Village (Part of)—Extract 5 VP 544

Lot	Name of Land	Description	Name of Claimants	Extent A. R. P.
440	El Teb Group, Kitul-kelewatta	Toa over 45 years	The Consolidated Estates Company, Limited, Agents Messrs. George Stuart & Co., Colombo	14 3 14
443	—	Gansabhawa Path said to have been tea	do. . . . .	0 0 2
444	—	do	do . . . . .	0 0 2
445	—	do	do. . . . .	0 0 3.9
446	—	do	do . . . . .	0 0 0.1
447	—	do	do . . . . .	0 0 10
448	—	do	do . . . . .	0 0 2
				14 3 34

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Badulla Kachcheri, on October 15, 1953, at 10 o'clock, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 8, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount. All deeds and other documents in support of your claim should be produced before me at the inquiry.

The Kachcheri,  
Badulla, August 17, 1953.

A. I. MOHIDEEN,  
Assistant Government Agent.

## Land Redemption Notices

L.D.—B 49/50.

## DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Signed by me.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

Colombo, June 24, 1953.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

## Schedule

Preliminary Plan No. A 1954. Village—Udagama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Magodatenna, formerly known as Medagodatennehena	Tea, 35 years	D. M. Appuhamy, ex-Arachchi, Udagama, Wijebahukanda, Kotmale	0 0 14.3
2	do.	do.	do.	1 2 31.3
3	do.	do.	do.	0 0 18.4
Total				1 3 24.5



Ref Q 4662/LRO/APL 5416.

**DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of the Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signified by me.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

Colombo, July 10, 1953.

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development.

**Schedule**

Preliminary plan A 3,485. Village—Tihariya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Delatarawatta	Paddy field and coconut garden contains coconut and other seasonal crops 20-50 years	D A. Jayasekera, Rural Hospital, Narammala	4	3	34
2	Do.	Coconut garden contains coconut and other seasonal crops 20-50 years	do	0	0	8
Total				5	0	2

Q. 4658/LRO/APL 4893.

**DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signified by me.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

Colombo, June 24, 1953.

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development.

**Schedule**

Preliminary plan No A 3,473 Village—Mandawala

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent		
				A.	R.	P.
1	Godaporagaliawatta <i>alias</i> Dambugaliawatta	Coconut garden over 30 years, contains a temporary building and part of a ditch	R A Jompi Singho of Mandawala, Gampaha	4	3	23
2	Do.	Coconut garden over 30 years, contains 2 earth wells and part of a ditch	Ditto, disputed by M A John Perera, M A Ali's Perera, M A Ensohamy and M. A Soidahamy, all of Mandawala, Gampaha	0	1	0
Total				5	0	23

My No LRO/APL 5643/J/LLD/365/53/LP/6351.

**DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Colombo, June 24, 1953

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

**Schedule**

Preliminary plan No A 1,459 Village—Gonapinuwela W

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Kahatagahawatte <i>alias</i> Paragahawatte	Coconut garden contains 6 coconut trees 30 years and part of foot-path	D. P. Jinadasa of Gampola Road, Peradeniya	0	0	12
2	Do.	Coconut garden 50 years, contains part of a foot-path and temporary house	do. path and temporary house	0	2	39
3	Ambagahawatte	Coconut garden 50 years contains a temporary house	do.	1	0	7
4	Do.	Coconut garden contains 7 coconut, 1 jak and 1 breadfruit tree 30 years	do	0	0	12
5	Kittanduwa-addara, Dadan-kahawilakumbure and Dodankahawilakumbure Pahala Kebella	Paddy field contains 4 coconut trees 40 years	H. P. B. Cornelis Silva of Modera Patuwata, Dodanduwa	2	0	29
Total				4	0	19

Q. 4656/LRO/APL 2806.

**DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the schedule hereto, shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942.

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signified by me

S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

Colombo, June 18, 1953.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.**Schedule**

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
Preliminary plan No. A. 3,432 Village—Oruwala						
1	Wanapotamukalana	Coconut garden 30 years, contains a temporary building and an earth wall	P. Don Carolis of Horahena Kade. Hokandara	7	3	28
2	Do	Coconut garden contains 31 coconut trees 30 years	do	0	1	11
				Total	8	0 39

LA 3423/J/LLD/371/53.

**DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942.

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, June 25, 1953

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.**Schedule**

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
Preliminary plan No. A 1,245. Village—Sellankandal						
1	Suambiady Ucheham Maduramadu Vembu	Coconut estate contains one zinc masonry store, three cadjan mud temporary houses and a masonry well	P. T. Mohamood, Puttalam.	54	0	12
2	Do	Part of coconut estate	do.	1	0	32
				Total	55	1 4

L. D —B. 40/50.

Ref. Q. 4591/LRO/APL 1106A.

**NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

I, A. St. V. Wijemanne, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—

- (a) appear, personally or by agent duly authorized in writing, before me at Colombo Kachcheri, on October 20, 1953, at 3.30 p.m. and
- (b) notify to me in writing (in duplicate) on or before October 6, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

Colombo, August 15, 1953

A. ST. V. WIJEMANNE,  
Assistant Government Agent.**Schedule**

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
Preliminary plan No. A 3,342. Village—Ambana						
1	Kahatagahaladda, Madugahaladda and Kahatagahaladda	Coconut garden	A. A. Wirasinghe, "Calverly House", Turret Road, Colpetty	1	0	19

L. D —B 49/50.

Q 4599/LRO/APL 5111B.

**NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

I, A. St. V. Wijemanne, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—

- (a) appear, personally or by agent duly authorized in writing, before me at Colombo Kachcheri, on October 20, 1953, at 2.30 p.m. and
- (b) notify to me in writing (in duplicate) on or before October 6, 1953, the nature of his interest in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

Colombo, August 15, 1953.

A. ST. V. WIJEMANNE,  
Assistant Government Agent.**Schedule**

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
Preliminary Plan No. A. 3,204. Village—Godigomuwa						
1	Kosgahawatta, Kosgahaowita	Coconut garden	S. Subasinghe of Hunupitiya Road, Negombo	0	0	24
3	Do.	Coconut garden and a thatched mud hut	do.	3	1	30
				Total	3	1 30

L. D.—B. 49/50.

Ref. Q. 4544/LRO/APL/2502.

**NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, NO. 9 OF 1950**

I, A. St. V. Wijemanne, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Colombo Kachcheri on October 20, 1953, at 10.30 a.m., and

(b) notify to me in writing (in duplicate) on or before October 6, 1953, the nature of his interests in the land, the particulars of his claims for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

Colombo, August 15, 1953.

A. ST. V. WIJEMANNE,  
Assistant Government Agent.**Schedule**

Preliminary plan No. A 3287 Village—Dalupota

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P.
1	Kongahawatta and Kahatagahawatta	Coconut garden	W Constantinu Fernando and P Adeln Fernando, both of Dalupota Road, Negombo	0	3	38
2	Do.	do	do	0	0	7
Total				1	0	5

L. D.—B 49/50

Ref. Q. 4,593/LRO/APL 4,466.

**NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

I, A. St. V. Wijemanne, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at Colombo Kachcheri, on October 16, 1953, at 2.30 p.m., and

(b) notify to me in writing (in duplicate) on or before October 2, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

Colombo, August 15, 1953.

A. ST. V. WIJEMANNE,  
Assistant Government Agent.**Schedule**

Preliminary plan No. A 3,315 Village—Welihena (part)

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P.
1	Millagahawatta	Coconut garden	W W Fernando of Welihena, Kochchukade	0	0	4
2	Do.	do	do	0	0	27
3	Do.	Ditto and two temporary buildings	do	0	3	24
Total				1	0	15

L. D.—B. 49/50.

Ref. Q 4598/LRO/APL 5115A.

**NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

I, A. St. V. Wijemanne, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at Colombo Kachcheri, on October 19, 1953, at 2.30 p.m., and

(b) notify to me in writing (in duplicate) on or before October 5, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

Colombo, August 15, 1953.

A. ST. V. WIJEMANNE,  
Assistant Government Agent.**Schedule**

Preliminary plan No. A. 3,193. Village—Godigomuwa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P.
1	Walakumburepillewa Ambalankumbura	Coconut garden and paddy field	S G. Kulasinghe of Godigomuwa, Badalgama	1	2	24
2	Walakumburepillewa	Coconut garden	do.	0	0	5
Total				1	2	29

Please quote this number in all correspondence in this connection. LD 1231

L. D.—B. 49/50.

**NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

I, Cyril Joseph Serasinghe, Assistant Government Agent of the Nuwara Eliya District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Nuwara Eliya Kachcheri on September 25, 1953, at 10 a.m., and

(b) notify to me in writing on or before September 18, 1953, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

Nuwara Eliya, August 7, 1953

C. J. SERASINGHE,  
Assistant Government Agent.

**Schedule**

Preliminary plan No. A 1,954 Village—Udagama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P.
1	Magodatenna, formerly known as Medagodatennehena	Tea 35 years	D. M. Appuhamy, ox-aarachchi, Udagama, Wijebahukanda, Kotmale	0	0	14.3
2	Do	do	do	1	2	31.8
3	Do	do	do	0	0	18.4
				<u>1</u>	<u>3</u>	<u>24.5</u>

L. D.—B. 49/50.

No. L. B 2186—LRO/APL 5722 J/LLD/187/53.

**NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

I, Edmund Mahinda Wijenaike, Additional Assistant Government Agent of the Matara District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Matara Kachcheri, on November 10, 1953, at 10 a.m.; and

(b) notify to me in writing on or before November 1, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Matara, August 10, 1953.

E. M. WIJENAIKE,  
Additional Assistant Government Agent.

**Schedule**

Preliminary plan No. A 1,397. Village—Walpita

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P.
1	Kehelgahahena, Dawatagahahenawatta	Coconut garden 5-50 years, contains jak, mango, breadfruit, kajuru and arecanut trees 5-50 years, 5 temporary open sheds, 3 temporary buildings, 1 temporary latrine, 1 permanent latrine with concrete roof, an earth wall and part of a private road	Mrs. S. Samarasjeweera Babarenda, Kottagoda	6	0	13
2	Kehelgahahena	Coconut garden 5-50 years, contains 6 coconut trees, 6 coconut plants, 4 kitul trees 5 to 10 years, 4 mango trees 10 to 30 years, one domba tree 10 years and 3 jak trees 25-50 years.	do	0	0	33
3	Kehelgahahena and Dawatagahahenawatta	Coconut garden 5-50 years, contains 8 coconut trees, 19 coconut plants and 3 mango trees and part of a private road	do	0	0	20
Total				<u>6</u>	<u>1</u>	<u>26</u>

L. D.—B 49/50.

No. LA/LRO/53/30 /LRO/APL 5835—A/J/LLD/282/53.

**NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

I, Nariman Nasserwanji Dadabhoy Jilla, Assistant Government Agent of Kurunegala, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri on October 1, 1953, at 9.30 a.m., and

(b) notify to me in writing on or before September 24, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.  
No claim will be considered at the inquiry if this requirement has not been complied with.

The Kachcheri,  
Kurunegala, August 7, 1953.

N. N. D. JILLA,  
Assistant Government Agent.

**Schedule**

Supplement No. 2 to F. V. P. 222. Village—Pahala Medagoda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P.
52	Nungomuwekumbura	Paddy field	Mrs. F. Menik Etana Hamma of Dampellessa, Narammala	1	1	24
53	Do	do	do	0	0	14
Total				<u>1</u>	<u>1</u>	<u>38</u>

L. D.—B. 49/50.

LA/LRO/53/27/LRO/APL : 3134r.—J/LLD/262/53.

**NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

I, Nariman Nasserwanji Dadabhoy Jilla, Assistant Government Agent of Kurunegala, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto ;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me ; and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on October 1, 1953, at 9.30 a.m., and

(b) notify to me in writing on or before September 24, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount. No claim will be considered at the inquiry of this requirement has not been complied with.

Kurunegala, August 7, 1953

N. N. D. JILLA,  
Assistant Government Agent

**Schedule**

Supplement No. 1 to Final Village Plan No. 1,000. Village—Ammanamulla

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
125	Kahatagahamulawatta	Coconut garden 40 years	M. Hugo Fonseka of 158, Colombo Road, 3rd Division, Kurana, Negombo	1	1	22
126	Do.	Coconut garden contains 6 coconut trees 40 years	do.	..	0	0 13
127	Do.	Coconut garden contains 5 coconut trees 40 years, and 4 coconut trees 5-10 years	do.	..	0	0 7
Total				1	2	2

L. D.—B 49/50.

No LA/7644/LRO/APL 1025/J/LLD/2523.

**NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

I, Nariman Nasserwanji Dadabhoy Jilla, Assistant Government Agent of Kurunegala, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto ;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me ; and
- (3) every person interested in such land shall—

(a) appear personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri on October 1, 1953, at 9.30 a.m. ; and

(b) notify to me in writing on or before September 24, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount. No claim will be considered at the inquiry if this requirement has not been complied with.

The Kachcheri,  
Kurunegala, August 7, 1953.

N. N. D. JILLA,  
Assistant Government Agent.

**Schedule**

Supplement No. 1 to F. V. P. No 2,341. Village—Galagedera

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
76	Ambagahamula, Innawatta and Halmullagahamulawatta	Coconut garden contains a temporary house with mud walls and cadjan roof	R. Kiribandiya, Welivehara, Kirimetiya, Katupota	3	0	19
Total				3	0	19

L. D.—B 49/50.

No. LA/LRO/53/23/LRO/APL · 5279/J/LLD/283/53

**NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

I, Nariman Nasserwanji Dadabhoy Jilla, Assistant Government Agent of Kurunegala, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto ;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me ; and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri on October 1, 1953, at 9.30 a.m. ; and

(b) notify to me in writing on or before September 24, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount. No claim will be considered at the inquiry if this requirement has not been complied with.

The Kachcheri,  
Kurunegala, August 7, 1953.

N. N. D. JILLA,  
Assistant Government Agent.

## Schedule

Supplement No 2 to F V. P. 359 Village—Balawala

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
44	Madawalawatta	Coconut garden over 35 years contains a mud thatched house and an earth well	K P Thegis Singho of Kotadeniyawa and R. Dyonis Appuhami of Diyagampola, Kotadeniyawa	3	2 20
45	Do.	Coconut garden contains Ceylon Teak trees over 35 years	do	1	3 20
46	Do.	Coconut garden contains 9 coconut trees and 1 del tree over 35 years	do	0	0 26
47	Do	Coconut garden contains 9 coconut trees and 1 jak tree over 35 years	do.	0	0 13
Total				5	2 39

L. D.—B. 49/50.

LA/LRO/53/29/LRO/APL 5835—J/LLD/281/53.

## NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Nariman Nasserwanji Dadabhoy Jilla, Assistant Government Agent of Kurunegala, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on October 1, 1953, at 9.30 a.m., and

(b) notify to me in writing on or before September 24, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount. No claim will be considered at the inquiry if this requirement has not been complied with.

Kurunegala, August 7, 1953

N. N. D. JILLA,  
Assistant Government Agent.

## Schedule

Supplement No 1 to F V P. 220. Village—Ihala Medagoda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
14	Gammasamekumbura	Paddy field	Mrs. P. Menik Etana Hamme of Dampellessa, Narammala	0	3 38
Total				0	3 38

L. D.—B. 49/50.

No LA/LRO/53/36/LRO/APL: 5838—J/LLD/311/53.

## NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Nariman Nasserwanji Dadabhoy Jilla, Assistant Government Agent of Kurunegala, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri on October 1, 1953, at 9 a.m.; and

(b) notify to me in writing on or before September 24, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount. No claim will be considered at the inquiry if this requirement has not been complied with.

The Kachcheri,  
Kurunegala, August 7, 1953.N. N. D. JILLA,  
Assistant Government Agent.

## Schedule

Preliminary plan No. A 1,247. Village—Aragoda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	Owitahenyaya	Coconut garden contains coconut trees over 30 years	Mrs. Lama Etana Megasooriya Talgamuwa, Parana-gama, Mawanella, and Maharage Abraham Perera, Lansiyawadiya, Kotugoda	3	3 9
2	Do.	Coconut garden contains 7 coconut trees over 30 years and 94 arecanut trees 15 years	do.	0	0 25
3	Do.	Coconut garden contains 5 coconut trees over 30 years and 2 arecanut trees 20 years	do	0	0 11
Total				4	0 5

## Miscellaneous Land Notices

No. LS. 2968.

### NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs. M. Kandasamy, D. J. B. Hapukotuwa and C. Pamunuwa—Trustees of the Medawachchiya Sports Club—have applied for a lease of a piece of Crown land, about 1½ acres in extent, from lot 1 B (part) in F. V. P. 112, situated at Kuda Medawachchiya, Anuradhapura District, for the construction of a Club house thereon.

2. The site is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others—

- (a) Term: 30 years;
- (b) Rent: Rs. 6 per annum;
- (c) The lessees shall, within six months from the commencement of the lease, erect a permanent Club house on the land in accordance with plans and specifications approved by the Government Agent, North-Central Province;
- (d) The lessees shall use the land as a site for a Club house, and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

E. K. R. ASERAPPA,  
for Land Commissioner.

Colombo, August 21, 1953.

LS. 3104

### NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that the Caranthan Co-operative Agricultural Production and Sales Society has applied for a lease of a piece of Crown land, about ½ acre in extent, from lot 1 in P. P. 8047, situated at Neeraveli South, Jaffna District, for the construction of a go-down thereon.

2. The land applied for is suitable and available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others—

- (a) Term: 30 years, with an option of renewal for a further term of 30 years;
- (b) Rent: Re. 1.20 per annum;
- (c) The lessee shall, within one year from the commencement of the lease, construct a go-down on the land to the satisfaction of the Government Agent, Northern Province;
- (d) The lessees shall use the land as a site for a go-down and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

E. K. R. ASERAPPA,  
for Land Commissioner.

Colombo, August 21, 1953.

LS. 2689.

### NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs. A. Bibile, N. Sivesurbaranam and R. A. D. Cyril of Bibile—trustees of the Bibile Public Services Recreation Club—have applied for a lease of a piece of Crown land, about ½ acre in extent, from lot 186 in V. P. 573, situated in Bibile, Wellassa Division, Badulla District, for recreational purposes.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others—

- (a) Term: 30 years;
- (b) Rent: Rs. 2 per annum;
- (c) The lessees shall use the site for recreational purposes and for no other purpose;
- (d) The lessees shall, within one year from the commencement of the lease, construct a Club house on the land to the satisfaction of the Government Agent, Uva.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

E. K. R. ASERAPPA,  
for Land Commissioner.

Colombo, August 21, 1953.

LS. 3027.

### NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs. N. P. Aron Singho, K. Peter Appuhamy, H. A. Thomas Singho, T. A. Thomas Singho, B. A. Alwis Appuhamy and W. M. Punchnala—trustees of the Gamuni Viharawardana Samitiya—have applied for the lease of a piece of Crown land, about two acres in extent, from the area reserved for the Civic Centre in Tract 9 of the Kattiyawa Colony, Anuradhapura District, for the establishment of a Buddhist temple, thereon.

2. The land is available for the purpose. The proposed temple will serve about 1,500 persons. The nearest temple is reported to be 5½ miles away. It is proposed to grant the application for lease subject to the following conditions amongst others—

- (a) Rent: Re. 1 per annum;
- (b) The lessees shall, within five years from the commencement of the lease, erect a Viharage and an avasa (hereinafter referred to as the temple) on the land to the satisfaction of the Government Agent, North-Central Province;
- (c) The lessees shall use the land as a site for a Buddhist temple and for no other purpose;
- (d) The lessees shall, within six months of the completion of the temple, dedicate it by deed approved by the Public Trustee. In that event, the land will be leased to the trustee or the Controlling Viharadhipathi of the temple, as the case may be, for a term of thirty years.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, August 21, 1953.

E. K. R. ASERAPPA,  
for Land Commissioner.

LS. 2830.

### NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs. Illukumburage Jimonis Jayaweera of Induruwa, Suduhakuralaya Charis Singho of Ketawala, and Babyale Amaneris of Ketawala—trustees of the Dayaka Sabha of the Guruluwana temple—have applied for a lease of lots 484–487 in F. V. P. 349, aggregating in extent 1 A. 2 R. 8 P., situated in Guruluwana, Ratnapura District, for the establishment of a Buddhist temple thereon.

2. These lots, which are available for the purpose, already contain a permanent Pansala, Viharaya, latrine, and the foundation for a Dharmasalawa. It is proposed to grant the application for a lease subject to the following conditions amongst others—

- (a) Rent: 50 cents per annum;
- (b) The lessees shall, within five years from the commencement of the lease, complete the building referred to above to the satisfaction of the Government Agent, Sabaragamuwa;
- (c) The lessees shall use the land as a site for a Buddhist temple and not for any other purpose;
- (d) The lessees shall, within six months of the completion of the buildings referred to above, dedicate them by deed approved by the Public Trustee. In that event, the land will be leased to the trustee or the Controlling Viharadhipathi of the temple, as the case may be, for a term of ninety years.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, August 21, 1953.

E. K. R. ASERAPPA,  
for Land Commissioner.

LS. 2940.

### NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that the Pahalawalaka Co-operative Agricultural Production and Sales Society has applied for a lease of a piece of Crown land from lot 1 in F. V. P. 467, situated in Lunama, Hambantota District, for the construction of an office and store thereon.

2. This site is situated to the east of, and is adjacent to, the land handed over to the Commissioner of Food Supplies, and it is available for the purpose in view. It is proposed to grant the application for the lease subject to the following conditions amongst others—

- (a) Term: 30 years;
- (b) Rent: Rs. 3.75 per annum;

- (c) The lessee shall, within one year from the commencement of the lease, erect an office and store on the land to the satisfaction of the Assistant Government Agent, Hambantota.
- (d) The lessee shall use the land as a site for an office and store and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

Colombo, August 21, 1953.

E K R ASERAPPA,  
for Land Commissioner.

LS. 1089.

**NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE  
CROWN LANDS REGULATIONS, 1948**

NOTICE is hereby given that Messrs A S Crow and S D Ratwatte of Kandy—trustees of the Kandy Garden Club—have applied for a renewal of the lease of a piece of Crown land, about 3r 26 75r. in extent, from lot 9877 in P. P. No 3,498, situated at Victoria Drive within the Municipal Limits of Kandy, for recreational purposes.

2 This land has been held by the Club on successive leases since 1889, and contains the Club buildings and several tennis courts. The most recent lease expired on December 31, 1950. It is proposed to grant the application for renewal, subject to the following conditions, amongst others—

- (a) Term—10 years with effect from January 1, 1951.
- (b) Rent—Rs 68 80 per annum.
- (c) The lessees shall use the land as site for a tennis Club but for no other purpose.

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

Colombo, August 21, 1953

E K R ASERAPPA,  
for Land Commissioner

LS. 2912

**NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE  
CROWN LANDS REGULATIONS, 1948**

NOTICE is hereby given that Father S S Villavarasingham, O.M.I., the Parish Priest of St Anne's Church, Pandiatalvu, has applied for a lease of a piece of Crown land about 2 acres in extent, situated at Keenadi—about ½ mile from Pallikuda—in the Pooneryn Thunukkai D R. O's Division, Jaffna District, for the purpose of establishing a Roman Catholic Church thereon and purposes incidental thereto.

2 This land, which is in scrub jungle, is available for the purpose. The area is frequented by a large number of Roman Catholic fishermen from the peninsula, who have no church for their spiritual needs.

3 It is proposed to lease the land to the Bishop of Jaffna for the purpose, subject to the following conditions, amongst others—

- (a) Term—99 years.
- (b) Rent—Rs 1 per annum.
- (c) The lessee shall, within two years from the commencement of the lease, construct a Roman Catholic church on the land to the satisfaction of the Government Agent, Northern Province.
- (d) The lessee shall use the land as a site for a Roman Catholic Church and for purposes incidental thereto, but for no other purpose.

4. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

Land Commissioner's Department,  
Secretariat,  
Colombo, August 21, 1953

E K R ASERAPPA,  
for Land Commissioner.

No. LS. 2922.

**NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE  
CROWN LANDS REGULATIONS, 1948**

NOTICE is hereby given that the Shell Company of Ceylon Ltd. has applied for a renewal of the lease of lot 1 in P. P. 7,230, 14 8 perches in extent, situated in Pulyadi Irrakkam, Mannar District, for the maintenance of a petroleum installation thereon.

2. This lot, which has been under lease to the company and its predecessor, the Asiatic Petroleum Company (Ceylon), Ltd., since

June 1, 1928, contains a petroleum store. The last lease expired on May 31, 1953. It is proposed to grant the application for renewal, subject to the following conditions, amongst others—

- (a) Term—10 years from June 1, 1953.
- (b) Rent—Rs 24 per annum.
- (c) The lessee shall use the land as a site for a petroleum installation, but for no other purpose.
- (d) The lessee shall maintain the Petroleum installation to the satisfaction of the A G A, Mannar.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

Land Commissioner's Office,  
Colombo, August 21, 1953

E K R ASERAPPA,  
for Land Commissioner.

LS. 3049

**NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE  
CROWN LANDS REGULATIONS, 1948**

NOTICE is hereby given that Messrs M. A. Kachhu Mohamed & Sons of Mannar have applied for a lease of lots 113 B and 172 in F T S P P 15—Grand Bazaar, in extent 2 4 perches, situated in Mannar Town, for the maintenance of a petroleum and kerosene store thereon.

2 These lots were held on two leases by Mr Kavanna Mana Ana Kachi Mohamed—who is the Managing Director of the firm—for this purpose. The leases expired on December 31, 1950. The land contains a store which is valued at Rs 2,000. It is proposed to grant the application for lease, subject to the following conditions, amongst others—

- (a) Term—10 years, with an option of renewal for a further term of 10 years.
- (b) Rent—Rs 38 per annum, subject to revision every five years.
- (c) The lessee shall use the land as a site for a petroleum and kerosene oil store, and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

Colombo, August 21, 1953

E. K. R. ASERAPPA,  
for Land Commissioner

LS. 3036.

**NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE  
CROWN LANDS REGULATIONS, 1948**

NOTICE is hereby given that Rev K Medhananda, Messrs. R A V. Punchappu, T. Tikiri Banda, B Ukku Banda and Buthsaians—trustees of the Vihara Wardana Samitya, Maneruva, Moragollegama—have applied for a lease of a piece of Crown land, about 2 acres in extent, from lot 4 in F. V. P. 1,041, situated in Ulputwewa in Kalugampalata, Anuradhapura District, for the establishment of a Buddhist temple thereon.

2. This land, which already contains a temporary hut and latrine is available for the purpose. It is proposed to grant the application for lease, subject to the following conditions, amongst others—

- (a) Rent—Rs. 3 per annum;
- (b) The lessee shall, within one year from the commencement of the lease, erect an Awasa, Vihara, and Preaching Hall (hereinafter referred to as the temple) on the land to the satisfaction of the Government Agent, N. C. P.;
- (c) The lessee shall report to the Archaeological Commissioner any antiquities found on the land, and shall deal with such antiquities and, if necessary, suspend building operations in accordance with any directions issued by him;
- (d) The lessees shall use the land as a site for a Buddhist temple and for no other purpose;
- (e) The lessees shall, within six months of the completion of the temple, dedicate it by deed approved by the Public Trustee. In that event the land will be leased to the trustee or Controlling Viharadhipathi of the temple, as the case may be, for a term of 30 years.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

Colombo, August 21, 1953.

E. K. R. ASERAPPA,  
for Land Commissioner.



LS. 2543

**NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF  
THE CROWN LANDS REGULATIONS, 1948**

NOTICE is hereby given that Messrs. Don Lewis Abeyratne, D. S. Abeyssekera and A. V. Jalis Rodrigo, all of Athuwana—trustees of the Elapahala Buddhist Society—have applied for a lease of lot 2K7F in F. V. P. 75, in extent 1 acre, 2 roods, 18 perches, situated in Elapahala, Chilaw District, for the establishment of a Buddhist temple thereon.

2. This lot was formerly leased to the Madampo Buddhist Society for a term of 99 years from July 19, 1941, for the purpose of conducting a Buddhist school thereon. The society has since surrendered this lease and been given a larger extent elsewhere for the same purpose. Lot 2K7F is, therefore, available for lease. The proposed temple will serve about 200 Buddhist families in Elapahala village. It is proposed to grant the application subject to the following conditions, amongst others —

- (a) Rent . Re. 1 per annum ,
- (b) The lessees shall, within three years from the commencement of the lease, erect an avasa, viharage and a hall (hereinafter referred to as the temple) on the land to the satisfaction of the Assistant Government Agent, Puttalam ;
- (c) The lessees shall use the land as a site for a Buddhist temple and for no other purpose ,
- (d) The lessees shall, within six months of the completion of the temple, dedicate it by deed approved by the Public Trustee. In that event, the land will be leased to the trustee or Controlling Viharadhupathi of the temple, as the case may be, for a term of 99 years

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

Colombo, August 21, 1953

E. K. R. ASERAPPA,  
for Land Commissioner

**NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF  
THE CROWN LANDS REGULATIONS, 1948**

NOTICE is hereby given that Messrs. A. Welathe, K. Kapurala and S. Ranhamy of Etambagaskada—trustees of the Etambagaskada Viharasataka Samitiya—have applied for a lease of lot 1 in P. P. A. 1753 in extent 2 roods 18 perches, situated at Etambagaskada, Kilakkumulai South, Sinhalese Division, Vavuniya District, for the purpose of extending the adjoining Buddhist temple.

2. The existing temple stands on about half an acre of private land. No other suitable land can be found for the expansion of the temple. It is proposed to grant the application, subject to the following conditions, amongst others —

- (a) Rent . Re. 1 per annum ,
- (b) The lessees shall, within three years from the commencement of the lease, erect a Vihara and Preaching Hall (hereinafter referred to as the temple) on the land to the satisfaction of the Assistant Government Agent, Vavuniya ,
- (c) The lessees shall use the land as a site for a Buddhist temple and for no other purpose ;
- (d) The lessees shall, within six months of the completion of the temple, dedicate it by deed approved by the Public Trustee. In that event, the land will be leased to the trustee or Controlling Viharadhupathi of the temple, as the case may be, for a term of 99 years

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

4. The notification relating to the lease of a piece of Crown land from lot 3 in P. P. 5357 to this Society and published in *Gazette* No. 10,170 of November 3, 1950, is hereby cancelled

Colombo, August 21, 1953

E. K. R. ASERAPPA,  
for Land Commissioner.

**ANURADHAPURA DISTRICT F. V. P. 1296 KAHATAGAS-  
DEGILIYA**

**Sale of lease of lot 93 (part) for a Petrol Service Station**

NOTICE is hereby given that the Government Agent, North-Central Province (herein-after referred to as the Government Agent), will, on October 3, 1953, at 10 a.m. at the office of the Divisional Revenue Officer, Hurulu Palata, sell by public auction, the lease of lot 93 (part) in F. V. P. 1,296, 1 R. 0 P. in extent, situated at Kahatagadegiliya in Hurulu Palata, Anuradhapura District, as a site for a Petrol Service Station.

2. The bidding will be on the premium provided that no bid below the upset premium of Rs. 240 will be accepted.

3. The Government Agent may, before accepting any bid, satisfy himself of the bona fides of the person making it and his ability to comply with the conditions of the lease. No bid will be accepted from any person who is not an authorized representative of an Oil Company or an accredited Agent of an Oil Company. If he is not so satisfied, the Government Agent may refuse to accept any bid and continue the sale as if no such bid had been made.

4. Every bidder shall be present in person or by a duly accredited agent at the aforesaid place and time. The necessary letters of appointment should be produced by the agent for scrutiny prior to the sale.

5. The successful bidder shall, immediately after his bid is accepted, pay the amount of his bid and the first year's rent in advance.

6. The successful bidder shall execute a lease within 14 days of its being presented to him. In the event of his failing to do so, the Government Agent may cancel the sale and confiscate any deposit paid by the bidder.

7. The lease will include the following conditions amongst others.—

- (a) The term shall be 30 years
- (b) The rent shall be Rs. 120 per annum
- (c) The lessee shall not use the land for any purpose other than as a site for a Petrol Service Station, except with the prior written consent of the Government Agent
- (d) The lessee shall, within 6 months from the date of the lease and in accordance with plans and specifications previously approved by the Government Agent, erect and complete on the land such buildings and installations as are necessary for the distribution of bulk petrol. No additions or improvements nor any temporary buildings shall be constructed except with the prior approval of the Government Agent.
- (e) The lessee shall provide approach roads with culverts of sufficient capacity to the satisfaction of the Government Agent.
- (f) The lessee shall not sublet, transfer, donate, mortgage or otherwise dispose of or deal with his interests in the lease without the written consent of the Land Commissioner on the lessor's behalf.
- (g) The lessee shall pay the rents and all taxes and other assessments whatsoever in respect of the land and buildings thereon.
- (h) At the expiration or earlier determination of the lease the lessee shall be entitled to demolish and remove the materials of any buildings on the land.
- (i) No compensation shall be payable by the Crown for any buildings left on the land on any other account whatsoever.

8. For further particulars regarding the lease application should be made to the Government Agent

The Kachcheri,  
Anuradhapura, August 10, 1953

H. C. GOONEWARDENA,  
Government Agent.

No LK. 2377/14.

**TENDERS FOR A LEASE OF THE RIGHT TO TAKE THE  
PRODUCE ON DAMBAKANDE ESTATE ACQUIRED FOR  
ARMY CANTONMENT AT PANAGODA, HABARAKADA,  
HOMAGAMA AND PITIPANA VILLAGES**

TENDERS are invited for a lease of the right to take the produce on Dambakande Estate acquired for Army Cantonment and fully described in the schedule hereto, situated in Panagoda, Habarakada, Homagama and Pitipana villages.

2. All tenders should be sealed and addressed to the Government Agent, W. P., Colombo 12

3. Tenders should be either deposited in the tender box, which will be kept at the Kachcheri on the date of closing, or should be sent by registered post

4. Tenders should be marked "Tender for the Lease of Produce on Army Cantonment, Dambakande Estate" in the left-hand top corner of the envelope and should reach the Government Agent before 11 a.m. on September 22, 1953.

5. Tenders are to be made upon forms which will be supplied upon application at the Colombo Kachcheri, and no tender will be considered unless it is on the recognized form.

6. All alterations and erasures must be initialled by the tenderers

7. A deposit of Rupees two hundred (Rs. 200) will be required to be made at the Colombo Kachcheri, and a receipt produced for the same before any form of tender is issued. Should any person decline or fail to execute an indenture of lease within ten days of its being presented to him by the Government Agent, Western Province (hereinafter referred to as the Government Agent), or fail to furnish the security specified in condition 9 below within ten days of receiving notice in writing that his tender has been accepted, such deposit will be forfeited to the Crown. Notice of acceptance will be deemed to have been received by the tenderer if it has been sent by post addressed to, or left at, the address given by the tenderer. Tenderers must make their deposits for tender forms before 3 p.m. on September 11, 1953, and obtain the necessary forms in time as tender forms will not be issued thereafter.

8. Each tender must be accompanied by a letter signed by two responsible persons whose addresses must be given engaging to become surety for the due fulfilment of the contract.

9. The tenderer, whose tender is accepted, will be required to deposit, within ten days of receiving notice that his tender has been accepted, one-fourth of the amount tendered as cash security for the due fulfilment of the conditions of the lease, and sign Conditions of Sale. In the event of breach of any of the conditions of the lease, this sum will be forfeited to the Crown.

10. The indenture of lease, which the lessee will be required to execute, will contain the following conditions amongst others:—

- (i) The term of the lease shall be one year commencing from October 1, 1953.
- (ii) The lessee shall be entitled to the option of paying the amount tendered in full or in equal monthly instalments. Each monthly instalment shall be payable in advance on or before the first day of each month.
- (iii) The lessee shall not make any use of the soil of the land.
- (iv) The lessee shall pay any rates and taxes whatsoever in respect of the lease.
- (v) The lessee shall not assign, transfer, sublet or otherwise dispose of his rights under the lease without the permission of the Government Agent previously obtained in writing.
- (vi) Neither the lessee nor his workmen shall pick up any immature nuts from the coconut trees on the land.
- (vii) Neither the lessee nor his workmen shall lop the branches of, or fell or otherwise damage, any trees standing on the leased land without the permission of the Government Agent previously obtained.
- (viii) The lessee shall not erect any buildings or other structures on the land without the permission of the Government Agent previously obtained in writing.
- (ix) The lessee shall not occupy or in any way use any buildings on the land, or cause any damage thereto or remove any material therefrom.
- (x) The Government Agent shall be entitled to fell any trees on the land or to resume possession of the whole or any part of the land in respect of which the lease is issued. In that event, the lessee shall be entitled to proportionate reduction of the rent. The decision of the Government Agent regarding the amount of any such reduction of rent will be final.
- (xi) The Government Agent reserves the right to appoint any watchers and other necessary staff to safeguard Crown interests in the land and the buildings thereon.
- (xii) The lease shall be liable to termination on one calendar month's notice being served on the lessee or left on the land. In such event, the lessee shall be entitled to a proportionate reduction of the rent in respect of the unexpired portion of the lease, but no compensation whatsoever.
- (xiii) Any breach of any of the conditions of the lease shall render the lease liable to immediate cancellation without compensation on the orders of the Government Agent.
- (xiv) The lessee shall pay inspection and assessment fees in respect of rubber trees, if and when he is required by the Rubber Controller to do so.
- (xv) The lessee shall be entitled to receive the coupons, if such coupons are issued by the Rubber Controller in respect of the rubber trees on the land.
- (xvi) On the expiry or cancellation of the lease the lessee shall deliver quiet possession of the land to any person acting under the orders of the Government Agent and such person may on such expiry or cancellation enter upon the land and take possession thereof on behalf of the Government Agent.
- (xvii) The lessee shall not have or make any claim for compensation for improvements effected or expense incurred, or for damages, or for any other cause or reason whatsoever.

(xviii) The lessee shall permit the Government Agent or the Director of Public Works, or any officer authorized by the Government Agent or the Director of Public Works in writing, at any time to enter and inspect the land and execute any work thereon.

(xix) The lessee shall permit the P. W. D. staff and labour, contractor's staff and labour to have access to the leased area in order to carry out any works that may be necessary in connection with the construction of the new Army Cantonment.

(xx) The lessee to understand that large-scale construction works will be in progress on the land adjacent to the leased area, and this work must not be interfered with in any way.

(xxi) The lessee shall have access to the leased area only from the Panagoda side and from the Village Road on the eastern boundary of the leased area and he and his employees to be prohibited from entering the Sriyakkande Estate.

(xxii) The lessee or his workmen shall not use bullock carts on the land or on any road in the area.

11. No tender will be considered unless in respect of it all the conditions above laid down have been strictly fulfilled.

12. The Government reserves to itself the right, without question, of rejecting any or all tenders and the right of accepting any portion of a tender.

13. The plan of the lease land will be available for examination at the Kachcheri, Colombo.

#### Schedule

#### Dambakande Estate—Preliminary plan No. A 2,543

Lot No.	Extent A. R. P.	Description
2	1 1 26	Coconut and other plantations
3	1 1 25	Coconut, rubber and other plantations
4	1 2 '9	Rubber and other plantations
6	0 0 16	Vegetables
7	0 3 7	Coconut, rubber and other plantations
8		
9	0 0 7	Plantain bushes
14	1 0 8	Coconut and other plantations
15		
16		
17	1 0 8	Cinnamon, coconut and other plantations
18		
19	1 0 5	Rubber and other plantations
21	2 0 34	Coconut and other plantations
22		
24		
30	0 0 9	Jak, breadfruit and arecanut
31	0 0 10	4 coconut trees
32	0 0 34	1 jak tree
33	0 0 35	Coconut
34	0 0 11	Plantains
35	0 0 14	Vegetables
36	145 3 12	Coconut, rubber and other plantations— excluding the areas of about 2½ acres within the fenced compounds of the P. W. D. buildings, an area of about 14½ acres of lot 36 which falls to the south of the road and also the work site in extent about 38 acres
37		
38	0 0 39	2 coconut trees
39	0 2 13	Coconut and other plantations
40		
41		
42		
44	0 0 14	Rubber
45		
46	0 0 20	4 coconut trees and other plantations
47	0 2 16	Paddy and coconut
48	0 3 38	Paddy

The total extent of the lease land is about 78 acres.

The Kachcheri,  
Colombo, August 18, 1953.

E. M. D. WICKREMASINGHE,  
for Government Agent, W. P.

No LK. 2377/15.

**TENDERS FOR A LEASE OF THE RIGHT TO TAKE THE PRODUCE ON SIRIYAKANDE ESTATE ACQUIRED FOR ARMY CANTONMENT AT PANAGODA, HABARAKADA, HOMAGAMA AND PITIPANA VILLAGES**

TENDERS are invited for a lease of the right to take the produce on Siriyakande Estate acquired for Army Cantonment and fully described in the schedule hereto, situated in Panagoda, Habarakada, Homagama and Pitipana villages

2. All tenders should be sealed and addressed to the Government Agent, W. P., Colombo 12

3. Tenders should be either deposited in the tender box which will be kept at the Kachcheri on the date of closing, or should be sent by registered post.

4. Tenders should be marked "Tender for the Lease of Produce on Army Cantonment, Siriyakande Estate" in the left-hand top corner of the envelope and should reach the Government Agent before 11 a. m. on September 22, 1953.

5. Tenders are to be made upon forms which will be supplied upon application at the Colombo Kachcheri, and no tender will be considered unless it is on the recognized form.

6. All alterations and erasures must be initialled by the tenderers

7. A deposit of Rupees two hundred (Rs. 200) will be required to be made at the Colombo Kachcheri, and a receipt produced for the same before any form of tender is issued. Should any person decline or fail to execute an indenture of lease within ten days of its being presented to him by the Government Agent, Western Province (hereinafter referred to as the Government Agent), or fail to furnish the security specified in condition 9 below within ten days of receiving notice in writing that his tender has been accepted, such deposit will be forfeited to the Crown. Notice of acceptance will be deemed to have been received by the tenderer if it has been sent by post addressed to, or left at, the address given by the tenderer. Tenderers must make their deposits for tender forms before 3 p. m. on September 11, 1953, and obtain the necessary forms in time as tender forms will not be issued thereafter.

8. Each tender must be accompanied by a letter signed by two responsible persons whose addresses must be given engaging to become surety for the due fulfilment of the contract

9. The tenderer, whose tender is accepted, will be required to deposit, within ten days of receiving notice that his tender has been accepted, one-fourth of the amount tendered as cash security for the due fulfilment of the conditions of the lease, and sign Conditions of Sale. In the event of breach of any of the conditions of the lease, this sum will be forfeited to the Crown.

10. The indenture of lease which the lessee will be required to execute will contain the following conditions amongst others —

- (i) The term of the lease shall be one year commencing from October 1, 1953.
- (ii) The lessee shall be entitled to the option of paying the amount tendered in full or in equal monthly instalments. Each monthly instalment shall be payable in advance on or before the first day of each month.
- (iii) The lessee shall not make any use of the soil of the land
- (iv) The lessee shall pay any rates and taxes whatsoever in respect of the lease.
- (v) The lessee shall not assign, transfer, sublet or otherwise dispose of his rights under the lease without the permission of the Government Agent previously obtained in writing.
- (vi) Neither the lessee nor his workmen shall pick up any immature nuts from the coconut trees on the land.
- (vii) Neither the lessee nor his workmen shall lop the branches of, or fell or otherwise damage, any trees standing on the leased land without the permission of the Government Agent previously obtained.
- (viii) The lessee shall not erect any buildings or other structures on the land without the permission of the Government Agent previously obtained in writing
- (ix) The lessee shall not occupy or in any way use any buildings on the land, or cause any damage thereto or remove any material therefrom.
- (x) The Government Agent shall be entitled to fell any trees on the land, or to resume possession of the whole or any part of the land in respect of which the lease is issued. In that event, the lessee shall be entitled to proportionate reduction of the rent. The decision of the Government Agent regarding the amount of any such reduction of rent will be final.
- (xi) The Government Agent reserves the right to appoint any watchers and other necessary staff to safeguard Crown interests in the land and the buildings thereon.
- (xii) The lease shall be liable to termination on one calendar month's notice being served on the lessee or left on the land. In such event, the lessee shall be entitled to a

proportionate reduction of the rent in respect of the unexpired portion of the lease, but no compensation whatsoever.

- (xiii) Any breach of any of the conditions of the lease shall render the lease liable to immediate cancellation without compensation on the orders of the Government Agent
  - (xiv) The lessee shall pay inspection and assessment fees in respect of the rubber trees, if and when he is required by the Rubber Controller to do so.
  - (xv) The lessee shall be entitled to receive the coupons, if such coupons are issued by the Rubber Controller in respect of the rubber trees on the land.
  - (xvi) On the expiry or cancellation of the lease the lessee shall deliver quiet possession of the land to any person acting under the orders of the Government Agent and such person may on such expiry or cancellation enter upon the land and take possession thereof on behalf of the Government Agent.
  - (xvii) The lessee shall not have or make any claim for compensation for improvements effected or expense incurred, or for damages, or for any other cause or reason whatsoever
  - (xviii) The lessee shall permit the Government Agent or the Director of Public Works, or any officer authorized by the Government Agent or the Director of Public Works in writing, at any time to enter and inspect the land and execute any work thereon.
  - (xix) The lessee shall permit the P. W. D. Staff and labour, contractor's staff and labour to have access to the leased area in order to carry out any works that may be necessary in connection with the construction of the new Army Cantonment
  - (xx) The lessee to understand that large-scale construction works will be in progress on the land adjacent to the leased area, and this work must not be interfered with in any way.
  - (xxi) The lessee shall have access to the leased area only from the Panagoda side and from the Village Road on the eastern boundary of the leased area and he and his employees to be prohibited from entering the Dambakande Estate
  - (xxii) The lessee or his workmen should not use bullock carts on the land or on any road in the area.
11. No tender will be considered unless in respect of it all the conditions above laid down have been strictly fulfilled.

12. The Government reserves to itself the right, without question, of rejecting any or all tenders and the right of accepting any portion of a tender.

13. The plan of the lease land will be available for examination at the Kachcheri, Colombo.

14. Further particulars can be obtained from the Government Agent at the Kachcheri, Colombo.

**Schedule**

Siriyakande Estate Area—Preliminary plan No. A 2,543

Lot No.	Extent			Description
	A.	R.	P.	
36	14	3	10	Coconut, rubber and other plantations area to the south of the road
49	0	0	32	Coconut and other plantations
50	0	1	17	Coconut and vegetables
52	125	1	33	Coconut, rubber and other plantations excluding the area within the fenced compound of the P. W. D. building and also the work site in extent approx 7½ acres
56	4	1	24	Coconut and other plantations
57	1	3	4	Cinnamon, coconut and other plantations
58	0	2	38	Coconut and other plantations
64	3	3	20	Coconut and other plantations
65	2	1	29	Coconut and other plantations—excluding the area within the fenced compound of the P. W. D. building
66	1	0	19	Coconut
67	3	3	23	Do.
68	17	1	17	Coconut, rubber and other plantations—excluding the area within the fenced compound of the P. W. D. building
69	5	1	18	Coconut
70	14	0	18	Coconut—excluding the area within the fenced compound of the P. W. D. building

Total extent of the lease land is approximately 158½ acres.

The Kachcheri,  
Colombo, August 18, 1953,

E. M. D. WICKRAMESINGHE,  
for Government Agent, W. P.

**ආණ්ඩුවේ ඉඩම් ලබාගැනීම් සම්බන්ධ දැන්වීම්**

අංකය: Q 4516/J/LLD/2864.

**1950** වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිත පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රච්චා බණ්ඩාර මුල්ලන්කුලංගී නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

(1) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ ආදායම් පාලක නිලධාරී කුමාරයේ කොට්ඨාසයේ මිනිනාටුල්ලේ පිහිටි බණ්ඩාරයාඩුල්ල මත්ක සහ ඉඩමෙන් පාර්චස් 12 ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්:—

උතුරට සහ නැගෙනහිරට: බණ්ඩාරයාඩුල්ල මහාරාජ මහල්ල මගින් ඉඩමේ මනාව සහ,

දකුණට සහ බස්නාහිරට: සී. සී. මිනිනුගුණවර්ධන මහත්මයාට අයිති බණ්ඩාරයාඩුල්ල මහල්ලය.

(2) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ ආදායම් පාලක නිලධාරී කුමාරයේ කොට්ඨාසයේ මිනිනාටුල්ලේ පිහිටි බණ්ඩාරයාඩුල්ල මත්ක සහ ඉඩමෙන් පාර්චස් 5 ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්:—

උතුරට සහ නැගෙනහිරට: බණ්ඩාරයාඩුල්ල මහාරාජ මහල්ල මගින් ඉඩමේ මනාව සහ,

දකුණට: සී. සී. මිනිනුගුණවර්ධන මහත්මයාට අයිති බණ්ඩාරයාඩුල්ල මත්ක සහ මායිම්;

බස්නාහිරට: බණ්ඩාරයාඩුල්ල මහල්ලය.

(3) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ ආදායම් පාලක නිලධාරී කුමාරයේ කොට්ඨාසයේ මිනිනාටුල්ලේ පිහිටි බණ්ඩාරයාඩුල්ල මත්ක සහ ඉඩමෙන් පාර්චස් 3 ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්:—

උතුරට සහ නැගෙනහිරට: පී. ජේ. බණ්ඩාර මහත්මයාට අයිති එම් ඉඩමේ මනාව සහ;

දකුණට: සමසහා පාර,

බස්නාහිරට: සී. සී. මිනිනුගුණවර්ධන මහත්මයාට අයිති බණ්ඩාරයාඩුල්ල මත්ක සහ මායිම්.

(4) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ ආදායම් පාලක නිලධාරී කුමාරයේ කොට්ඨාසයේ මිනිනාටුල්ලේ පිහිටි බණ්ඩාරයාඩුල්ල මත්ක සහ ඉඩමෙන් පාර්චස් 3 ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්:—

උතුරට සහ නැගෙනහිරට: සී. සී. මිනිනුගුණවර්ධන මහත්මයාට අයිති බණ්ඩාරයාඩුල්ල මත්ක සහ මායිම්;

නැගෙනහිරට: සී. සී. මිනිනුගුණවර්ධන මහත්මයාට අයිති එම් ඉඩමේ මනාව සහ;

දකුණට සහ බස්නාහිරට: රේල් පාර.

පී. බී. මුල්ලන්කුලංගී,  
ඉඩම් හා ඉඩම් සංවිධිත පිළිබඳ ඇමතිතුමා.

මේ 1953 ක්වු ජූලි මස 16 වැනි දින  
කොළඹදීය.

අංකය: LD. 4664/J/LG/2660.

**1950** වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිත පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රච්චා බණ්ඩාර මුල්ලන්කුලංගී නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

මහනුවර දිස්ත්‍රික්කයේ මහනුවර සහ පානඟොල රටකොට්ඨාසයේ මහනුවර නගර සීමාව තුළ පිහිටි රදැසිත්තේන් නමැති පාරේ වර්පනම් පාර, 4 ක රදැසිත්තේන් නමැති පවු මාවත් වර්පනම් පාර, 3 ක රදැසිත්තේන් පාර්චස් 7.15 ක් පමණ වූ කොටස් 0.4 කට මායිම්.—

පළමුවන කොටස—

මහල්ල: රේල් මාර්ගයට මායිම්;

නිරිතට: පාර;

හිතකොනට: මැද ඇල;

රජයට: රදැසිත්තේන් නමැති පවු මාවත් වර්පනම් පාර, 3 ක රදැසිත්තේන් නමැති පවු මාවත් වර්පනම් පාර,

බණ්ඩාරයාඩුල්ල මහල්ල මගින් ඉඩමේ මනාව සහ,

නිරිතට: රේල් මාර්ගයට මායිම්;

නිරිතට: රදැසිත්තේන් නමැති පවු මාවත් වර්පනම් පාර, 4 දරණ ඉඩමෙන් ඉතා ශ්‍රී ලංකාව;

හිතකොනට: මැද ඇල;

රජයට: පවු පාර.

පී. බී. මුල්ලන්කුලංගී,  
ඉඩම් හා ඉඩම් සංවිධිත පිළිබඳ ඇමතිතුමා.

මේ 1953 ක්වු අගෝස්තු මස 3 වැනි දින  
කොළඹදීය.

අංකය: LA/ED/L/53/J/E/333/53.

**1950** වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිත පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රච්චා බණ්ඩාර මුල්ලන්කුලංගී නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

ආදායම් පාලකයා විසින් දැනගන්නා බවත් මායිම් මාරු කිරීමට ඉඩ ඇති බව පිටිකොටුවේ නමැති බණ්ඩාර මුල්ලන්කුලංගී මායිම්:—

උතුරට: H. M. කිම්බර්ලන්ට් මහල්ල මගින්;

නැගෙනහිරට: R. M. මුදලිනාමි මහ මහල්ල මගින් මහල්ලෙන් මනාව සහ;

දකුණට: H. M. ප්‍රච්චා බණ්ඩාර මහ මහල්ල මගින් මහල්ලෙන් මනාව සහ;

බස්නාහිරට: කුමුරු.

පී. බී. මුල්ලන්කුලංගී,  
ඉඩම් හා ඉඩම් සංවිධිත පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,

අත්සන් කළේ: ඇස්. ඇස්. අමරසිංහ  
සාමාන්‍ය ලේකම්වරයා.

අංකය: J/E/333/53.

මේ 1953 ක්වු ජූලි මස 16 වැනි දින  
කොළඹදීය.

අංකය. Q. 4467/J/LG/2763.

**1950** වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිත පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රච්චා බණ්ඩාර මුල්ලන්කුලංගී නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ ආදායම් පාලක නිලධාරී කුමාරයේ කොට්ඨාසයේ රදැසිත්තේන් නමැති පාරේ අණු සහ මහල්ල මාරු කිරීමට පිටිකොටුවේ පාර, 41 දරන නගර සීමාවේ විස්තර කරන ලද ඉඩමෙන් පාර්චස් 19.2 ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්:—

උතුරට: සුමනාරාජ පාර;

නැගෙනහිරට: සුමනාරාජ මහල්ල;

දකුණට: ඇම්. සිම්සන් මහ මහල්ල මගින් මහල්ලෙන් මනාව සහ සී. බී. මහල්ල මගින්;

බස්නාහිරට: එම්. ඩී. ඇස්. අමරසිංහ මගින් ඉඩම.

නවද මේ 1953 ක්වු ජූලි මස 31 වැනි දින හෝ 10,557 දරන

ලංකා ආණ්ඩුවේ “පාර්ලිමේන්තු” පත්‍රයේ මෙම ඉඩම් ගැන ප්‍රසිද්ධ කරන ලද දැනුම් මෙයින් අවලංගු වේ.

පී. බී. මුල්ලන්කුලංගී,  
ඉඩම් හා ඉඩම් සංවිධිත පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,

අත්සන් කළේ: ඇස්. ඇස්. අමරසිංහ,  
සාමාන්‍ය ලේකම්වරයා.

මේ 1953 ක්වු ජූලි මස 29 වැනි දින  
කොළඹදීය.

මිම් 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මහජන කටයුත්තකට වුවමනාකර තිබෙන පහත විස්තර කර ඇති ඉඩම් 1950 හේ අංක 9 දරණ ආදායම් පනතේ 5 වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් සහ ඉඩම් සංවර්ධන ඇමැති තැන්පත් පුංචි බණ්ඩා මුලින් කුලුණේ වන මාර්ගයින්, ඉහත සඳහන් ආඥාපනතේ ප්‍රකාර ලබාගන්නා බව මෙයින් ප්‍රකාශ කරනු ලැබේ.

කොළඹ නාගරික සීමාවහුළු, හැව්ලොක් වවුම කොට්ඨාසයේ පිහිටි අ. 0, රු. 0, ප. 24.80 පමණ වූ මෙම ඉඩම, ලොයාර්ඩ්ස් පාරේ තැන්පත් අංක 56, 56/1 සහ ලොයාර්ඩ්ස් පාරේ තැන්පත් අංක 66, 68, 70, 72, 74 දරණ ඉඩම්වල කොටස්වලින් යුක්ත වේ. එහි මායිම් මෙසේය:—

- උතුරින්: බම්බලපිටිය පාරේ අංක 359 දරණ ඉඩම සහ ලොයාර්ඩ්ස් පාරේ අංක 54 දරණ ඉඩම,
- නැගෙනහිරින්: ලොයාර්ඩ්ස් පාර;
- දකුණින්: ලොයාර්ඩ්ස් පාරේ අංක 66, 68, 70, 72 සහ 74 දරණ ඉඩම්වල කොටස් සහ ලොයාර්ඩ්ස් පාරේ අංක 56 සහ 56/1 දරණ ඉඩම්වල කොටස්;
- බටහිරින්: ලොයාර්ඩ්ස් පාර.

පී. සී. මුලින් කුලුණේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමැතිතුමා.

අංකය: J/LG/2659.  
මිම් 1953 ක්වූ ජූලි මස 10 වෙනි දින කොළඹ දිස.

බදුදු දිනෙකට සේවයේ යෙදවීමට සූදානම්ව පවතින බදුදු නගර සීමාවහුළු පිහිටි අ. 1 රු. 1 ප. 18 9 ක් වපසරි අංක 43 දරණ භාගර මුල් සිතියමේ නො 35 දරණ වගකෙන්න මැන විසාර කර තිබෙන ඉඩමේ කුලුණ නැමැති ඉඩමට මායිම්:—

- උතුරට: හුණු කොටුව ආචාර, නැගෙනහිරට: පල්ලේ රජ විදිය,
- දකුණට: සුන්දරා පාඨශාලාවට යන පාර
- බස්නාහිරට: මේල්ල පාර,

පී. සී. මුලින් කුලුණේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමැතිතුමා.

J/LG/207/53  
මිම් 1953 ක් වූ අගෝස්තු මස 3 වෙනි දින කොළඹ දිස.

ඇල්. සී. 4102.

1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විසාර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට වුවමනාකර තිබෙන බවින් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවින් 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂි ඒ හා ඉඩම් පිළිබඳ ඇමැතිවරයා වූ බිහිලි සේනානායක නැමැති චීට් රෙජිස්ට්‍රාර් ප්‍රකාශ කරමි:

මධ්‍යම පලාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ යටිතල පහසුකම් සංවර්ධනය සඳහා අවශ්‍ය කුලුණක් සහ හතුවනාව කුලුණක් පර්චස් 25 ක් සහ 15 ක් පමණ විශාල කොටස්වලට මායිම්:—

- අඩි අංශකුලුණ හා තුවන්නාවකුලුණ
- උතුරට සහ බස්නාහිරට: එම කුලුණේ ඉසුරු ඇඳ කොටස
- නැගෙනහිරට සහ දකුණට: ඇඳ .. එම කුලුණේ ඉසුරු කොටස
- බිහිලි රජනානායක, කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමැතිතුමා.

අංකය: J/E/292,  
මිම් 1951 ක්වූ ජනවාරි මස 24 වැනි දින කොළඹ දිස.

අංකය: Q. 3597/J/AL/9.

1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු අදහස්කරන මැති 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විසාර:—

නො.	ඉඩමේ නම	විස්තර	මූලික පලාතේ නො. A 3,168 ගම—පිරිස්සාල	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ.රු.ප.
1	රු.කුමාරිපොත්තු	කුලුණ සහ බැඳීම් ඇස්. බිහිලිපි. සී. ජෝන් පෙරේරා, විහාරකන්දවත්ත, පිරිස්සාල, ආරාමපුස්ස	..	0 0 15.6	
2	එම	එම .. ජෝන්. ක රාජිස් මදුරපපෙරුම, පිරිස්සාල ..	..	0 0 18	
3	විහාරකන්දවත්ත	පොල් ඉඩම .. ඇස්. බිහිලිපි. සී. ජෝන් පෙරේරා, විහාරකන්දවත්ත, අමෙතුස්ස	..	0 0 21	

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් අයිතිවාසිකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන්ගේ බඩුන්ගෙන් ලියවිලිවලින් බලපත්‍රයක් අයවලින් හෝ මිම් 1953 ක්වූ බන්තෝබර් මස 16 වෙනි දින පූර්විකා 9.30 වේලාවට කොළඹ කමිටුවේ දී මා සම්මුඛව පෙනී සිටිය යුතුයි.

තවද මිම් 1953 ක්වූ බන්තෝබර් මස 2 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් බඩුන්ගේ අයිතිවාසිකම්වල සහතිකයක් එකී ඉඩම් ලබාගැනීම හැන වන්දි ලෙල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විසාරයක්, වන්දි මුදල හා ඒ මුදල ගෙණක් බැඳු හැරින් මා වෙත (විටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

මිම් 1953 ක්වූ අගෝස්තු මස 15 වෙනි දින කොළඹ කමිටුවේ දීය. ඒ. සෙන්ට් වි. විජේමාන්න, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩු මුල් ඒජන්තතුමා.

අංකය: Q 4144/J/AL/1878.

1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු අදහස්කරන මැති 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විසාර:—

නො.	ඉඩමේ නම	විස්තර	මූලික පලාතේ නො. A 3,469, ගම—ගෝනගහ	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ.රු.ප.
1	කුකුලුදර්පොත්තු	.. කුකුලුණ ..	බාර්ලිස් ගුණතිලක, ජෝන් ගුණතිලක, ගෝනගහ, මාකොවිට	0 0 9.9	
2	කුකුලුදර්පොත්තු	.. එම ..	ඒ. සී. හෙරමානිස් අප්පුහාමි, මාකොවිට ..	0 1 12.1	
3	දිගපොරගහකුලුණ සහ දිගපොරගහමත්ත	එම පොල් සහ ඉඩම	ඒ. ඒ. සම්මිවහාමි, ගෝනගහ, මාකොවිට	0 0 11.3	

නො	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්හා	ප්‍රමාණය, අ. ර. ප.
4	බටදෙඹගහවත්ත	.. පොල් ඉඩම	.. ඇම්. ඩී. වික්‍රමසිංහානායක, ගෝනගම ..	0 0 14.4
5	එම	.. එම	.. ඇම්. ඩී. ඔරිගන්ලිස් පෙරේරා, මාකෙවිට	0 0 3 1
6	කෝන්ගහවත්ත	එම	.. බාලිච්. ඩී. අල්ලිනායාටි, ඒ. ඩී. මල්ලිච්, බබ්ලිච්. ඒ. අල්ලිනායාටි, ඇන්. ඒ. පබ්ලිස් අප්පුහාමි, එ. ඒ. සම්මිච්චාටි, සියලුදෙනාම ගෝනගම, ඒ. ඩී. පිලෝරිස්, බබ්ලි මුදලාලි භාගේ, හිරිඋල්ල, ඒ. ඩී. බිගනාමි, මාකෙවිට	0 0 13.9
7	ගොරුක්කහලපොහ	කුඹුර	.. ඇන්. ඒ. පබ්ලිස් අප්පුහාමි, ගෝනගම ..	0 0 17.4
8	එම	.. එම	.. එම ..	0 0 0.4
9	කෝන්ගහවත්ත	.. පොල් ඉඩම	.. ඒ. ඩී. ගෙලේනායාටි, ඇන්. ඒ. පබ්ලිස් අප්පුහාමි, ගෝනගම	0 0 2.5
10	බක්මගහකුඹුර	.. කුඹුර	.. ඒ. ඩී. ගෙලේනායාටි, ගෝනගම ..	0 0 17.9
12	ලේකමංචල	.. කුඹුර	.. ඒ. ඩී. ඉංග්‍රාන්තිස් අප්පුහාමි, ගෝනගම ..	0 0 16.3
13	අඹගහබිට	.. එම	.. එම්. වාලිලිස් හංසෙකෝ, මාකෙවිට ..	0 0 10 5

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ මෙහෙත් සබැඳිව කිසිදු විනාශීය සියලුදෙනාම තම නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලයලත් අයවලුන් හෝ වර්ෂ 1953ක් වූ ඔක්තෝබර් මස 19 වෙනි දින පූර්ණය 9.30 වේලාවට කොළඹ කම්මරා විද්‍යාලයේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද වර්ෂ 1953ක් වූ ඔක්තෝබර් මස 15 වෙනි දිනට මහලක් ඒ ඉඩම් සබැඳියෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්ථානවලින්, එකී ඉඩම් ලබාගැනීම හැර වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක් වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරීත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

වර්ෂ 1953ක් වූ අගෝස්තු මස 15 වෙනි දින  
කොළඹ කම්මරා විද්‍යාලයේදී.

ඒ. සෙන්ටි ඩී. විජේමාන,  
කොළඹ දිනත්තයේ අණුවේ උප ඒජන්තතුමා.

අංකය: Q 4235/J/FCU/2029.

1950 වසරේ ආදායම් ඉඩම් ලබාගැනීමේ අභ්‍යුපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමකි

පොදු කටයුත්තක් සඳහා ඉඩමක් පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණ දී ව අදහස් කරන බැවින් 1950 වසරේ අග. 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අභ්‍යුපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසේ දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

මූලික ප්ලාන් නො. A 3,486. ගම—උගන

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්හා	ප්‍රමාණය, අ. ර. ප.
1	මහපොලොවදත්තවත්ත උගන පාරේ පිහිටිවරපනම් නො. 52, දරණ ඉඩමෙන් කොටසක්	.. පොල් ඉඩම	.. ඇලන් එම්ලියා ප්‍රනාන්දු, නෝතා මහත්මිය, උගන, මොරටුව	0 0 18.5
2	එම	.. එම	.. එම ..	0 0 3.59

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ මෙහෙත් සබැඳිව කිසිදු විනාශීය සියලුදෙනාම තම නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වර්ෂ 1953ක් වූ ඔක්තෝබර් මස 20 වැනි දින පූර්ණය 9.30 වේලාවට කොළඹ කම්මරා විද්‍යාලයේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද වර්ෂ 1953ක් වූ ඔක්තෝබර් මස 6 වැනි දිනට මහලක් ඒ ඉඩම් සබැඳියෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්ථානවලින්, එකී ඉඩම් ලබාගැනීම හැර වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක් වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරීත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

වර්ෂ 1953ක් වූ අගෝස්තු මස 15 වෙනි දින  
කොළඹ කම්මරා විද්‍යාලයේදී.

ඒ. සෙන්ටි ඩී. විජේමාන,  
කොළඹ දිනත්තයේ අණුවේ උප ඒජන්තතුමා.

අණුවේ කටයුත්තකට, 1949 වසරේ ජූලි 1 වැනි දිනට අනාවරණය වූ ඉඩම් සෑදීම පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ අභ්‍යුපනතේ” පස්වෙනි කාණ්ඩයේ කරකිබෙන පොරොත්තු ප්‍රකාරයට කාමිකම් හා ඉඩම් සබැඳි අමාත්‍යතුමාගේ නියෝගය පරිදි උතුරු මහලක්වත්තේ මෙහෙත් කිසි අකාර මට අණ ලැබී තිබේ. ඒ ඉඩමේ නම:—

සිහියම් නො. A 1,413. ගම—පල්ලේ පර්දේසිය (කොටස) නාගරික සභාවට ඇතුළු කොටස (මහකුමර)

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්හා	ප්‍රමාණය, අ. ර. ප.
11	නො. 1 වාලිටුම නො. 1012, 1014, 1016, 1018 1020, 1022 සහ 1024 දරණ ගෙවල්	.. පොල්ගස්වලින් යුක්තයි	.. පොලිස් සුපිරිස්ටන්ඩන්ට් ඇන්. ඉස්මායිල්, එල්ලිච් පල්ලේ, කොළඹ	0 1 13.22
15	නො. 1 වාලිටුම නො. 962/1 සහ 962/2 දරණ ගෙවල්	.. මුහුණිම, තකරම් වහසු පැලක් ඇත	.. මීර මක්කාම් ලොබ්බේ ඩොරේ එම්. ඇල්. මමරු ලොබ්බේ, අස්ගිරි, මහකුමර, අයිතිවාසිකම් කීයන්හා වූ ගොරුම ඉතරයේ මහාභාරකාර රෝහිත චේරේ, මහා නාගරික චේරේ, මල්වත්ත විහාරය, මහකුමර	0 0 3.60

එබැවින් ඉඩම් අයිතිකර ගැනීමට අණුවේ කලපනාව තිබෙන බවට පොදු ජනතාව දැනගැනීම සඳහා ගස්වෙහි වගන්තියේ මහාකර තිබෙන හැරියට මෙසේ දැනුම් දෙමි.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑමදෙනාම නමුත්ම නොහොත් නමුත්. වෙනුවට ක්‍රියාකරන අය වර්ෂ 1953ක් වූ ඔක්තෝබර් මස 15 වෙනි දින පූර්ණය 11 වැනි මහකුමර කම්මරා විද්‍යාලයේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොටස අනුමත අයිතිවාසිකම් කීයා සිටින්නට මහා වා මෙම ඉඩම් වෙතුවට ඉල්ලා සිටින මුදල් ගණනක් ඒට ඇත්තාවූ නමුත්ගේ අයිතිකරු කොරතුරුත් කියා සිටින්නට මහා වා මෙසේ දැනගත යුතුයි.

වර්ෂ 1953ක් වූ අගෝස්තු මස 11 වෙනි දින  
මහකුමර කම්මරා විද්‍යාලයේදී.

චන්ද්‍ර ජයවර්ධන,  
අණුවේ උප ඒජන්තතුමා.

No. LD 4609/J/HLG/2287

1950 අගස්තු 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ආවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 අගස්තු 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටියි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

මහනුවර දිසායතනයේ මහනුවර සහ පානසේවාහාරි රාජාධිපායයේ ගොවිට කෝරළේ මහනුවර නගර සභා සීමාවකට පිහිටි පේරාදෙණි පාරේ නොමිමර 941 දරණ ඉඩමක් මුල් පලාත් නො. A 1,992 ලොවි නො. 1 වූ පාර්ශ්ව 06 යේ ආධිකාරය.—මහනුවර දළදාමාලියාම.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සබැඳිකම් කිසිවක් සිදු වූයේ නම් නම් කළත් මහනුවර ප්‍රධාන ලිපිලිපි බලපත්‍ර අයවලුන් හෝ වම් 1953 අගස්තු 12 වන වගන්තියේ 3 වන වගන්තියේ දී මෙය සම්බන්ධ විය යුතුය.

නවද වම් 1953 අගස්තු 12 වන වගන්තියේ 3 වන වගන්තියේ දී ඉඩම් සබැඳිකම් මගින් මහනුවර ප්‍රධාන ලිපිලිපි බලපත්‍ර අයවලුන් හෝ වම් 1953 අගස්තු 12 වන වගන්තියේ 3 වන වගන්තියේ දී මෙය සම්බන්ධ විය යුතුය.

වම් 1953 අගස්තු 12 වන වගන්තියේ දී මහනුවර කමිටුවේ දීය.

රජයේ, මහනුවර දිසායතනයේ ආණ්ඩුව උප ඒජන්තතුමා.

L. D. 4557.

1950 අගස්තු 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ආවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 අගස්තු 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටියි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

මධ්‍යම පළාතේ මහනුවර දිසායතනයේ මහනුවර රාජාධිපායයේ උඩපළාත කෝරළේ කේන්ද්‍රීය මහනුවර නගර සභා සීමාවකට පිහිටි පේරාදෙණි පාරේ නො. 186 (CP) හා 1,105 (NWP) යන ඉඩම් අධිකාරියට නො. 1 යන ලොවි 376, 377 හා 378 යනු මගින් හැඳින්වෙන ආස්තර 32, රූ. 0, ප. 34 ක විශාල වූ ඉඩමක් මෙයින් දැනුම් දී සිටියි.

අයිතිකරුවන් නම.— සිව්සේන මොහොත් කේට්ටි සහ සේනසේන මොහොත්, නැපැල් පෙට්ටිය නො. 14, කොළඹ.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සබැඳිකම් කිසිවක් සිදු වූයේ නම් නම් කළත් මහනුවර ප්‍රධාන ලිපිලිපි බලපත්‍ර අයවලුන් හෝ වම් 1953 අගස්තු 12 වන වගන්තියේ 3 වන වගන්තියේ දී මෙය සම්බන්ධ විය යුතුය.

නවද වම් 1953 අගස්තු 12 වන වගන්තියේ දී ඉඩම් සබැඳිකම් මගින් මහනුවර ප්‍රධාන ලිපිලිපි බලපත්‍ර අයවලුන් හෝ වම් 1953 අගස්තු 12 වන වගන්තියේ 3 වන වගන්තියේ දී මෙය සම්බන්ධ විය යුතුය.

වම් 1953 අගස්තු 12 වන වගන්තියේ දී මහනුවර කමිටුවේ දීය.

රජයේ, මහනුවර දිසායතනයේ ආණ්ඩුව උප ඒජන්තතුමා.

L. D. 4557.

1950 අගස්තු 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ආවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 අගස්තු 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටියි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

මධ්‍යම පළාතේ මහනුවර දිසායතනයේ මහනුවර රාජාධිපායයේ උඩපළාත කෝරළේ කේන්ද්‍රීය මහනුවර නගර සභා සීමාවකට පිහිටි පේරාදෙණි පාරේ නො. 183 (CP) හා 1,105 (NWP) යන ඉඩම් අධිකාරියට නො. 1 යන ලොවි 26, 27 හා 28 යනු මගින් හැඳින්වෙන ආ. 5, රූ. 3 ප. 16 ක විශාල වූ ඉඩමක් මෙයින් දැනුම් දී සිටියි.

අයිතිවාසිකම් කියන්නා.— සිව්සේන මොහොත් කේට්ටි සහ සේනසේන මොහොත්, නැපැල් පෙට්ටිය නො. 14, කොළඹ.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සබැඳිකම් කිසිවක් සිදු වූයේ නම් නම් කළත් මහනුවර ප්‍රධාන ලිපිලිපි බලපත්‍ර අයවලුන් හෝ වම් 1953 අගස්තු 12 වන වගන්තියේ 3 වන වගන්තියේ දී මෙය සම්බන්ධ විය යුතුය.

නවද වම් 1953 අගස්තු 12 වන වගන්තියේ දී ඉඩම් සබැඳිකම් මගින් මහනුවර ප්‍රධාන ලිපිලිපි බලපත්‍ර අයවලුන් හෝ වම් 1953 අගස්තු 12 වන වගන්තියේ 3 වන වගන්තියේ දී මෙය සම්බන්ධ විය යුතුය.

වම් 1953 අගස්තු 12 වන වගන්තියේ දී මහනුවර කමිටුවේ දීය.

රජයේ, මහනුවර දිසායතනයේ ආණ්ඩුව උප ඒජන්තතුමා.

L.D. 4047/J/HLG/652.

1950 අගස්තු 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ආවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 අගස්තු 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටියි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

මධ්‍යම පළාතේ මහනුවර දිසායතනයේ පානසේවාහාරි රාජාධිපායයේ උඩපළාත කෝරළේ කේන්ද්‍රීය මහනුවර නගර සභා සීමාවකට පිහිටි පේරාදෙණි පාරේ නො. 1, 2, 3, 4, හා 5 දරණ ඉඩම් කොටස්.

ලොවි නො.	ප්‍රමාණය, අ. රූ. ප.	අයිතිකම්කරුවන්ගේ
1	0 0 1.5	අමුණගම කමිසේකර මුදියන්සේලායේ මුදියන්සේ
2 හා 4	0 0 4.8	අමුණගම සමරකෝන් මුදියන්සේලායේ කමරල
3	0 0 1.4	අමුණගම අප්පහාමි ආරච්චි
5	0 0 5.4	අමුණගම කෝවිලවත්තේ අප්පහාමි

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කිසිවක් සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ ඔක්තෝබර් මස 5වන දින පෙරවරු 11ට මහනුවර කම්මේරියේදී මා සම්මුඛව සහ සුතුකි.

තවද වම් 1953ක්වූ පැප්තැම්බර් මස 3වන දිනට මත්තෙන් ඒ ඉඩම් සංවිකිතයන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ගැටිත් මා මේක (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුකි.

වම් 1953ක්වූ අගෝස්තු මස 4වෙනි දින මහනුවර කම්මේරියේ දීය. රජු රජවරු, මහනුවර දිස්ත්‍රික්කයේ අණුවෙහි උප ඒජන්තතුමා.

ඇල්.ඩී. 4666 (a)

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමකි

පසාදු කටයුත්තක් සඳහා ආවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුවෙහි අදහස්කරන බැවින් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

මහනුවර දිස්ත්‍රික්කයේ පානදුම්බර කොමිෂාරිස් උඩාගුප්පගොඩරජුගේ පුත්‍රයාගේ පිහිටි තුම්පොකුණුවත්ත, ලෙම්බල්ගෙදර ගේන, ලෙම්බල්ගෙදරවත්ත සහ අගලවත්ත නමැති ප්‍රාථමික සැලැස්මේ ඒ 2,003 පිස්තංකර කිංචන ලොච් 1, 2 සහ 3 දරණ ඉඩම්:—

නො.	අයිතිකරුගේ නම	ප්‍රමාණය, අ.රු.ප.
1	පොල්ගොල්ලේ පොල්ගොල්ලුවත්තේ පදිංචි ඇම්. ඩී. දිසෝනිස් සිල්වා සහ ඇම්. ඩී. අප්පු සිංහෙණ, සහ පොල්ගොල්ලේ පැප්තැක්කාරුණි නියුක්ත ඒ ඩී ඇස්. ද සිල්වා සහ අනිකුත් අය	1 0 12 3
2	දෙංලාස්වෘත් නිවැරදි පාර්ශ්විකවත්තේ පදිංචි ඇස්. මාර්ටින්තු	3 2 10.2
3	අත්තැපාන, අඹුකුණ, අගලවත්ත පදිංචි ඒ. පුවිබත්ඞා, ඒ. මුදියන්සේ සහ ඒ. කිරිබණ්ඩා	0 1 11.2
එකතුව		4 3 33.7

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කිසිවක් සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ ඔක්තෝබර් මස 5වෙනි දින පෙරවරු 11.20ට මහනුවර කම්මේරියේදී මා සම්මුඛව සහ සුතුකි.

තවද වම් 1953ක්වූ පැප්තැම්බර් මස 23වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සංවිකිතයන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ගැටිත් මා මේක (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුකි.

වම් 1953ක්වූ අගෝස්තු මස 11වෙනි දින මහනුවර කම්මේරියේ දීය. රජු රජවරු, මහනුවර දිස්ත්‍රික්කයේ අණුවෙහි උප ඒජන්තතුමා.

L.D.4545.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමකි

පසාදු කටයුත්තක් සඳහා ආවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුවෙහි අදහස්කරන බැවින් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

මධ්‍යම ප්‍රදේශයේ මහනුවර දිස්ත්‍රික්කයේ පානදුම්බර කොමිෂාරිස් උඩාගුප්පගොඩරජුගේ පුත්‍රයාගේ පිහිටි මුල් පලා, ගේන. A. 1,978 වලට ලොච් 1 සහ 2 යනුවෙන් හැඳින්වෙන අක්කර 3, රු. 2, ප. 31 විශාලවූ, බෝගලත්තේ බෝගලත්තේ සහ බෝගලත්තේ පදිංචිවත්ත නමැති ඉඩම් දෙකකටය.

අයිතිවාසිකම් කීපයන්හා.—මහනුවර ත්‍රිකුණමල විජයේ පදිංචි ඇස්. රජු, ඇස්. රමානුජම් සහ රජගෝපාල්.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කිසිවක් සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ගේ ඔක්තෝබර් මස 5වෙනි දින පුවරු 11.45ට මහනුවර කම්මේරියේදී මා සම්මුඛව සහ සුතුකි.

තවද වම් 1953ක්වූ පැප්තැම්බර් මස 23වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සංවිකිතයන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ගැටිත් මා මේක (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුකි.

වම් 1953ක්වූ අගෝස්තු මස 12වෙනි දින මහනුවර කම්මේරියේ දීය. රජු රජවරු, මහනුවර දිස්ත්‍රික්කයේ අණුවෙහි උප ඒජන්තතුමා.

L.D. 4564.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමකි

පසාදු කටයුත්තක් සඳහා ආවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුවෙහි අදහස් කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

මධ්‍යම ප්‍රදේශයේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩපළාත කොමිෂාරිස් ආචාර්ය ඉහල කොර්ට්‍රේස් පුස්පාල්ලාම් නගර සීමාව තුළ සහ පුස්පාල්ලාම් ගම පිහිටි මුල් පලා, ගේන. 2,000ගේ ලොච් 1 නො. 1 සහ 2 යනුවෙන් හැඳින්වෙන අක්කර 26, රු. 0, ප. 3ක් විශාලවූ රේන්ස්වෙල්ඩ් වත්තක් දකුණටය.

අයිතිවාසිකම් කීපයන්හා.—සිමාසහිත “ රජවරුන් ප්‍රොටීසුස් ” සහ වතු සංගම, මැදකුඹුර, වටගොඩ.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කිසිවක් සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ ඔක්තෝබර් මස 5වෙනි දින අපරහාන 2ට මහනුවර කම්මේරියේදී මා සම්මුඛව සහ සුතුකි.

තවද වම් 1953ක්වූ පැප්තැම්බර් මස 23වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සංවිකිතයන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ගැටිත් මා මේක (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුකි.

වම් 1953ක්වූ අගෝස්තු මස 12වෙනි දින මහනුවර කම්මේරියේ දීය. රජු රජවරු, මහනුවර දිස්ත්‍රික්කයේ අණුවෙහි උප ඒජන්තතුමා.



අංකය : L. B. 1460.J/LHG/1272.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු අදහස් කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටියි.  
ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

සිතියමේ නො. P. P. A. 1,294. ගම්—දෙහිපිටිය (සිංහල), මිරුප්ප සහ වරකපිටිය යන ගම්, වැලිගම් කොරළු, මාතර දිඤ්ඤාකය, දකුණු පසන

නො. ඉඩම් නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ.ර.ප.
1 පරක්කම්පත්ත	පොල් වත්තක්, අවුරුදු 60ක් වූ පොල්ගස් 23ක්ද, අවුරුදු 5ක් කල් වූ කජුගස් 3ක්ද, කුරුඳු ගස්ද තිබේ	එම්. බිලිලියු. පුලානිස්, එම්. බිලිලියු. රෝසොම්, එම්. බිලිලියු. සෝමාවනි, එම්. බිලිලියු. ආර්ථදාස, එම්. බිලිලියු. දයාවනි, එ. බිලිලියු. කරුණවනි, එම්. බිලිලියු. පෙම්වනි සහ එම්. බිලිලියු. දෙවනේ අප්පුහාමි, පරක්කම්පත්ත, දෙහිපිටිය	දෙහිපිටිය (සිංහල) 0 0 21.3
10 ගණේගොඩැල්ල	පොල් වත්තක්, අවුරුදු 60ක් කල් වූ පොල්ගස් 3ක්ද, අවුරුදු 5ක් කල් වූ පොල්පැටුරු 10ක් කල් වූ පුවක්ගසක්ද තිබේ	එම්. බිලිලියු. දෙවනේ අප්පුහාමි, මිරුප්ප, දෙහිපිටිය, බිලිලියු. ජී. පොඩ්ඩිඅප්පු, වරකපිටිය, දෙහිපිටිය සහ ඇල්. ඇල්. ඉගදාස, නුගෙවත්ත, දෙහිපිටිය	මිරුප්ප .. 0 0 3 5
12 එම	පොල් වත්තක්, අවුරුදු 60ක් කල් වූ පොල්ගස් 3ක් තිබේ	එම්. බිලිලියු. දෙවනේ අප්පුහාමි, මිරුප්ප, දෙහිපිටිය, බිලිලියු. ජී. පොඩ්ඩිඅප්පු, වරකපිටිය, දෙහිපිටිය සහ ඇල්. ඇල්. ඉගදාස, නුගෙවත්ත, දෙහිපිටිය	එම .. 0 0 0.9
16 දඹුගොඩවිල	අවුරුදු 5ක් කල් වූ පුවක්ගස් 8 ක තිබෙන වත්තක්	එම්. බිලිලියු. දෙවනේ අප්පුහාමි, මිරුප්ප, දෙහිපිටිය, පී. ජී. ගදියස් සමරවික්‍රම, ගෙදරවත්ත, දෙහිපිටිය සහ පී. ජී. ජී. කරුණදාස, මාකිරිගොඩවිල, දෙහිපිටිය	වරකපිටිය 0 0 12.7 එකතුව .. 0 0 38.4

ඉහත සඳහන් ඉඩම්වලට කිසිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සබැඳිකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන්ගේ ඔවුන්ගේ ලියවිල්ලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක් වූ නොවැම්බර් මස 9 වැනි දින පෙරවරු 11 බෙලියාව මාතර කවිවේරියේදී මා සම්මුඛයෙහි යුතුයි.

තවද වම් 1953ක් වූ නොවැම්බර් මස 1 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සබැඳිකරුන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳී ගැනීන් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක් වූ අගෝස්තු මස 11 වැනි දින මාතර කවිවේරියේදීය. ජී. ඇම්. ඩිවේනායක, මාතර දිඤ්ඤාකයේ අතිරේක ආණ්ඩු මේ උප ඒජන්තතුමා.

මේ සම්බන්ධ එවන සෑම ලියවිල්ලකම පහත දැක්වෙන අඩකය ලියා එවන මෙන් ඉල්ලමි. ඇල්. ඩී. 7339.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු අදහස් කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටියි.  
ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

නො. 5 අතිරේකයේ නො. 262 අවිනාන ගම්බද මුල් සිතියම. ගම්—ඉහල බෙලියල්ල

නො. ඉඩම් නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ.ර.ප.
133 යෝධකන්තියෙවත්ත	අවුරුදු 35ක් වූ පොල්ගස් 15ක්ද, අවුරුදු 3ක් වූ පොල්ගස් 5ක්ද සහ උඵසෙවිල කරනලද කටුමැටියෙන් සාදනලද සිර ගොඩනැගිල්ලකින් යුත් පොල්වත්තකි	බිලිලියු. ජී. ජීර්ස් අප්පුහාමි, ඉහල බෙලියල්ල	0 1 1 5
134 යෝධකන්තියෙවත්ත නොගොත් මහපාලවත්ත	අවුරුදු 40ක් වූ පොල්ගස් 60ක්ද, ගොස්ගස් 6ක්ද, සිර ගොඩනැගිලි 2ක්ද, වැඩිහිටිකිරීමට තිබෙන සිර ගොඩනැගිල්ලක්ද, සිර ගොඩනැගිල්ලක කොටසකින්ද සහ වැන්තියක කොටසකින් යුත් පොල්වත්තකි	කේ. එම්. දෙවනේ කීර්ගෝර්ස් අප්පුහාමි, සහ කේ. එම්. කොර්නේලිස් ඉහල බෙලියල්ල (සිර ගොඩනැගිලි සහ කුණෙන් බදිනලද වැන්තිය ප්‍රසිඛ වැඩ දෙපාර්තමේන්තුව විසින් සාදන ලදී)	1 0 24 3
135 බදනගෙවත්ත	අවුරුදු 35ක් වූ පොල්ගස් 28කින් සහ කුණෙන් බදිනලද වැන්තිය සහ සිර ගොඩනැගිල්ලක කොටසකින් යුත් පොල්වත්තකි	ඩී. සී. හේවාගේනායක සහ මාවන් කුලතුංග, ඉහල බෙලියල්ල (සිර ගොඩනැගිල්ල සහ කුණෙන් බදිනලද වැන්තිය ප්‍රසිඛ වැඩ දෙපාර්තමේන්තුව විසින් සාදන ලදී)	0 1 33.7
136 එම	අවුරුදු 35ක් වූ පොල්ගසකින් යුත් පොල්වත්තකි	ඩී. සී. හේවාගේනායක සහ මාවන් කුලතුංග, ඉහල බෙලියල්ල	0 0 3

ඉහත සඳහන් ඉඩම්වලට කිසිකම් අයිතිවාසිකම්, හෝ වෙනත් සබැඳිකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන්ගේ ඔවුන්ගේ ලියවිල්ලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක් වූ නොවැම්බර් මස 9 වැනි දින පෙරවරු 9ට බෙලියාවේ පොලිස් කාර්යාලයේදී මා සම්මුඛයෙහි යුතුයි.

තවද වම් 1953ක් වූ බන්තාර් මස 29 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සබැඳිකරුන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන් එකී ඉඩම් ලබා ගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳී ගැනීන් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි. මේ සම්බන්ධ අයිතිවාසිකම් දක්වන ලේඛන සහ සෑම ලියකියවිල්ලකම විභාගය පවත්වන සභාවේදී තීරණය වේලාවට මට පෙනවිය යුතුයි.

වම් 1953ක් වූ අගෝස්තු මස 17 වැනි දින ගම්බන්තාර කවිවේරියේදීය. ඩී. ජී. එස්. ඩී. ලියනගේ. ගම්බන්තාර දිඤ්ඤාකයේ ආණ්ඩු අතිරේක උප ඒජන්තතුමා.

(ධර්ම සංඛිත ව්‍යවහාරයේ පහත දැක්වෙන ආකාරයේ ලියාපදිංචි) ඇල්. ඩී. 7302.

1950 වූ ආකාරයේ 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි.

පොදු කටයුත්තක් සඳහා ඉඩම පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින් 1950 වූ ආකාරයේ 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩමේ විස්තර :-

නො. 0 මර 4 ආචාර්යවරයාගේ නො. 202 හට්ටේ, ට්‍රිප්ලි සිතියම. හට්ටේ-වගරක්ගොඩ

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකරුවන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
74	හෙදවත්ත නොහොත් ආරේච්චා නොහොත් ආරේච්චා	අවුරුදු 17-50 ක් වූ ආරේච්චා සහ ආරේච්චා සහ අවුරුදු 5 ක් වූ බිඳිදෙල් ගසින් යුත් වත්තකි	ඒ. ඇල්. ජේ. ජේ. රත්නායක, ඒ. රත්නායක, ආම්. රත්නායක, රත්නායක ජනනික සහ බිඳිදෙල්, ආරේච්චා, ආරේච්චා, ආරේච්චා	1 3 22.1
			එකතුව ..	1 3 22.1

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිමිලින් බලය ලත් ආයතනවලට හෝ වම් 1953 ක් වූ නොවැඩිදුරටත් වස 6 වැනි දින පෙරවරු 10ට බෙදීමෙන් පොලීස් කාර්යාලයේ දී මා සම්මුඛව සහතික කළහ.

තවද වම් 1953 ක් වූ ඔක්තෝබර් මස 29 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්භාවයන් එක් ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි. මේ ආඥාපනතේ අයිතිවාසිකම් දක්වන ලේඛන සහ සෑම ලියකියවිලි විභාගකරන අවස්ථාවකදී මට පවත්වා ගනු ලැබේ.

වම් 1953 ක් වූ ආරේච්චා මස 17 වැනි දින හට්ටේ නොහොත් ආරේච්චා මස 17 වැනි දින ඇල්. ජේ. ජේ. ජේ. රත්නායක, ආම්. රත්නායක, රත්නායක ජනනික සහ බිඳිදෙල්, ආරේච්චා, ආරේච්චා, ආරේච්චා

අංකය : LA. 7681/J/E/2666.

1950 වූ ආකාරයේ 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි.

පොදු කටයුත්තක් සඳහා ඉඩම පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින් 1950 වූ ආකාරයේ 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩමේ විස්තර :-

සුරුණුගල දිස්ත්‍රික්කයේ හිටියාල හත්පත්තුවේ වගන්තියට අනුව එහෙයම් ආරේච්චා නමින් හමු වූ ප්‍රමාණය නොහොත් කලුගල මහලයේ පිහිටි ඉඩමේ ඉඩමේ ආරේච්චා මස 2, රූ. 0, ප 0 ක විභාජනයක් ඇති නො. 1,296 දරණ ආරේච්චා මස 2 වැනි දින සුරුණුගල දිස්ත්‍රික්කයේ හිටියාල හත්පත්තුවේ වගන්තියට අනුව එහෙයම් ආරේච්චා නමින් හමු වූ ප්‍රමාණය

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිමිලින් බලය ලත් ආයතනවලට හෝ වම් 1953 ක් වූ ඔක්තෝබර් මස 12 වැනි දින පුළුබද මස 9 30 වේලාවට සුරුණුගල කවිච්චියේ දී මා සම්මුඛව සහතික කළහ.

තවද වම් 1953 ක් වූ ඔක්තෝබර් මස 5 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්භාවයන් එක් ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි. මේ ආඥාපනතේ අයිතිවාසිකම් දක්වන ලේඛන සහ සෑම ලියකියවිලි විභාගකරන අවස්ථාවකදී මට පවත්වා ගනු ලැබේ.

වම් 1953 ක් වූ ආරේච්චා මස 7 වැනි දින සුරුණුගල කවිච්චියේ දී ඇන්. ඇන්. ඩී. ජේ. ජේ. රත්නායක, ආම්. රත්නායක, රත්නායක ජනනික සහ බිඳිදෙල්, ආරේච්චා, ආරේච්චා, ආරේච්චා

අංකය : LA/7571/J/E/2083.

1950 වූ ආකාරයේ 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි.

පොදු කටයුත්තක් සඳහා ඉඩම පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින් 1950 වූ ආකාරයේ 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩමේ විස්තර :-

සුරුණුගල දිස්ත්‍රික්කයේ හිටියාල හත්පත්තුවේ වගන්තියට අනුව එහෙයම් ආරේච්චා නමින් හමු වූ ප්‍රමාණය නොහොත් කලුගල මහලයේ පිහිටි ඉඩමේ ඉඩමේ ආරේච්චා මස 2, රූ. 2, ප 0 ක විභාජනයක් ඇති නො. A 1,211 දරණ සුරුණුගල දිස්ත්‍රික්කයේ හිටියාල හත්පත්තුවේ වගන්තියට අනුව එහෙයම් ආරේච්චා නමින් හමු වූ ප්‍රමාණය

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිමිලින් බලය ලත් ආයතනවලට හෝ වම් 1953 ක් වූ ඔක්තෝබර් මස 22 වැනි දින පුළුබද මස 9.30ට සුරුණුගල කවිච්චියේ දී මා සම්මුඛව සහතික කළහ.

තවද වම් 1953 ක් වූ ඔක්තෝබර් මස 15 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්භාවයන් එක් ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි. මේ ආඥාපනතේ අයිතිවාසිකම් දක්වන ලේඛන සහ සෑම ලියකියවිලි විභාගකරන අවස්ථාවකදී මට පවත්වා ගනු ලැබේ.

වම් 1953 ක් වූ ආරේච්චා මස 14 වැනි දින සුරුණුගල කවිච්චියේ දී ඇන්. ඇන්. ඩී. ජේ. ජේ. රත්නායක, ආම්. රත්නායක, රත්නායක ජනනික සහ බිඳිදෙල්, ආරේච්චා, ආරේච්චා, ආරේච්චා

අංකය : LA/7400/J/E/1397.

1950 වූ ආකාරයේ 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි.

පොදු කටයුත්තක් සඳහා ඉඩම පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින් 1950 වූ ආකාරයේ 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩමේ විස්තර :-

සුරුණුගල දිස්ත්‍රික්කයේ හිටියාල හත්පත්තුවේ වගන්තියට අනුව එහෙයම් ආරේච්චා නමින් හමු වූ ප්‍රමාණය නොහොත් කලුගල මහලයේ පිහිටි ඉඩමේ ඉඩමේ ආරේච්චා මස 2, රූ. 0, ප 0 ක විභාජනයක් ඇති නො. 972 දරණ සුරුණුගල දිස්ත්‍රික්කයේ හිටියාල හත්පත්තුවේ වගන්තියට අනුව එහෙයම් ආරේච්චා නමින් හමු වූ ප්‍රමාණය

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලපලත් අයවලුන් හෝ වර් 1953ක්වූ ඔක්තෝබර් මස 22වන දින පූර්විකා 9 30ට කුරුණෑගල කම්බර්ගේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද වර් 1953ක්වූ ඔක්තෝබර් මස 15වන දිනට මත්තෙන් ඒ ඉඩම සබ්කොන්ට් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයෙන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි. මෙසේ විස්තරයක් ඉදිරිපත් නොකළොත් ප්‍රධාන පවත්වන අවසාන වීදී එවැනි අයිතිවාසිකම් සඳහා හැලකීමක් නොලැබෙනවා ඇත.

වර් 1953ක්වූ අගෝස්තු මස 7වන දින කුරුණෑගල කම්බර්ගේදීය.

ඇන්. ඇන්. ඩී. ජිල්ලා, කුරුණෑගල දිනුකකයේ අරඹුවේ උප ඒජන්තතුමා.

අංකය : LA/7483 J/E/1847.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දුන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණු වි අදහස් කරන බැව් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

කුරුණෑගල දිනුකකයේ කටුගම පොල හත්පත්තුව, දකුණු කටුගම පොල කෝරළේ දුන්න පොල හි ගල පිටි වුන්න පොල පොල ඉරුමක් අක්කර 2 රූ. 0, පර්චස් 21-5ක විකාලත්වයක් ඇති 997 දරණ ඉඩමක් ගම් වැණිමේ සැලැස්ම 1 වෙනි අන්තර්කයේ 274 වෙනි කැබැල්ල යයි වඩා විස්තරව හැඳින්වෙන බිම් ෫ මාණය

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලපලත් අයවලුන් හෝ වර් 1953ගේ ඔක්තෝබර් මස 22වන දින පූර්විකා 9.30 දී ලාවට කුරුණෑගල කම්බර්ගේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද වර් 1953ගේ ඔක්තෝබර් මස 15 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සබ්කොන්ට් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයෙන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි. මෙසේ විස්තරයක් ඉදිරිපත් නොකළොත් ප්‍රධාන පවත්වන අවසාන වීදී එවැනි අයිතිවාසිකම් සඳහා හැලකීමක් නොලැබෙනවා ඇත.

වර් 1953ක්වූ අගෝස්තු මස 7වන දින කුරුණෑගල කම්බර්ගේදීය.

ඇන්. ඇන්. ඩී. ජිල්ලා, කුරුණෑගල දිනුකකයේ අරඹුවේ උප ඒජන්තතුමා.

අංකය : LA/7362 J/HLG/1016.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දුන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණු වි අදහස් කරන බැව් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

කුරුණෑගල දිනුකකයේ දඹදෙනි හත්පත්තුවේ උතුරු උඩුක පොරළේ නාර්මල සහ දෙමවගහ මල නම් ගම්වල පිහිටි ගෙදරවත්ත නමැති ඉඩමක් අක්කර 4, රූ. 0, පර්චස් 4 රික විකාලත්වයක් ඇති 221 සහ 66 දරන ඉඩමක් ගම් වැණිමේ 1 වෙනි ඒකාබද්ධ අන්තර්කයේ 19, 36 සහ 37 වෙනි කැබැල්ලක වඩා විස්තරව හැඳින්වෙන බිම් ප්‍රමාණය මේ.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලපලත් අයවලුන් හෝ වර් 1953ක්වූ ඔක්තෝබර් මස 22වන දින පූර්විකා 9.30ට කුරුණෑගල කම්බර්ගේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද වර් 1953ක්වූ ඔක්තෝබර් මස 25 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සබ්කොන්ට් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයෙන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

වර් 1953ක්වූ අගෝස්තු මස 14 වෙනි දින කුරුණෑගල කම්බර්ගේදීය.

ඇන්. ඇන්. ඩී. ජිල්ලා, කුරුණෑගල දිනුකකයේ අරඹුවේ උප ඒජන්තතුමා.

අංකය : LA 7191/J/AL/664

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දුන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණු වි අදහස් කරන බැව් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

උපාලවතය

නො. 2,531 දරණ අවසාන ගම් මැණිමේ සැලැස්මේ 1 වෙනි අන්තර්කය

නො.	ගම්	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ.රූ.ප.
6	පහල ඉමියන්ගොඩ	උඩකුඹුර සහ උඩකුඹුරේ වත්ත	0 0 8.9
7	එම	පිංකුඹුර, පත්සල් වත්ත සහ පිංකුඹුරේ පිල්ලෑම්	0 2 32
8	එම	මහකුඹුර සහ මහකුඹුරේ පිල්ලෑම්	0 0 15
9	එම	එම	0 0 11.6
10	එම	පත්සලගාව හේන	0 1 7.3
11	එම	පත්සලගාව හේන සහ රාවනආලේ මෙල	1 0 3.1
12	එම	රාවනආලේ හේන, රාවනආලේ මෙල සහ රාවනආලේ කුඹුර	1 1 5.5
13	එම	මුලුණත්තේ මෙල පිල්ලෑම්	0 0 18.5
14	එම	එම	0 0 18.6
15	එම	කලගහකුඹුර වත්ත	0 1 7.5
16	එම	කොස්ගහකුඹුර වත්ත	0 0 19.5
17	එම	එම	0 0 22.3
18	එම	එම	0 0 9.3
19	එම	මුඵගහකුඹුර වත්ත	0 0 10.1
20	එම	කලගහකුඹුර වත්ත	0 0 34.1
21	එම	ලීදගාවකුඹුර	0 0 3.8
22	එම	එම	0 0 3.2

නො.	ගම්	ඉඩම් නම	ප්‍රමාණය, අ. ර. ප.
23	පහල ඉම්බන්ගොඩ	ගන්සුරියගහමුල්වත්ත	0 0 4.2
24	එම	ලීදගොමිකුඹුර	0 0 7
24½	එම	එම	0 0 21.6
25	එම	එම	0 0 4.5
26	එම	කොස්ගහමුල්වත්ත	0 0 1.7
27	එම	ලීදගොමිකුඹුර සහ කොස්ගහමුල්වත්ත	0 0 15.9
28	එම	බෝගහමුල්වත්ත	0 1 4.7
29	එම	එම	0 0 0.2
30	එම	සියම්ලාගහමුල්වත්ත	0 1 15.3
31	එම	ඉතිරිවෙල, කනුකොටිය සහ දෙතිරේවෙල	2 1 31.5
32	එම	කනුකොටියේගේන	0 1 21.8
<b>එකතුව</b>			<b>8 4 38.7</b>

නො. 2,532 දරණ අවසාන ගම් මැතිමේ සැලැස්මේ 1 වෙනි අතිරේකය

4	ඉහළ ඉම්බන්ගොඩ	ගම්බිරිගංගහගේන සහ ගම්බිරිගංගහකුඹුර	0 0 24.5
5	එම	පහලකුඹුර	0 0 19.9
6	එම	කුඹුක්ගහකුඹුර	0 0 36.8
7	එම	පහළකුඹුර සහ ඇහැටුගහමුල්වත්ත	0 0 23.4
9	එම	ගම්බිරිගංගහකුඹුර	0 0 9.3
10	එම	කදුරුගහමුල්වත්ත	0 0 3.7
11	එම	එම	0 0 18.2
12	එම	ඉහළරදකොටුව	0 1 7
13	එම	පහළරදකොටුව	0 0 20.8
14	එම	මහකුඹුරේගේන	0 0 36.5
15	එම	ඇඳුල්ලේගේනොට්ටේන	0 1 29.2
<b>එකතුව</b>			<b>1 3 29.3</b>

නො. 2,533 දරණ අවසාන ගම් මැතිමේ සැලැස්මේ 2 වෙනි අතිරේකය

176	බේරපොල	පහළපිටියේගේන සහ පහළපිටියේකුඹුර	0 1 18
180	එම	පහලකුඹුර	0 0 25.4
181	එම	එම	0 0 16.6
182	එම	එම	0 0 5.6
183	එම	එම	0 0 22
188	එම	මහපාලුවත්තේගේන	0 0 14.3
189	එම	එම	0 0 17.3
190	එම	පහළ කුරුඹුකුඹුර	0 0 9.4
191	එම	එම	0 0 29.3
192	එම	දම්පිටියේවෙල්කුඹුර	0 0 29.5
193	එම	එම	0 0 3.4
194	එම	බත්තේගේකුඹුර	0 1 3.4
<b>එකතුව</b>			<b>1 2 34.2</b>

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සියලුදෙනාම තම තමන්ගේ බවුන්ගෙන් ලියවිලිවලින් බලපත්‍රයක් අයවලින් හෝ වසර 1953ක් වූ නොමැතිබර් මස 3 වැනි දින පු. හා. 9.30ට දේවමැදි හත්පත්තුවේ ආදායම් පාලකවරයාගේ ශාස්තෘලයේදී වා සම්මුඛව පිය යුතුයි.

තවද වසර 1953ක් වූ බත්තේබර් මස 27 වැනි දිනට බත්තේනේ ඒ ඉඩම් සම්බන්ධයෙන් බවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයෙන්, එකී ඉඩම් ලබාගැනීමට හැකි වන්නේ ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක්, වත්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

වසර 1953ක් වූ ආගෝස්තු මස 14 වෙනි දින  
 කුරුඹුගල නම් මිරිසිවිදියේ.  
 ඇන්. ඇන්. ඩී. ජිල්ලා,  
 කුරුඹුගල දිනපත්තියේ ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා.

L. W. 2845.

1950 වසරේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ආවේණික පහසු දැන්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුවේ ආදායම් කරන බැවින් 1950 වසරේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙහි දැනුම් දී සිටියි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ. ර. ප.
178½	අලිආට්ටොඩගේන	ගේන	ඩී. ඇම්. ගංආර්ච්චි, ඩී. ඇම්. හින්මැණිකා, දෙවන අන්ඩ්‍රියස් ඉන්ද්‍රවති (බාලවිසේ කාරිය), ඩී. ඇම්. පියසේන (බාලවිසේ කාරිය), කිවුලපොදුගම, කන්දකැටිය	0 0 1
179	අලිආට්ටොඩ කුඹුර, අලිආට්ටොඩගේන	කුඹුර සහ ගේන, වාරිමානී දෙපාර්තමේන්තු වෙත් තනනලද ඇල සහ වේල්ල මීට ඇතුළත්ය	එම	5 2 11
179½	අලිආට්ටොඩගේන	ගේන	එම	0 0 3
209	කොනකුඹුරවත්ත	වත්ත, අවුරුදු 25-20 වසරක පොල්ගස් 13ක්ද, අවුරුදු 20 කොස්ගස්කද කිසි	එම	0 0 30

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සියලුදෙනාම තම තමන්ගේ බවුන්ගෙන් ලියවිලිවලින් බලපත්‍රයක් අයවලින් හෝ වසර 1953 වසරේ සැප්තැම්බර් මස 25 වැනි දින පෙරවරු 10 වේලාවට බත්මැහිරිලේ ගොවි ජනපද නිලධාරීන්ගේ කන්තෝරුවේදී මා සම්මුඛව පිය යුතුයි.

නවීන 1953 සැප්තැම්බර් මස 18 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් බඩුක්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන්, එක් ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන්බැඳු ගැටිත් මා මස (පිටපත් දෙකක් සහිතව) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි. උරුමය සම්බන්ධ සියලුම බවපු තීරපු මා වෙත විභාගයේදී ඉදිරිපත් කළ යුතුයි.

මි 1953ක්වූ අගෝස්තු මස 10 වෙනි දින බදුලු කවිවේරියේ දින.

ඒ. අයි. මොනිහින්, බදුලු පළාතේ අණුවේ උප ඒජන්තතුමා.

L. W. 3524

1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වෙනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි.

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුවේ අදහස් කරන බැවින් 1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩම්වල විස්තර:—

නො.	ඉඩම් නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ නම	ප්‍රමාණය, අ.ර.ප.
440	ඇල්බට් ගාස් කිතුල්කැලේවත්ත	වන් අවුරුදු 45 කට වැඩි වයසැති	සීමා සහිත කොන්රෝලි බේට්ටි වතු සටාගල, ඒජන්තවරු (පෝර්ට් ස්ටුවඩ් සටාගල, කොළඹ)	14 3 14
443	එම	වන් නිලුනායයි සීයන සම් සහා පාර	එම	0 0 2
444	එම	එම	එම	0 0 2
445	එම	එම	එම	0 3 9
446	එම	එම	එම	0 0 01
447	එම	එම	එම	0 0 10
448	එම	එම	එම	0 0 2

මුළු එකතුව .. 14 3 34

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටිය යුතුයද නම් නවීන හෝ බඩුක් ගෙන් ලියවිල්ලක් බලය ලත් අවසරයන් හෝ මි 1953ක්වූ මත්තෙන් මස 15 වැනි දින උදේ 10 ව බදුලු කවිවේරියේදී මා සම්මුඛවිය යුතුයි.

නවීන 1953ක්වූ මත්තෙන් මස 8 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් බඩුක්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන් එක් ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන්බැඳු ගැටිත් මා මස (පිටපත් දෙකක් සහිතව) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි. උරුමය සම්බන්ධ සියලුම බවපු තීරපු මා වෙත විභාගයේදී ඉදිරිපත් කළ යුතුයි.

මි 1953ක්වූ අගෝස්තු මස 17 වෙනි දින බදුලු කවිවේරියේ දින.

ඒ. අයි. මොනිහින්, උරුම පළාතේ අණුවේ උප ඒජන්තතුමා.

### නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ඉඩම් ගැනීම

අංකය Q. 4658/LRO/APL 4893.

1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි.

මට යාකොට ඇති උපලබ්ධියේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 වූ අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා මුසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධිතවූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියමා තෝරා ගත යුතු වූ) 1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එක් ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවින්, එක් ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවින් ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමති වරයා වූ පුංචි බණ්ඩා මුලුත්කුලමේ නමැති මිම මෙයින් ප්‍රකාශ කරමි.

පී. ඩී. මුලුත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි, අත්සන් කළේ: ඇ.ඒ. ඇල්. ඉමරසිංහ, ස්ථාන ලේකම්තුමා.

මි 1953ක්වූ ජූනි මස 24 වෙනි දින කොළඹදින.

උපලේඛනය

මුල් ප්ලාන් නො. A 3,473. ගම—මත්බවල

නො.	ඉඩම් නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ නම	ප්‍රමාණය, අ.ර.ප.
1	ගොඩ පොර ගහ වත්ත නොහොත් දුලුහගවත්ත	අවුරුදු 30 ක්වූ පොල් ඉඩම්, භාවකාලික ගොඩනැගිල්ල සහ අගලේ කොටසක්	අර්. ඒ. රෙමිපි සිකෙසා, මත්බවල, ගම්පහ	4 3 23
2	එම	අවුරුදු 30 ක්වූ පොල් ඉඩම්, ලිං දෙක සහ අගලේ කොටසක්	එම සහ බිරුමාවදිකම් සීයන අය: ඇ.මී. ඒ. පෝන් පෙරේරා, ඇ.මී. ඒ. අල්විස් පෙරේරා, ඇ.මී. ඒ. එන්සොහාමි, සියලු දෙනාම මත්බවල	0 1 0

එකතුව .. 5 0 23

L. D.—B 49/50.

LA 3423/J/LLD/371/53.

1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 වූ අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා මුසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධිතවූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියමා තෝරා ගත යුතු වූ) 1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එක් ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවින්, එක් ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවින් ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලුත්කුලමේ නමැති මිම මෙයින් ප්‍රකාශ කරමි.

මි 1953ක්වූ ජූනි මස 25 වැනි දින කොළඹදින.

පී. ඩී. මුලුත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

උපලේඛනය

මුල් පලයෙන් නො. A 1,245. ගම්—පෙල්ලන්කන්ඩල්

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	සිරිමිහිඳුම්පුවිමට වෙදරමඩු මෙමඩු	ගල්ලිදක් සහ පොල්අතු, මැවිමෙන් සුන් නාවකාලික ගෙවල් 3ක්ද, බෙලෙක් සහ ගලෙන් බැදපු ස්වරූමක් ඇති පොල්විත්ත	පී. ටී. මහමුද්, සුන්තලම්	54 0 12
2	එම	පොල්විත්තෙන් කොටසක්	එම	1 0 32
එකතුව				55 1 4

අංකය. Q. 4656/LRO/APL 2806.

1950ක් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942ක් අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවා දන්වන ලදී) 1950ක් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත් එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත් ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රච්චි බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මට්ටමින් ප්‍රකාශ කරමි.

මේ 1953ක් වූ ජූලි මස 18 වැනි දින කොළඹදිස.

පී. බී. මුලන්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
අත්සන්කළේ: ඇස්. ඇප්. අමරසිංහ,  
ස්ථාවර ලේකම් තැන.

උපලේඛනය

මුල් පලයෙන් නොමිමරය A 3,432. ගම්—බරුවල

නො.	ඉඩමේ නම	විස්තරය	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	වනාපානමුකලාන	අවුරුදු 30ක් වූ පොල් ඉඩම, නාවකාලික රොබන්තැනිල්ල සහ ශ්‍රීද	පී. දෙත් කලෝලිස්, ගොරගේනකඩ, හෝකන්දර.	7 3 28
2	එම	අවුරුදු 30ක් වූ පොල් ඉඩම	එම	0 1 11
එකතුව				8 0 39

අංකය: Q. 4662/LRO/APL 5416.

1950ක් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942ක් අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62වැනි වගන්තිය යටතේ සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවා දන්වන ලදී) 1950ක් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත් එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත් ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රච්චි බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මට්ටමින් ප්‍රකාශ කරමි.

මේ 1953ක් වූ ජූලි මස 10වැනි දින කොළඹදිස.

පී. බී. මුලන්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
අත්සන්කළේ: ඇස්. ඇප්. අමරසිංහ,  
ස්ථාවර ලේකම් තැන.

උපලේඛනය

මුල් පලයෙන් නොමිමරය A 3,485. ගම්—නිහාරිය

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	දෙලකරවිත්ත	කුඹුර සහ අවුරුදු 20-50 දක්වා ඇති පොල් ඉඩම	බී. ඒ ජයසේකර, ග්‍රාමීය ආරේගාසාලාම, නාරේමිල	4 3 34
2	එම	අවුරුදු 20-50 දක්වා ඇති පොල් ඉඩම	එම	0 0 8
එකතුව				5 0 2

L. D.—B 49/50

1950ක් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් 1942ක් අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62වැනි වගන්තිය යටතේ සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවා දන්වන ලදී) 1950ක් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත් එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත් ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රච්චි බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මට්ටමින් ප්‍රකාශ කරමි.

මේ 1953ක් වූ ජූලි මස 24වැනි දින කොළඹදිස.

පී. බී. මුලන්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
අත්සන්කළේ: ඇස්. ඇප්. අමරසිංහ,  
ස්ථාවර ලේකම් තැන.

උපලේඛනය

මුල් පලයෙන් නොමිමරය A 1,954. ගම්—උඩගම

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	මාගොඩතැන්න කලින්කැපීවූන පරිදි මාගොඩතැන්නගේන	අවුරුදු 35ක් වියද ඇති ගම්	බී. ඇම්. අප්පහාමි, ගිටපු අරච්චි, උඩගම විජේබාහු කඳු, කොත්මලේ	0 0 14.3
2	එම	එම	එම	1 2 31.8
3	එම	එම	එම	0 0 18.4
එකතුව				1 3 24.5

අංකය: LP. 6351.

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මිළි යාකොට ඇති උප ලේඛනයේ විභාග කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියම කර තිබෙන (බැරීන් ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවා තේරුම් ගත යුතුයි) 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් ගැලපෙන කටයුත්තක් සඳහා ඉවතට තිබෙන බවත් එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි සිංහා බුලත්කුල මහතරු මම මෙයින් ප්‍රකාශ කරමි.

විෂි 1953 ක්‍රි.ව. මස 24 වැනි දින කොළඹ දිස.

පී. සී. බුලත්කුල මහතරු, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

නො.	ඉඩමේ නම	උප ලේඛනය		ප්‍රමාණය, අ. රූ. ප.	
		මුල් පලයේ නො. A 1,459.	මම—ගෝනපිහුටු වස්තාභි රිස්තර		
1	කහවගාවත්ත නොහොත් පරගවත්ත	පොල් ඉඩමෙහි අවුරුදු 30 වසර ඇති පොල්ගස් රික්ද, අභිපාරකින් කොටසක්ද තිබේ	පේරාදෙණියේ ගම්පොල පාරට සි. පී. ජිනදාස	0 0 12	
2	එම	අවුරුදු 50 වසර ඇති පොල් ඉඩමෙහි අභිපාරකින් කොටසක්ද, නාවකාලික ගෙයක්ද තිබේ	එම	0 2 39	
3	අභිගවත්ත	අවුරුදු 50 වසර ඇති පොල් ඉඩමෙහි නාවකාලික ගෙයක් තිබේ	එම	1 0 7	
4	එම	පොල් ඉඩමෙහි අවුරුදු 30 වසර ඇති පොල්ගස් 7ක්ද, කොස්ගසක් සහ දෙල්ගසක්ද තිබේ	එම	0 0 12	
5	කිත්තන්දුව අද්දර දෙවත් කහවල කුඹුර පහ දෙවත් කහවල කුඹුර පහ දෙවත් කැබැල්ල	අවුරුදු 40 වසර ඇති පොල්ගස් 4ක් ඇති කුඹුර	දෙවත්දුව පටුමක මෝදර පී. සී. කොර්නේලිස් සිල්වා	2 0 29	
				එකතුව	4 0 19

L. D.—B 49/50.

අංකය: Q. 4593/LRO/APL/44C6.

1950 අංක 9 දරන ආණ්ඩුවේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි.

කොළඹ දිසායුක්තයාගේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත නැන්පත් ඒ. සෙන්ටි වි. විජේමාන්න මහ මම, 1950 අංක 9 දරන ඉඩම් ආණ්ඩුවේ ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි.—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විභාග කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ ඉවතට තිබෙන සඳහා ආණ්ඩුවේ ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා මෙහි අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
  - (අ) විෂි 1953 ක්‍රි.ව. මස 16 වැනි දින අපරහාස 2.30ට කොළඹ කවුච්ටරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද කමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එමග යුතුයි;
  - (ආ) කවද එසේ පෙනී සිටින නැතහොත් මෙයින් විෂි 1953 ක්‍රි.ව. මස 2 වැනි දින හෝ ඒට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සහාය වන්දි ඉල්ලා සිටිම පිළිබඳ විභාග ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර සහ මේවා මා මෙහි ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

විෂි 1953 ක්‍රි.ව. මස 15 වැනි දින කොළඹ කවුච්ටරියේ දිස.

ඒ. සෙන්ටි වි. විජේමාන්න, කොළඹ දිසායුක්තයාගේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

නො.	ඉඩමේ නම	උප ලේඛනය		ප්‍රමාණය, අ. රූ. ප.	
		මුලික පලයේ නො. A 3,315.	මම—වැලිගේන (කොටසක්)		
1	මේල්ලගවත්ත	පොල් ඉඩම	බඩලිම, බඩලිම, ප්‍රනායු, වැලිගේන, කොට්ටිකඩ	0 0 4	
2	එම	එම	එම	0 0 27	
3	එම	සහ නාවකාලික ගොඩනැගිලි 2	එම	0 3 24	
				එකතුව	1 0 15

L. D.—B 49/50.

අංකය: Q. 4598/LRO/APL 5115 A.

1950 අංක 9 දරන ආණ්ඩුවේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කොළඹ දිසායුක්තයාගේ ආණ්ඩුවේ උප ඒජන්ත නැන්පත් ඒ. සෙන්ටි වි. විජේමාන්න මහ මම, 1950 අංක 9 දරන ඉඩම් ආණ්ඩුවේ ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි —

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ ඉවතට තිබෙන සඳහා ආණ්ඩුවේ ගැනීමට අදහස් කරනු ලැබේ,
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා මෙහි අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය,
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
  - (අ) විෂි 1953 ක්‍රි.ව. මස 19 වැනි දින අපරහාස 2.30ට කොළඹ කවුච්ටරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද කමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එමග යුතුයි;
  - (ආ) කවද එසේ පෙනී සිටින නැතහොත් මෙයින් විෂි 1953 ක්‍රි.ව. මස 5 වැනි දින හෝ ඒට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සහාය වන්දි ඉල්ලා සිටිම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර සහ මේවා මා මෙහි ලියවිල්ලකින් (විටපනකුත් සමග) දැනුම්දී සිටිය යුතුයි.

විෂි 1953 ක්‍රි.ව. මස 15 වැනි දින කොළඹ කවුච්ටරියේ දිස.

ඒ. සෙන්ටි වි. විජේමාන්න, කොළඹ දිසායුක්තයාගේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා.

උප ලේඛනය

මූලික පලාතේ නො. A 3,193. ගම—කොඩගොමුව

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	විලකුඹුරෙපිල්ලෑම, අඹිබලන්කුඹුර ..	පොල්ඉඩම සහ කුඹුර ..	ඇස්. ඒ. කුලසිංහ, ගොඩකොමුව, බඩල්ගම ..	1 2 24
2	විලකුඹුරෙපිල්ලෑම ..	පොල්ඉඩම ..	එම ..	0 0 5
එකතුව ..				1 2 29

අංකය : Q. 4544/LRO/APL/2502.

1950 අංක 9 දරන අණුවුව ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කොළඹ දිස්ත්‍රික්කයේ අණුවුව උප ඒජන්ත තැන්පත් ඒ. සෙන්ට් වි. විජේමාන්ත වන මම, 1950 අංක 9 දරන ඉඩම් අණුවුව ගැනීමේ ආඥාපනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි :—

- (1) මෙහි පහත සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා අණුවුව ගැනීමට අදහස් කරනු ලැබේ,
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ යන්ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) මිම් 1953ක්වූ ඔක්තෝබර් මස 20වෙනි දින පුළුබාග 10.30ට කොළඹ කම්මලේට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව රජයට සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද නමුත් ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුය;

(ආ) කවද එසේ රජයට සිටින නැතහොත් මිසිස් මිසිස් 1953ක්වූ ඔක්තෝබර් මස 6වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම් පිළිබඳව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලකින් විස්තර යන මේවා මා වෙත (පිටපතක් සමඟ) ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුය.

මිම් 1953ක්වූ අගෝස්තු මස 15වෙනි දින කොළඹ කම්මලේට දිය.

ඒ. සෙන්ට් වි. විජේමාන්ත,  
කොළඹ දිස්ත්‍රික්කයේ අණුවුව උප ඒජන්තතුමා.

උප ලේඛනය

මූලික පලාතේ නො. A 3,287. ගම—දඹපාන

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	කොත්තමුත්ත සහ කහටගමුත්ත	පොල් ඉඩම ..	බිඹිලි වි. කොත්තමුත්ත සහ පී. ඇබ්ලිස් ප්‍රනාන්දු, දෙදෙනාම දඹපාන පාර, මිහඹුම්	0 3 38
2	එම ..	එම ..	එම ..	0 0 7
එකතුව ..				1 0 5

L. D.—B 49/50.

අංකය : Q. 4599/LRO/APL/5116B.

1950 අංක 9 දරන අණුවුව ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කොළඹ දිස්ත්‍රික්කයේ අණුවුව ඉඩම් අධිකාරී උප ඒජන්ත තැන්පත් ඒ. සෙන්ට් වි. විජේමාන්ත වන මම, 1950 අංක 9 දරන ඉඩම් අණුවුව ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි :—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා අණුවුව ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;
- (3) එසේ යන්ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) මිම් 1953ක්වූ ඔක්තෝබර් මස 20වෙනි දින අපරහාස 2 30ට කොළඹ කම්මලේට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව රජයට සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද නමුත් ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුය;

(ආ) කවද එසේ රජයට සිටින නැතහොත් මිසිස් මිසිස් 1953ක්වූ ඔක්තෝබර් මස 6වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම් පිළිබඳව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලකින් විස්තර යන මේවා මා වෙත (පිටපතක් සමඟ) ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුය.

මිම් 1953ක්වූ අගෝස්තු මස 15වෙනි දින කොළඹ කම්මලේට දිය.

ඒ. සෙන්ට් වි. විජේමාන්ත,  
කොළඹ දිස්ත්‍රික්කයේ අණුවුව උප ඒජන්තතුමා.

උප ලේඛනය

මූලික පලාතේ නො. A 3,204. ගම—කොඩගොමුව

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	කොත්තමුත්ත, කොත්තමුත්ත	පොල් ඉඩම ..	ඇස්. සුබසිංහ, හුණ්ඩිපිට පාර, මිහඹුම් ..	0 0 24
3	එම ..	එම සහ අතුසෙම්පිකළ පැල ..	එම ..	3 1 6
එකතුව ..				3 1 30

L. D.—B 49/50.

අංකය Q. 4591/LRO/APL/1106A.

1950 අංක 9 දරන අණුවුව ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කොළඹ දිස්ත්‍රික්කයේ අණුවුව උප ඒජන්ත තැන්පත් ඒ. සෙන්ට් වි. විජේමාන්ත වන මම, 1950 අංක 9 දරන ඉඩම් අණුවුව ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි —

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා අණුවුව ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය. .



(3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) එම් 1953ක්වූ ඔක්තෝබර් මස 20වෙනි දින අපරහාය 2.30ට කොළඹ කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනීසිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එමිය යුතුයි ;

(ආ) තවද එසේ පෙනීසිටින නැතැත්තා මිසින් එම් 1953ක්වූ ඔක්තෝබර් මස 6 වෙනි දින ගෝ ඊට ප්‍රථම ගෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් (විටපතක් සමග) දැනුම්දී සිටිය යුතුයි.

එම් 1953ක්වූ අගෝස්තු මස 15වෙනි දින කොළඹ කවිචේරියේදීය.

ඒ. සෝමවි වි. විජේමාත්ත, කොළඹ දිනත්තයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුටා.

		උපලේඛනය		
		මූලික ප්ලානයේ නො. A. 3,342.	ගම—අම්බාන	ප්‍රමාණය,
නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම් කියත්තා	අ. රු. ප.
1	කෘතවකලියැද්ද, මඩුගලියැද්ද සහ කොල්ලඉඩම	..	ඒ. ඒ. මරසිංහ "කැල්වලි හවුස්" වරටි පාර, කොළඹ	.. 1 0 19
				කෘතවකලියැද්ද

L. D.—B 49/50.

අංකය : L. B. 2186-LRO/APL/5722-J/LLD/187/53.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

මාතර දිනත්තයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත තැන්පත් එඩ්මන්ඩ් ඔහින්ද විජේනායක වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි :—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පහත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස්කරනු ලැබේ ;
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) එම් 1953ක්වූ නොවැම්බර් මස 10 වැනි දින ප්‍රථමාය 10ට මාතර කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනීසිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එමිය යුතුයි ;

(ආ) තවද එසේ පෙනී සිටින නැතැත්තා මිසින් එම් 1953ක්වූ නොවැම්බර් මස 1 වෙනි දින ගෝ ඊට ප්‍රථම ගෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

එම් 1953ක්වූ අගෝස්තු මස 10වෙනි දින මාතර කවිචේරියේ දීය.

ඒ. ඇම්. විජේනායක, මාතර දිනත්තයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුටා.

		උප ලේඛනය		
		මූලික ප්ලානයේ නො. A 1,397.	ගම—වැල්පිට	ප්‍රමාණය,
නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම් කියත්තා	අ. රු. ප.
1	කෘතවකලියගහේන, ද ම ව ග හගේන මත්ත	අවුරුදු 5-50ක් කල්වූ පොල් වත්තක්, අවුරුදු 5-50ක කල්වූ කොස්, අම්, දෙල්, ශාජු සහ පුටුක්කන් තිබේ. තාමකාලික මඩු 5ක්ද, තාමකාලික ගොඩනැගිලි 3ක්ද, තාමකාලික වැසිකිළියක්ද, කොංක්‍රීට් පියස්සක් තිබෙන මැසිකිළියක්ද, ශ්‍රීදක්ද පුද්ගලික පාරකින් කොටසක්ද තිබේ.	මිසිස් ඇස්. සමරජීව, බ මී රෙ න් ද, කෝට්ටගොඩ	6 0 13
2	කෘතවකලියගහේන	අවුරුදු 5-50ක් කල්වූ පොල් වත්තක් පොල්ගස් 6ක්ද, පොල්පැලවල් 6ක්ද, අවුරුදු 5-10ක් කල්වූ කිතුල්ගස් 4ක්ද, අවුරුදු 10-30ක් කල්වූ අම්ගස් 4ක්ද, අවුරුදු 10ක්වූ දෙමඟහක්ද, අවුරුදු 25-50ක්වූ කොස්ගස් 3ක්ද තිබේ	එම	.. 0 0 33
3	කෘතවකලිය ගහ දඹවගහ හේනවත්ත	අවුරුදු 5-50ක් කල්වූ පොල් වත්තක්, පොල්ගස් 8ක්ද, පොල්පැලවල් 19ක්ද, අම්ගස් 3ක්ද, පුද්ගලික පාරකින් කොටසක්ද තිබේ	එම	.. 0 0 20
			එකතුව	.. 6 1 26

L. D.—B 49/50.

සෑම ලියකියවිලිවලට මේ නොමිමරය සඳහන් කරනු. L. D. 1,231.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

නුවරඑළිය දිනත්තයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් සිරිල් ජෝසප් සේරසිංහ වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි :—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පහත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස්කරනු ලැබේ ;
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි ;
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) එම් 1953ක්වූ සැප්තැම්බර් මස 25වෙනි දින ප්‍රථමාය 10.30ට නුවරඑළිය කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනීසිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එමිය යුතුයි ;

(ආ) තවද එසේ පෙනීසිටින නැතැත්තා මිසින් එම් 1953ක්වූ සැප්තැම්බර් මස 18වෙනි දින ගෝ ඊට ප්‍රථම ගෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

එම් 1953ක්වූ අගෝස්තු මස 7වෙනි දින නුවරඑළිය කවිචේරියේ දීය.

සී. ජේ. සේරසිංහ, නුවරඑළිය දිනත්තයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුටා.

රජයේ භූමි					
මූලික පලයෙන් නො. A 1,954. ගම්—රුවනම					
නො.	ඉඩම් නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය,	අ. ර. ප.
1	මාගොඩනැගිණි කලින් හැදින්වූ පරිදි මාගොඩනැගිණි නමින්	අවුරුදු 35 වසරකින් හෝ..	ඩී. ඇම්. ආප්පුහාමි, ඊටපු ආරච්චි, රුවනම, මහේස්වරාහුසන්ද, කොත්මලේ	0 0 14.3	
2	එම	.. එම	..	.. 1 2 31.8	
3	එම	.. එම	..	.. 0 0 18.4	
				එකතුව	.. 1 3 24.5

L. D.—B 49/50.

LA/LRO/53/36/LRO/APL: 5838—J/LLD/311/53.

1950 වසරේ ආදායම් දෙපාර්තමේන්තුවේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

සුරැකුණු රජයේ භූමි ඒකක නැත්තේ ඇත්. ඇත්. ඩී. ජිල්ලා වන මම 1950 අගස්තු 9 දරණ ඉඩම් ආණ්ඩුවේ ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි.—

- (1) මෙහි සඳහන් රජයේ භූමියේ විස්තර කර තිබෙන ඉඩම්, ඉහත කී පනත යටතේ, 1942 අගස්තු 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් අවසන්වන සඳහා ආණ්ඩුව ගැනීමට අදහස් කරනු ලැබේ ;
- (2) එම ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
- (3) එම ගැනීමට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) මිසි 1953 ක්‍රි.ව. ඔක්තෝබර් මස 1 වැනි දින ප්‍රථමයෙන් 9.30ට සුරැකුණු රජයේ භූමියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද නමින්ගේ ඒකක කෙනෙක් එම මා ඉදිරියට එමග යුතුයි ;

(ආ) තවද එම පෙනී සිටින නැතහොත් මිසි 1953 ක්‍රි.ව. සැප්තැම්බර් මස 24 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ නොගත් අයිතිවාසිකම් මඟින්, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගැන බැඳු පිළිවෙලෙහි විස්තර සහ මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි. මෙම විස්තරයක් ඉදිරිපත් නොකළහොත් විභාගය පවත්වන අවස්ථාවේදී බඩගේ අයිතිවාසිකම් ගැන සැලකීමක්, නොලැබෙනවා ඇත.

මිසි 1953 ක්‍රි.ව. අගෝස්තු මස 7 වැනි දින සුරැකුණු රජයේ භූමියේ දී.

ඇත්. ඇත්. ඩී. ජිල්ලා, සුරැකුණු රජයේ භූමියේ ආණ්ඩුවේ රජයේ ඒකකයකුයි.

රජයේ භූමි					
මූලික පලයෙන් නො. A 1,247. ගම්—ආරගොඩ					
නො.	ඉඩම් නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය,	අ. ර. ප.
1	මිහිටගේන්ගාය ..	අවුරුදු 30 කට වඩා ඇති පොල්ගස් මලින් යුත් පොල් ඉඩම	ලමා එතනා මේගසුරිය මැතිණිය, කල්ගමුව, පරනගම, මාවනැල්ල සහ මහරගේ ඒවුනම් පෙරේරා, ලත්තිගොඩ, කොටුගොඩ	3 3 9	
2	එම	.. අවුරුදු 15 ක ප්‍රමාණය 94 ක් සහ අවුරුදු 30 කට වඩා ඇති පොල්ගස් 7 කින් යුත් පොල් ඉඩම	එම	.. 0 0 25	
3	එම	.. අවුරුදු 20 ක ප්‍රමාණය 2 ක් සහ අවුරුදු 30 කට වඩා ඇති පොල්ගස් 5 කින් යුත් පොල් ඉඩම	එම	.. 0 0 11	
				එකතුව	.. 4 0 5

L. D —B. 49/50.

LA/LRO/53/23/LRO/APL: 5279/J/LLD/283/53.

1950 අංක 9 දරන ආණ්ඩුවේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

සුරැකුණු රජයේ භූමියේ රජයේ භූමි ඒකක නැත්තේ ඇත්. ඇත්. ඩී. ජිල්ලා වන මම, 1950 අංක 9 දරන ඉඩම් ආණ්ඩුවේ ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි.—

- (1) මෙහි සඳහන් රජයේ භූමියේ විස්තර කර තිබෙන ඉඩම්, ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් අවසන්වන සඳහා ආණ්ඩුව ගැනීමට අදහස් කරනු ලැබේ ;
- (2) එම ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
- (3) එම ගැනීමට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) මිසි 1953 ක්‍රි.ව. ඔක්තෝබර් මස 1 වැනි දින ප්‍රථමයෙන් 9.30ට සුරැකුණු රජයේ භූමියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද නමින්ගේ ඒකක කෙනෙක් එම මා ඉදිරියට එමග යුතුයි ;

(ආ) තවද එම පෙනී සිටින නැතහොත් මිසි 1953 ක්‍රි.ව. සැප්තැම්බර් මස 24 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ නොගත් අයිතිවාසිකම් මඟින්, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගැන බැඳු පිළිවෙලෙහි විස්තර සහ මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි. මෙම විස්තරයක් ඉදිරිපත් නොකළහොත් විභාගය පවත්වන අවස්ථාවේදී බඩගේ අයිතිවාසිකම් ගැන සැලකීමක්, නොලැබෙනවා ඇත.

මිසි 1953 ක්‍රි.ව. අගෝස්තු මස 7 වැනි දින සුරැකුණු රජයේ භූමියේ දී.

ඇත්. ඇත්. ඩී. ජිල්ලා, සුරැකුණු රජයේ භූමියේ ආණ්ඩුවේ රජයේ ඒකකයකුයි.

උපලේඛනය

නො. ඉඩමේ නම	නො. 359 දරණ අවසාන ගම් මැතිමේ සැලැස්මේ 2 වෙනි අතිරේකය. ගම්—බලවල	ප්‍රමාණය, අ. රූ. ප.
විස්තර	අයිතිකම්කරන්නා	
44 මඩවලවත්ත..	ශ්‍රීදක් සහ මැටි ගෙයකින් යුත් අවුරුදු 35 කට වඩා ඇති පොල් ඉඩමක්	3 2 20
45 එම ..	අවුරුදු 35 කට වඩා ඇති ලංකාගේ කසවලින් යුත් පොල් ඉඩම	1 3 20
46 එම ..	අවුරුදු 35 කට වඩා ඇති දෙල්ගසක් සහ පොල්ගස් 9 කින් යුත් පොල් ඉඩම	0 0 26
47 එම ..	අවුරුදු 35 කට වඩා ඇති කොස්ගසක් සහ පොල් ගස් 9 කින් යුත් පොල් ඉඩම	0 0 13
<b>එකතුව</b>		<b>5 2 39</b>

L. D.—B 49/50.

LA/LRO/53/29/LRO/APL 5835—J/LLD/281/53.

1950 වෛ අංක 9 දරණ අණුවම් ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

සුරැකුණු අණුවම් උප ඒජන්ත තැන්පත් ඇන්. ඇන්. ඩී. ජිල්ලා වන මම, 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් අණුවම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් අවසානවත් සඳහා අණුවම් ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
- (3) එසේ ගත්ව ගත ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) මම 1953 වෛ ඔක්තෝබර් මස 1 වෙනි දින ප්‍රථමය 9.30 ව සුරැකුණු කවිච්චියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද නමින් ඒජන්ත කෙනෙක් එසේ වා ඉදිරියට එවිය යුතුයි;

(ආ) නවද එසේ පෙනී සිටින තැනැත්තා මිසින් මම 1953 වෛ සැප්තැම්බර් මස 24 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ නමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාවය, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි. මෙසේ විස්තරයක් ඉදිරිපත් නොකළහොත් විභාගය පවත්වන අවසානවිදී මමගේ අයිතිවාසිකම් ගැන සැලකීමක් නොලැබෙනවා ඇත.

මම 1953 වෛ අගෝස්තු මස 7 වෙනි දින සුරැකුණු කවිච්චියේදී.

ඇන්. ඇන්. ඩී. ජිල්ලා,  
සුරැකුණු දිඤ්ඤාගේ අණුවම් උප ඒජන්තතුමා.

උපලේඛනය

නො. ඉඩමේ නම	නො. 220 දරණ අවසාන ගම් මැතිමේ සැලැස්මේ 1 වෙනි අතිරේකය. ගම්—ඉහල මැදගොඩ	ප්‍රමාණය, අ. රූ. ප.
විස්තර	අයිතිකම්කරන්නා	
14 ගාමසමඹුරු	.. ඹුරු .. P. මැනිස්ඵනනා ගාමිනේ නෝනාමහත්මිය, දම්පැලැස්ස, භාරම්මල	0 3 38
<b>එකතුව</b>		<b>0 3 38</b>

LA/LRO/53/30/LRO/APL 5835—A/J/LLD/282/53.

1950 වෛ අංක 9 දරණ අණුවම් ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

සුරැකුණු දිඤ්ඤාගේ අණුවම් උප ඒජන්ත තැන්පත් ඇන්. ඇන්. ඩී. ජිල්ලා වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් අණුවම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් අවසානවත් සඳහා අණුවම් ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
- (3) එසේ ගත්ව ගත ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) මම 1953 වෛ ඔක්තෝබර් මස 1 වෙනි දින ප්‍රථමය 9.30 ව සුරැකුණු කවිච්චියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද නමින් ඒජන්ත කෙනෙක් එසේ වා ඉදිරියට එවිය යුතුයි;

(ආ) නවද එසේ පෙනී සිටින තැනැත්තා මිසින් මම 1953 වෛ සැප්තැම්බර් මස 24 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ නමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාවය, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි. මෙසේ විස්තරයක් ඉදිරිපත් නොකළහොත් විභාගය පවත්වන අවසානවිදී මමගේ අයිතිවාසිකම් ගැන සැලකීමක් නොලැබෙනවා ඇත.

මම 1953 වෛ අගෝස්තු මස 7 වෙනි දින සුරැකුණු කවිච්චියේදී.

ඇන්. ඇන්. ඩී. ජිල්ලා,  
සුරැකුණු දිඤ්ඤාගේ අණුවම් උප ඒජන්තතුමා.

රජයේ භුමි

නො. 52	භුමි භාවිතය	මැණිමේ ප්ලාන් 2	අකීර්ණය	සමාජය
52	භුමි භාවිතය	මැණිමේ ප්ලාන් 2	අකීර්ණය	සමාජය
53	භුමි භාවිතය	මැණිමේ ප්ලාන් 2	අකීර්ණය	සමාජය
				එකතුව .. 1 1 38

LA/LRO/53/27/LRO/API. 3134F—J/LLD 262/53.

1950 වන අංක 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් පනතේ 7 වන වගන්තිය යටතේ දැන්වීමයි

ආණ්ඩුවේ ඉඩම් පනතේ 7 වන වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන බලපත් කළ දේ යි:—

- (1) රටේ සඳහන් ඉඩම් පනතේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආණ්ඩුවේ පනතේ 7 වන වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන බලපත් කළ දේ යි:—
- (2) එම ඉඩම්වලට ඉඩම් පනතේ 7 වන වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන බලපත් කළ දේ යි:—
- (3) එම ඉඩම්වලට ඉඩම් පනතේ 7 වන වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන බලපත් කළ දේ යි:—

එම 1953 වන අංක 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් පනතේ 7 වන වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන බලපත් කළ දේ යි:—

ආණ්ඩුවේ ඉඩම් පනතේ 7 වන වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන බලපත් කළ දේ යි:—

රජයේ භුමි

නො. 125	භුමි භාවිතය	මැණිමේ ප්ලාන් 40	අකීර්ණය	සමාජය
125	භුමි භාවිතය	මැණිමේ ප්ලාන් 40	අකීර්ණය	සමාජය
126	භුමි භාවිතය	මැණිමේ ප්ලාන් 40	අකීර්ණය	සමාජය
127	භුමි භාවිතය	මැණිමේ ප්ලාන් 40	අකීර්ණය	සමාජය
				එකතුව .. 1 2 2

L. D.—B 49/50.

LA/7644/LRO/APL. 1025/J/LLD/2523.

1950 වන අංක 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් පනතේ 7 වන වගන්තිය යටතේ දැන්වීමයි

ආණ්ඩුවේ ඉඩම් පනතේ 7 වන වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන බලපත් කළ දේ යි:—

- (1) රටේ සඳහන් ඉඩම් පනතේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආණ්ඩුවේ පනතේ 7 වන වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන බලපත් කළ දේ යි:—
- (2) එම ඉඩම්වලට ඉඩම් පනතේ 7 වන වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන බලපත් කළ දේ යි:—
- (3) එම ඉඩම්වලට ඉඩම් පනතේ 7 වන වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන බලපත් කළ දේ යි:—

එම 1953 වන අංක 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් පනතේ 7 වන වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන බලපත් කළ දේ යි:—

ආණ්ඩුවේ ඉඩම් පනතේ 7 වන වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන බලපත් කළ දේ යි:—

රජයේ භුමි

නො. 76	භුමි භාවිතය	මැණිමේ ප්ලාන් 1	අකීර්ණය	සමාජය
76	භුමි භාවිතය	මැණිමේ ප්ලාන් 1	අකීර්ණය	සමාජය
				එකතුව .. 3 0 19

**அரசாட்சியாரின் தேள்வைக்காரிய காணி விளம்பரங்கள்**

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினையுடைய பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புதிர் பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1953 ம ஆடிமீ 16 ந உ.

பீ. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

மாகாண அல்லது இலத்திரிக் ஏசனடுவின் இலக்கம் Q 4516  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LLD/2864

காணியின் விபரம்

(1) கொழும்பு இலத்திரிக் கிராமாதிகாரி இலக்கம் மீத்தோட்டமுலலைக் கிராமத்தில் வெகரக்கொடல்வத்தை எனும் பூமியில் சுமார் 12 பேட்சல் விசாலங்கொண்ட ஒரு துண்டுபூமி. எல்லைகள் பின்வருமாறு —

வடக்கும் கிழக்கும் வெகரக்கொடல் ஆலயத்துக்குடைய இந்தப் பூமியின் பகுதிகள்,  
தெற்கு ஸ்ரீமான உ. சீ. விஜகுணவாதனைக்குடைய வெகரக்கொடல்வத்தையின் பகுதி,  
மேற்கு ஸ்ரீமான உ. சீ. விஜகுணவாதனைக்குடைய வெகரக்கொடல்வத்தையின் பகுதி

(2) கொழும்பு இலத்திரிக் கிராமாதிகாரி இலக்கம் மீத்தோட்டமுலலைக் கிராமத்தில் வெகரக்கொடல்வத்தை எனும் பூமியில் சுமார் 6 பேட்சல் விசாலங்கொண்ட ஒரு துண்டுபூமி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கும் கிழக்கும் வெகரக்கொடல் ஆலயத்துக்குடைய வெகரக்கொடல்வத்தையின் பகுதிகள்,  
தெற்கு ஸ்ரீமான உ. சீ. விஜகுணவாதனைக்குடைய வெகரக்கொடல்வத்தையின் பகுதி,  
மேற்கு வெகரக்கொடல்வத்தை

(3) கொழும்பு இலத்திரிக் கிராமாதிகாரி இலக்கம் மீத்தோட்டமுலலைக் கிராமத்தில் வெகரக்கொடல்வத்தை எனும் பூமியில் சுமார் 2/3 பேட்சல் விசாலங்கொண்ட ஒரு துண்டுபூமி. எல்லைகள் பின்வருமாறு —

வடக்கும் கிழக்கும் ஸ்ரீமான பீ. ஜே பெற்றேருவுக்குடைய இந்தப் பூமியின் பங்குகள்;  
தெற்கு கிராமக் கொழும்பு ரோட்டு,  
மேற்கு ஸ்ரீமான உ. சீ. விஜகுணவாதனைக்குடைய வெகரக்கொடல்வத்தையின் பகுதி

(4) கொழும்பு இலத்திரிக் கிராமாதிகாரி இலக்கம் மீத்தோட்டமுலலைக் கிராமத்தில் வெகரக்கொடல்வத்தை எனும் பூமியில் சுமார் 1 ரூட் 35 பேட்சல் விசாலங்கொண்ட ஒரு துண்டுபூமி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு வண. எம் செல்லையகார குருவுக்குடைய வெகரக்கொடல்வத்தையின் பகுதி,  
கிழக்கு ஸ்ரீமான உ. சீ. விஜகுணவாதனைக்குடைய இது மிகுதி பூமி,  
தெற்கும் மேற்கும் புண்கரப்பாதை

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினையுடைய பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புதிர் பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1953 ம ஆடிமீ 27 ந உ.

பீ. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி  
எஸ். எவ அமரசிங்கி,  
நிரந்தரக் காரியதரிசி

மாகாண அல்லது இலத்திரிக் ஏசனடுவின் இலக்கம் Q 4467  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் Q 4467/J/LG/2763

காணியின் விபரம்.

கொழும்பு இலத்திரிக், இலக்கம் நெவலியு ஓவலிசா குறிச்சி, மெசிலல்-மெனனலைவேலியா நகர சங்க எல்லைக்குள் வத்தறப்பெல எனும் கிராமத்தில் நகர அளவை 41 ம இலக்கப் படத்தில் விபரித்திருக்கும் பூமியில் சுமார் 19\*2 பேட்சல் விசாலங்கொண்ட பூமி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு சுமனறம் ரோட்டு,  
கிழக்கு சுமனறம் ஆலயம்,  
தெற்கு எம் சைமோன் அபோனசுக்கும் சி இ கோமசுக்குமுடைய பூமிகள்,  
மேற்கு எச் ஓ எஸ் அபயசேகராவுக்குடைய பூமி

1953 ம ஆண்டின் ஆடி மாதம் 31 ந தேதியுடைய 10,557 ம இலக்க அரசாட்சி "கெசற" பத்திரிகையில் இந்தப் பூமியிட்டு பிரகடனத்தின் நொத்தலை இத்தால் அழிக்கப்படுகின்றன.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினையுடைய பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நிலம், நில அபிவிருத்தி மந்திரி, புதிர் பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1953 ம ஆகஸ்ட் 3 ந உ.

பீ. பி. புலங்குலம்,  
நிலம், நில அபிவிருத்தி மந்திரி

மாகாண அல்லது இலத்திரிக் ஏசனடுவின் இலக்கம் LD 4664.  
நிலம், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LG/2660

காணியின் விபரம்

கண்டி இலத்திரிக், கண்டி பாதக் ஹெவாஹெட்ட பகுதி, கண்டி நகர சபை எல்லையிலிருக்கும், மொத்தமாக, சுமார் 7 15 பொச்சல் விசாலமுள்ள, தெயயனனுவல் ரோட்டிலிருக்கும் வரிப்பண இலக்கம் 4 ம, தெயயனனுவல் ஓழுங்கையிலிருக்கும் இலக்கங்கள் 3, 5 எனப்படும் 2 நிலப்பகுதிகளின் எல்லைகள் பின்வருவனவை:—

துண்டு 1:—

வடமேற்கு: புகையிரத்தத்துக்கு ஒதுக்கப்பட்ட இடம்,  
வடகிழக்கு: அடிப்பாதை,  
தெற்கிழக்கு: மெதளல்,  
தென்மேற்கு: தெயயனனுவல் ஓழுங்கையிலிருக்கும் இலக்கங்கள் 3, 5 ன், நிலத்தின் மிகுதி பாகம்.

துண்டு 2:—

வடமேற்கு: புகையிரத்தத்துக்கு ஒதுக்கப்பட்ட இடம்,  
வடகிழக்கு: தெயயனனுவல் ரோட்டிலிருக்கும் இலக்கம் 4 ன் நிலத்தின் மிகுதி பாகம்;  
தெற்கிழக்கு: மெதளல்,  
தென்மேற்கு: அடிப்பாதை.

குறி இல MA/AC/4220/51.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்வனவுச் சட்டம் 5 ம் பிரிவின்கீழ் அறிவித்தல்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்வனவுச் சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உப பிரிவின கீழ் கீழ்க்கண்ட காணி ஓர் பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் அந்த ஆட்சி ஒப்புக்கொள்ளப்படுமென்றும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புத்தி பண்டா புலங்குலம் ஆகிய நான்கு இததால் அறிவித்தல் கொடுக்கின்றேன்

குறி இல J/LC/2659

கொழும்பு,

1953 ம் ஆண்டு ஜூலை மீ 18 ந் உ.

பி பீ புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

காணியின் விபரம்

கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட ஸ்ரீலங்கா ரெளன் பகுதி, லொறெனஸ் வீதி, வரிப்பண இல 66, 68, 70, 72, 74 ம் லெயாடஸ் வீதி, வரிப்பண இல 56, 56/1 ம் உள்ள காணிகளின் பகுதிகளும், 0 ஶ 0 ஶ 24 80 ப விசாலமுள்ளும் கீழ்க்கண்ட எல்லைமுள்ளும் :

வடக்கு வம்பலப்பிட்டி வீதி, இல 359 உள்ள காணியும், லெயாடஸ் வீதி, இல 54 உள்ள காணியும்,  
கிழக்கு லெயாடஸ் வீதி,  
தெற்கு லெயாடஸ் வீதி, இல 56, 56/1, லொறெனஸ் வீதி, இல 66, 68 70, 72, 74 உள்ள காணியின் பகுதிகள்,  
மேற்கு லொறெனஸ் வீதி

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

இல : LD 4102

கீழ்க்கண்ட காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்வனவுச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி விவசாய மந்திரி டி.லி செலடன் சேனாய்க ஆகிய நான்கு இததால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1951 ம் ஆண்டு ஜனவரி (தை)மீ 24 ந் உ.

ட.லி சேனாய்க,  
காணி, விவசாய மந்திரி.

மாகாண எண்ணுவின இலக்கம் L D 4102

காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/E/392

காணியின் விபரம்

கண்டி டிஸ்ட்ரிக்ட், யட்டிநுவர, கிரகமவில் 25 போச்சலகம் 15 போச்சலகம் விசாலமுள்ள அமபஅனகேசுமபுற, ஹடவேனனுவகும்புற எனப்படும் நிலப்பகுதிகளின் எல்லைகள் பின்வருவனவை —

அமபஅனகேசுமபுற	ஹடவேனனுவகும்புற
வடக்கு . அதே வயலின் மிகுதி பாகம் .	எஸ்
கிழக்கு எஸ் .	வயலின் மிகுதி பாகம்
தெற்கு எஸ் .	ஹே
மேற்கு அதே வயலின் மிகுதி பாகம் .	எஸ்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்கண்ட காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புத்தி பண்டா புலங்குலம் ஆகிய நான்கு இததால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம் ஆண்டு (சுசை) ஆகஸ்ட்மீ 3 ந் உ.

பி பி புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

மாகாண அல்லது டிஸ்ட்ரிக்ட் எண்ணுவின இலக்கம் L W A 24

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LG/207/53

காணியின் விபரம்

வதுளை டிஸ்ட்ரிக்ட், யட்டிண்ட பகுதி, வதுளை நகரசபை எல்லைக்குட்பட்டிருக்கும் டி எஸ் பி பி படம் இல 43 ல் விபரிக்கப்பட்ட குண்டு 35, 1 ஶ 1 ஶ 18 9 ப விசாலமுள்ள மதமகும்புற என்று அழைக்கப்படும் எல்லா நிலமும் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு குணுகொதுவ பாதை,  
கிழக்கு கீழ் இராச வீதி,  
தெற்கு சஜத பாடசாலை ரோடு,  
மேற்கு வரம்பு வழி

இலக்கம் LA/ED/1/53/J/E/333/53.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்கண்ட காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புத்தி பண்டா புலங்குலம் ஆகிய நான்கு இததால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம் ஆண்டு ஜூலைமீ 16 ந் உ.

பி பி புலங்குலம்,  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி  
எஸ் எப். அமரசிங்கு,  
நிரந்தரக் காரியத்தி

மாகாண அல்லது டிஸ்ட்ரிக்ட் எண்ணுவின இலக்கம் LA/ED/1/53

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/E/333/53

காணியின் விபரம்

குருகுலம் டிஸ்ட்ரிக்ட், தம்பத்தி அட்டை, மட்டுள்குழை பகுதியில் மண்ண்குழை என்றும் கிராமத்தில் 1 1/2 ஏக்கர் விசாலமுள்ள பிடகொடுவதேன எனனும் காணிக் கு எல்லை —

வடக்கு எம் எச் கிரிமுதியானசேசுக்ரிய காணி,  
கிழக்கு ஆ. எம் முத்தலிஹாமிக்கும் மறுபேருக்கும் உரிய கோணகஹமுலதேன;  
தெற்கு எச். எம் புளசிபண்டாவுக்கும் மறுபேருக்கும் உரிய அம்பகும்புறதேன,  
மேற்கு. நெல் வயல்,

இல Q 3597/J/AL/9

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இததால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

தண்ணு	காணியின் பெயர்	ஆரம்பப்பட இல A 3,168 விபரம்	கிராமம்—பிரிசியால்	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1	றகுமபிறறியா குமபுற	நெல் வயலும் கடும்	எஸ் டபிளயு டீ ஜோன பெறேறு, விஹாரகண்ட தோட்டம், பிரிசியால், அம்பேபுசா	0 0 15 6	
2	ஷே	ஷே	டொன கரேலில் மதுரப்பெரும், பிரிசியால், அம்பேபுசா	0 0 18	
3	விஹாரகண்ட தோட்டம்	தென்னமர வளவு	எஸ் டபிளயு டீ ஜோன பெறேறு, விஹாரகண்ட தோட்டம், அம்பேபுசா	0 0 21	

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராழலமாக 1953 ம் ஆண்டு (ஒகற்றோபா) ஜப்பசி மாதம் 16 ந் திகதி காலை 9 30 மணிக்கு கொழும்பு கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபறறிய அவர்களுக்கும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஒகற்றோபா) ஜப்பசி மாதம் 2 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

கொழும்பு கச்சேரி, 1953 ம் ஆண்டு (ஒகற்றோ) ஆவணிமீ 15 ந் உ.

ஏ செயின் வீ விஜயமான, மேலமாகாண உதவி அரசாட்சி ஏசண்டு.

இலக்கம் Q 4144/J/AL/1878

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இததால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

தண்ணு	காணியின் பெயர்	ஆரம்பப்பட இல A 3,469 விபரம்	கிராமம்—கோணகஹா	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1	குக்குலாத்துப்பொத்த	வேளாணமை வயல்	வாலலில் குணத்திலக்காவும், ஜோன குணத்திலக்காவும், இரூ பெரும் கோணகஹா, மஹாவித்த	0 1 9 9	
2	கஜல்கஹாடாப்பொத்த	ஷே	ஏ டீ ஹெரமாளில் அப்பஹாமி	1 0 12 1	
3	டியப்பொருகஹ குமபுறவும், டியப்பொருகஹவத்தையும்	வேளாணமை வயலும் தென்ன மர வளவு	ஏ ஏ சாமிசச ஹாமி, கோணகஹா, மகேவித்த	0 0 11 8	
4	பத்ததொம்பகஹவத்த	தென்னந தோட்டம்	எம் ரீ விகரோறி காமி, கோணகஹா	0 0 14 4	
5	ஷே	ஷே	எம் ரீ மாதலில் பெறேறு, மகாவித்த	0 0 3 1	
6	கொணகஹவடிவித்த	தென்னந தோட்டம்	டபிளயு டீ அல்லினஹாமி, ஏ டீ. லிஸ்பேட், டபிளயு ஏ அல் லினஹாமி, என. ஏ. பபிலில் அப்பஹாமி, ஏ ஏ சாமிசச ஹாமி, எல்லோரும், கொணகஹா, ஏ டீ பிலோறில், பேயிலி முதலாளி மேற்பாத்தது, கிறியுள்ள, ஏ டீ டியான ஹாமி,மேபில், மகேவித்த	0 0 13 9	
7	கொறுக்கஹலப்பொத்த	நெல் வயல்	என ஏ பபிலில் அப்பஹாமி, கோணகஹா	0 0 17 4	
8	ஷே	ஷே	ஷே	0 0 0 4	
9	கொணகஹவத்த	தென்னவளவு	ஏ டீ கெலினஹாமிட்டும், என ஏ பபிலினஹாமிட்டும், கோண கஹா	0 0 2 5	
10	பகபீகஹமபுற	நெல்வயல்	ஏ டீ கெலினஹாமி, கோணகஹா	0 0 17 9	
12	லெகமவெல்	ஷே	ஏ டீ எகோனில் அப்பஹாமி, கோணகஹா	0 0 16 3	
13	அம்பகஹாவித்த	ஷே	எச சாரளில் சிஞ்சோ, மகேவித்த	0 0 10 5	

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராழலமாக 1953 ம் ஆண்டு (ஒகற்றோபா) ஜப்பசி மாதம் 19 ந் திகதி காலை 9 30 மணிக்கு கொழும்பு கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபறறிய அவர்களுக்கும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஒகற்றோபா) ஜப்பசி மாதம் 5 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

கொழும்பு கச்சேரி, 1953 ம் ஆண்டு (ஒகற்றோ) ஆவணிமீ 5' ந் உ.

ஏ செயின் வீ விஜயமான, மேலமாகாண உதவி அறிபா.

Q 4235/J/FOU/2029

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இததால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

தண்ணு	காணியின் பெயர்	ஆரம்பப்பட இல A 3,486 விபரம்	கிராமம்—உயன், வட்டாரம் 8	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1	மஹாப்பொல், மதங்கஹவத்த, உயன் ரேட் வரிமதிப் பின் 52 ம் இலக்கத்தின் பகுதி	தென்னமரவளவு	ஸ்ரீமதி எல்லன் எமாலியா பொனாந்து, உயன், மொறாட்டுவா	0 0 18 05	
2	ஷே	ஷே	ஷே	0 0 3 59	
மொத்தம்					0 0 21-64

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராழலமாக 1953 ம் ஆண்டு (ஒகற்றோபா) ஜப்பசி மாதம் 20 ந் திகதி காலை 9 30 மணிக்கு கொழும்பு கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபறறிய அவர்களுக்கும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஒகற்றோபா) ஜப்பசி மாதம் 6 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

கொழும்பு கச்சேரி, 1953 ம் ஆண்டு (ஒகற்றோ) ஆவணிமீ 15 ந் உ.

ஏ செயின் வீ. விஜயமான, மேலமாகாண உதவி அரசாட்சி ஏசண்டு.

கெட்டமையில் வெள்ளத்தால் தாக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டுதல் எனும் பரிசீலனை தேவைக்கு வேண்டியதான பின்னா சொல்லப்படும் காணிகளை, அஃ.தாவது —

பிரதமபட்டின இல A 1,413 கிராமம்—பல்லே போரதனை (பாகம்) கண்டி நகர சபைக்குட்பட்டது

துணடு	காணியி பெயர்	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம் ஏ. ரூ ப
11	வாட நி 1, வரிப்பணம் இலக்கம் 1012, 1014, 1016, 1018, 1020, 1022, 1024	தென்னந தோட்டம்	என் லமைல், பொலில உத்தியோகஸ்தர், எலியட் பிளேஸ், கொழும்பு	0 1 13 22
15	வாட நி 1, வரிப்பணம் இலக்கம் 962/1, 962/2	தோட்டம் (பயிர் செய்யப்படாதது), ஒரு தகரமும் ஒலையும் போட்ட குடிசையும் உள்ளது	எச் எல் ஓமா லெப்பே மேலபாதது மீரமக்காம லெப்பே, அலகிரிய, கண்டி, கங்காராம விஹாரையால் தகராறு உள்ளது, (பிரதான காவலாளி, ஆர் ஸ்ரீ தமமரகிட சோபித்த தேரோ, மஹாநாயக்க தேரோ, மலவத்த விஹாரை, கண்டி)	0 0 3-60

எடுத்துக்கொள்வதற்கான எத்தனைசெய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரியவர்கள் எனக்கு கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரதித்தமாய் விளம்பரஞ்செய்தேன்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய் 1953 ம (நூ) (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 15 ந தேதியிலன்று காலை 11 மணிக்கு கண்டி கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணியினுள்ள உடநடைகளினது தன் மையையும் அவ்வுடநடைகளுக்காய் நாம் சாதிகும் உரித்துகளின் தொகையையும் விபரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது

கண்டி கச்சேரி,  
1953 ம (நூ) ஆகஸ்டு 15 ந உ.

ரைட் மெயின்,  
உதவி அரசாட்சி ஏசண்டு

இலக்கம் LD 4609/3/HLG/2287

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினப்படியான அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக், பாத்த ஹேவாஹேட்ட, கங்கவட்ட கோறனை, கண்டி நகர சபை எல்லையினதும், கெட்டம்பே, போரதெனிய ரோட, வரிப்பண இலக்கம் 941 லிருந்தும், போரதெனிய, வட்டார இலக்கம் 1 லிருந்தும் 06 0 பெர்சசல் விசாலமுள்ள எல்லா நிலப்பகுதி பி. பி எ 1,992 ல் துணடு 1 என விவரிக்கப்பட்டிருக்கிறது

கண்டி, தலதாறு மாலிகாவ உரிமை கோருகிறது

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமூலமாக 1953 ம (நூ) ஓக்டோபர் மாதம் 3 ந தேதி காலை 10 மணிக்கு கண்டி கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடை களின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம (நூ) செப்டெம்பர் மாதம் 25 ந தேதிக்கு முன்னா எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

கண்டி கச்சேரி,  
1953 ம (நூ) ஓகஸ்டு 11 ந உ.

ரேன ரைட்,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினப்படியான அறிவித்தல்

LD 4557

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

வட்டமேற்கு மாகாணம், குருணாகல் டிஸ்திரிக், வேவுடவிவி ஹட்டத்து வேவுட கோறனை, டெல்பான கிராமத்திலிருக்கும் பெட்டியாகொடவத்த எனப்படும் காணியிலிருந்து 5 ஏக்கர், 3 ரூட் 16 பொச்சல், விசாலமுள்ள நிலப்பகுதி, சோகப்பட்ட அனுபந்தமபட்டம் 1 துவங்கி இறுதிக் கிராமப்பங்கு 186 (ஈ பீ) 1,105 (என் டபிளயு பி) ல, துணடுகள் 26,27, 28 என விவரிக்கப்பட்டிருக்கின்றது —

உரிமைகோருபவரின் பெயர் — ஸ்ரீமான்கள் பொஸ்சனயுட அன்ற லகரையின், கொம்பனி லிமிட்டட், தபால் பெட்டி 14, கொழும்பு.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமூலமாக 1953 ம (நூ) ஓக்டோபர் மாதம் 5 ந தேதி காலை 10 30 மணிக்கு கண்டி கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம (நூ) செப்டெம்பர் மாதம் 28 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

கண்டி கச்சேரி,  
1953 ம (நூ) ஆகஸ்டு (ஆவணி) 12 ந உ.

ரேன ரைட்,  
குருணாகல் டிஸ்திரிக் கூட்டு உதவி அரசாட்சி ஏசண்டு.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினப்படியான அறிவித்தல்

LD 4557.

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக், தும்பேன பகுதி, உட்பலாத கோறனை மேற்கு, மீகஹாஹேன கிராமத்திலிருக்கும் பெட்டியாகொடவத்த எனப்படும் காணியிலிருந்து 32 ஏக்கர் 0 ரூட் 34 பொச்சல் விசாலமுள்ள நிலப் பகுதி சோகப்பட்ட அனுபந்த இலக்கம் 1 துவங்கி, இறுதிக் கிராமப்பங்கு 186 (ஈ பீ) 1,105 (என் டபிளயு பி) ல, துணடுகள் 376, 377, 378 என விவரிக்கப்பட்டிருக்கிறது —

உரிமைகோருபவரின் பெயர் — ஸ்ரீமான்கள் பொஸ்சனயுட அண்ட லகரையின், கொம்பனி லிமிட்டட், தபால் பெட்டி 14, கொழும்பு.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமூலமாக 1953 ம (நூ) ஓக்டோபர் மாதம் 5 ந தேதி காலை 10 30 மணிக்கு கண்டி கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடை களின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம (நூ) செப்டெம்பர் மாதம் 28 ந தேதிக்கு முன்னா எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

கண்டி கச்சேரி,  
1953 ம (நூ) ஆகஸ்டு (ஆவணி) 12 ந உ.

ரேன ரைட்,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு.



இலக்கம் LD 4047/J/HLG/652

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம் பிரிவினையுடைய அறிவித்தல்

ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கண்டி, டிஸ்திரிக், பாதததுமபறையில், உட்கம்பஹ கோறளில் அமுனுமக கிராமத்தில் 0 ஏக்கர் 0 ரூட. 13\*1 பொச்சல் விசால்முள்ள கீரட்டிவெல் காவலும்புற, ஆரம்பேகதறமும்புற எனப்படும எல்லா காணிகளும் ஆரம்பப்படம் இலக்கம் 46 ல் துணடு, 1, 2, 3, 4, 5, என விவரிக்கப்பட்டிருக்கிறது.

துணடு	விசாலம்	உரிமைகோருபவரின் பெயர்
1	0 0 15	அமுனுமகவிலிருக்கும் கலிசேகர முதியானசொலாகே முதியனசே
2 ம 4 ம	0 0 48	அமுனுமகவிலிருக்கும் சமரகோன முதியனசொலாகே கவரால்
3	0 0 14	அமுனுமகவிலிருக்கும் அப்பஹாமி ஆராகசி
5	0 0 54	அமுனுமகவிலிருக்கும் கோவில்வத்த அப்பஹாமி

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமூலமாக 1953 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5 ந் தேதி முற்பகல் 11 மணிக்கு கண்டி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ராபுறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 28 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

கண்டி கச்சேரி,  
1953 ம் ஆகஸ்டுமீ 4 ந் உ.

ரேன ரைட்,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனடு  
இலக்கம் . LD 4666 (A).

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவினையுடைய அறிவித்தல்

ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கண்டி, டிஸ்திரிக், பாதத துமபற பகுதி, உட்கம்பஹ கோறளில், அமுனுமகவிலிருக்கும், தும்பொக்குளேவத்த, வெவலேகதற ஹேன, வெவலே கதறவத்த, அகல்வத்த எனப்படும நிலப் பகுதிகள், ஆரம்பப்படம் இலக்கம் A 2003 ல், துணடுகள் 1, 2, 3 என அளக்கப்படும் விவரிக்கப்பட்டிருக்கிறது

துணடு.	உரிமை கோருபவரின் பெயர்	விசாலம்
1	பொல்கொலல், பொல்கொலல் வத்தவிலிருக்கும், எம் பீ தியோனிஸ் சிலவாவுக்கும், பீ எம் அப்பசிங்கோவுக்கும், பொல்கொலல் தபால் கந்தோரிலிருக்கும், ஜீ. வீ எஸ் டி. சிலவாவுக்கும் மறறவர்களுக்கும்	1 0 12 3
2	தொல்ஸ்பாகே, நிவ போரலட தோட்டத்திலிருக்கும் எஸ். மாரிமுத்த	3 2 10 2
3	குன்னேபான, அமுனுமக, அகல்வத்தவிலிருக்கும் ஏ புஞ்சிபண்டாவும், ஏ முதியானசேவும், ஏ சிறிபண்டாவும்	0 1 11 2
மொத்தம்		4 3 33 7

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமூலமாக 1953 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5 ந் தேதி மு. ப 11.20 மணிக்கு கண்டி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ராபுறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 28 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

கண்டி கச்சேரி,  
1953 ம் ஆகஸ்டுமீ 12 ந் உ.

ரேன ரைட்,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனடு.  
இலக்கம் LD 4545

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவினையுடைய அறிவித்தல்

ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

மத்திய மாகாணம், கண்டி, டிஸ்திரிக், கண்டி, பாததஹோவாஹெட்ட, கண்டிஹே கோறளில் வடக்கு, உடுவெல் பல்லேகமவிலிருக்கும் போக்ஹலந்த தோட்டம் எனப்படும காணியிலிருந்து 3 ஏக்கர், 2 ரூட., 31 பொச்சல் விசால்முள்ள போக்ஹலந்தேஹேன, போக்ஹலந்தேவத்த எனப்படும இரு நிலப் பகுதிகள் ஆரம்பப்படம் இலக்கம் எ 1,998 ல் துணடுகள் 1, 2 என விவரிக்கப்பட்டிருக்கிறது

உரிமைகோருபவரின் பெயர் —

கண்டி, திருக்கோணமலை வீதியிலிருக்கும், ஸ்ரீமான்கள எஸ் ருஜா, எஸ் ருமணஜம், ருஜகோபால்

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமூலமாக 1953 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5 ந் தேதி மு. ப 11 45 மணிக்கு கண்டி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணி எடுத்தறகான நஷ்ட ராபுறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 28 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

கண்டி கச்சேரி,  
1953 ம் ஆகஸ்டுமீ 12 ந் உ.

ரேன ரைட்,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனடு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவினையுடைய அறிவித்தல்

LD 4564

ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

மத்திய மாகாணம், கண்டி, டிஸ்திரிக், உட்பலாதத, கந்துகார ஹியல் கோறளில், புலசெல்லாவ நகரசபை எல்லையன்தும், புலசெல்லாவ கிராமத்தில் புலசெல்லாவ நகரத்திலிருக்கும், ரொதல் சையிடல் தோட்டம் எனப்படும காணியிலிருந்து 26 ஏக்கர், 0 ரூட., 03 பொச்சல் விசால்முள்ள நிலப்பகுதி ஆரம்பப்பட இலக்கம் A 2,000 ல் துணடுகள் 1, 2 என விவரிக்கப்பட்டிருக்கிறது

உரிமைகோருபவரின் பெயர் — த ஸ்டன் பிரடிபூஸ் அனட் ஸ்டேலஸ், கொம்பனி லிமிட்டட், மெககும்புற, வட்டகொண்ட

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமூலமாக 1953 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5 ந் தேதி பி ப 2 மணிக்கு கண்டி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ராபுறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 28 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

கண்டி கச்சேரி,  
1953 ம் ஆகஸ்டுமீ 12 ந் உ.

ரேன ரையிட்,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனடு

இலக்கம் LB 1460—J/HLG/1272

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவினப்படியான அறிவித்தல்

ஒரு பரிசீலக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

துண்டு காணியின் பெயர்	விபரம்	உரிததாளியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1 பறக்கவத்த	தென்னந் தோட்டம், 60 வருஷ 23 தென்னமரங் களும், 5 வருஷ 3 கசமரங்களும், கறுவைமரங் களும், அடங்கியது	எச் டிளியு ஜுவானி, எச் டிளியு ரொண்டாமி, எச் டிளியு சோமாவதி, எச் டிளியு ஜியதாஸ் எச் டிளியு தயாவதி, எச் டிளியு கருணாத்தி, எச் டிளியு தேமவதி, எச் டிளியு டொன தினேஸ் அபுஹாமி, பறக்கவத்த, தெனிபிடடிய (டுங்கல)	0 0 21 3
10 கனேகொடல்	தென்னந் தோட்டம், 60 வருஷ 3 தென்னமரங் களும், ஒரு வருஷ 1 தென்னங் களும், 10 வருஷ ஒரு பாசுமரமும் அடங்கியது.	எச் டிளியு டொன தினேஸ் அபுஹாமி, மீருப்ப, தெனிபிடடிய, டிளியு ஜீ பொடதேஜா அபு, வரகபிடடிய, தெனிபிடடிய, எஸ் எஸ் குணதாஸ், நுகேவத்த, தெனிபிடடிய, மீருப்ப	0 0 3 5
12 ஷெ	தென்னந் தோட்டம், 60 வருஷ 3 தென்னமரங்கள அடங்கியது	எச் டிளியு டொன தினேஸ் அபுஹாமி, மீருப்ப, தெனிபிடடிய, டிளியு ஜீ பொடதே அபு, வறக்க பிடடிய, தெனிபிடடிய, எஸ் எஸ் குணதாஸ், நுகேவத்த, தெனிபிடடிய, மீருப்ப	0 0 0 9
16 தனுகொடல்	5 வருஷ 8 பாசுமரங்களடங்கிய தோட்டம்	எச் டிளியு டொன தினேஸ் அபுஹாமி, மீருப்ப, தெனிபிடடிய, பீ ஜீ யத்யஸ் சமரவிகிரம், கெதரவத்த, தெனிபிடடிய, பீ ஜீ எ கருணதாஸ், கெரிக்கொடல், தெனிபிடடிய, வரகபிடடிய	0 0 12 7
மொத்தம்			0 0 38 4

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1953 ம (நவம்பர்) காததிகை மாதம் 9 ந் திகதி காலை 11 மணிக்கு மாததறைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தளமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம (நவம்பர்) காததிகை மாதம் 1 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

மாததறைக் கச்சேரி,  
1953 ம (நவ) (ஒகஸ்ட்) ஆவணியீ 11 ந் உ.

இ எம் விஜேயக்க,  
இலத்திரிக் கூட்டு உதவி அரசாட்சி எண்ணு

இதையிடிக் கடிதம் வரையோ இன்ன குறிப்பிலக்கத்தைக் குறிக்க வேண்டும குறி இல் LD 7339.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினப்படியான அறிவித்தல்

ஒரு பரிசீலக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

துண்டு காணியின் பெயர்	விபரம்	உரிததாளியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
133 யோதஹையவத்த	35 வருஷ 15 தென்னமரங் களும், 3 வருஷ 5 தென்னமரங் களும், 1 நிரந்தரமாக களிமண, ஓடு வீட்டின் ஒரு பகுதி கொண்ட தென்னந் தோட்டம்	டிளியு எ பீலி அபுஹாமி, இஹல் பெலிகல்	0 1 1 5
134 யோதகண்டியவத்த அல்லது மஹாபரி வத்தை	40 வருஷ 65 தென்னமரங் களும், 6 பலாக்களும், 2 நிரந்தரக் கட்டிடங்களும், 1 நிரந்தரக் கட்டிடத்தின் பகுதி, சிற்ப சாஸ்திர முறைப்படி கட்டப்பெற்ற தொடடியின் பகுதி கொண்ட தென்னந் தோட்டம்	எச் டிளியு டொன தினேஸ் அபுஹாமி, கே எச் கோலிஸ், இஹல் பெலிகல், நிரந்தரக் கட்டிடங் களும், சிற்பசாஸ்திர முறைப்படி கட்டப்பட்ட தொடடியும், பொதுசன சேவை இலாகாவால் கட்டப் பெற்றன	1 0 24 3
135 படனகேவத்தை	35 வருஷ 28 தென்னமரங் களும், சிற்பசாஸ்திர முறைப்படி கட்டப்பெற்ற 1 தொடடி 1 நிரந்தரக் கட்டிடத்தின் பகுதி கொண்ட தென்னந் தோட்டம்	டீ ஜேவா ஜெயக்கா, மாட்டின் குலதுங்க, இஹல் பெலிகல், சிற்பசாஸ்திர முறைப்படி கட்டப் பெற்ற தொடடியும், கட்டிடமும், பொது ஜன சேவை இலாகாவால் கட்டப்பெற்றன	0 1 33 7
136 ஷெ	35 வருஷ 1 தென்னமரங் களும் கொண்ட தென்னந் தோட்டம்	டீ ஜேவா ஜெயக்க மாட்டின் குலதுங்க, இஹல் பெலிகல்	0 0 3

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1953 ம (நவம்பர்) காததிகை மாதம் 6 ந் திகதி காலை 9 மணிக்கு வெளியத்தை பொலிஸ் நிலையத்தில் எனமுன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தளமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம (நவ) (ஒகஸ்ட்) ஜூப்பரி மாதம் 29 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

உரிமையைக் குறிக்கும் சகல சாதனங்களையும் விசாரணை நாளன்று என பாவைக்கும் கொணரல் வேண்டும

அம்பாந் தோட்டக் கச்சேரி,  
1953 ம (நவ) (ஒகஸ்ட்) ஆவணியீ 17 ந் உ.

டீ ஜே எவ் டீ வியனகே,  
பகுதிக் கூட்டு உதவி அரசாட்சி அபிதா.

இதை மீட்டுக் கடிதம் வரவேலா இதன் குறிப்பிலக்கத்தைக் குறிக்கவேண்டும்.

இல D 7302

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

தலைப்பு	இணை இல 4, இறுதிக் கிராமப்பட இல 292 கிராமம்—வற்றைக்கொட	விபரம்	உரித்தாளியின் பெயர்	விவரம்	மொத்தம்
74	கெதறவத்த அல்லது ஆறி வரூட வன ராபலா கொண்ட தோட்டம்	17-50 வரூட வன ராபலா கொண்ட தோட்டம்	எ எல் டொனா கதரினூமாமினே, பீ றடனூயக்கா, எ றடனூயக்கா, எம் றடனூயக்கா, செலவி சீ றடனூயக்கா, டபிளயு றடனூயக்கா, இஹல் பெலி கல், பெலியத்த	விசாலம், ஈ ரூ ப 1 3 22 1	1 3 22 1

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1953 ம் ஆண்டு (நவம்பர்) காததிகை மாதம் 6 ந் திகதி காலை 10 மணிக் கு பெலியத்தை பொலிஸ் நிலையத்தில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடநகைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1953 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 29 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

இதன் உரிமையைக் குறிக்கும் சகல சாதனங்களையும் விசாரணை நாளன்று என் பாவைக்குக் கொணரல் வேண்டும்

அம்பாந்தோட்டைக் கச்சேரி, டி. ஜே. எவ. டி. லியன்கே, 1953 ம் ஆண்டு (ஒக்டோ) ஆவணிமீ 17 ந் உ. பகுதிக் கூட்டு உதவி அரசாட்சி அதிபர் இலக்கம் LA 7681/J/2666

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

குருணாகல் டிஸ்திரிக், ஹிறியால அட்பட்டு, மஹகல்பொட எகொட கோறன், கணவ என்னும் கிராமத்தில் கணுக்கஹமுல்வேறன் அல்லது திக்கல்வேறன் என்னும் காணியில் 2 ஏ 0 றா 0 ப விசாலமுள்ள ஒரு பாகம், 1,296 ம் இலக்க பிரதமபடத்திற்கு 1 ம் இணைபடத்தில் 6 ம் துண்டாக அளந்து காட்டப்பட்டுள்ளன

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1953 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 12 ந் தேதி காலை 9 30 மணிக் கு குருணாகல் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடநகைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 5 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

இதற்கு உரிமையும், தொகையையும் முன்னமே தெரியப்படுத்தாவிட்டால் இவைகளை விசாரணையில் ஏற்றுக்கொள்ளமாட்டாதென்று பிரகடனம் செய்கிறேன்

குருணாகல் கச்சேரி, என் என் டி. ஜில்லா, 1953 ம் ஆண்டு (ஒக்டோ) ஆவணிமீ 7 ந் உ. உதவி அரசாட்சி ஏசண்டு இலக்கம் LA 7483/J/1847

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

குருணாகல் டிஸ்திரிக், கடுகம்பொல அட்பட்டு, கடுகம்பொல கோறன் தெற்கு, புன்னஹபொல என்னும் கிராமத்தில், புன்னஹபொல குறுப் பள்ளம் காணியில் 2 ஏ 1 றா 21 5 ப விசாலமுள்ள ஒரு பாகம், 997 ம் இலக்க பிரதமபடத்திற்கு 1 ம் இணைபடத்தில் 274 ம் துண்டாக அளந்து காட்டப்பட்டுள்ளன.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1953 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 22 ந் திகதி காலை 9 30 மணிக் கு குருணாகல் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடநகைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 15 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

இதற்கு உரிமையும், தொகையையும் முன்னமே தெரியப்படுத்தாவிட்டால் இவைகளை விசாரணையில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாதென்று பிரகடனம் செய்கிறேன்.

குருணாகல் கச்சேரி, என் என் டி. ஜில்லா, 1953 ம் ஆண்டு (ஒக்டோ) ஆவணிமீ 7 ந் உ. உதவி அரசாட்சி ஏசண்டு இலக்கம் LA 7571/J/2083

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

குருணாகல் டிஸ்திரிக், தம்பதெனி அட்பட்டு, உடுகஹ கோறன் வடக்குத் தன்கொளல் என்னும் கிராமத்தில் இந்திஜுவிறன் என்னும் காணியில் 2 ஏக்கர், 2 றாட, 01 9 பசல் விசாலமுள்ள காணி A 1211 ம் இலக்க ஆரம்பப்பட்டதில் 1 ம், 2 ம் துண்டுகளாக அளந்து காட்டப்பட்டுள்ளது

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1953 ம் ஆண்டு (ஒக்டோபர்) மாதம் 22 ந் தேதி காலை 9 30 மணிக் கு குருணாகல் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடநகை களின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஒக்டோபர்) மாதம் 15 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா இதற்கு உரிமையும் தொகையையும் முன்னமே தெரியப்படுத்தாவிட்டால் இவைகளை விசாரணையில் ஏற்றுக் கொள்ளமாட்டாதென்று பிரகடனம் செய்கிறேன்

குருணாகல் கச்சேரி, என் என் டி. ஜில்லா, 1953 ம் ஆண்டு (ஒக்டோ) ஆகஸ்ட் 14 ந் உ. குருணாகல் உதவி அரசாட்சி ஏசண்டு

இலக்கம் LA/7400 J/E/1397

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்கை சட்டம் 7 ம் பிரிவினாபடியான அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்கை சட்டத்தின் 7 ம் பிரிவினா (1) ம் உட்பிரிவினா பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

குருணகல் டிஸ்த்ரிக், கடுகம்பொல அட்படே, யடிகுறை கோரல் தெற்கு, தெலாண எனனும் கிராமத்தில், ஹெலம்பகஹமுலவேணை அல்லது புராண பிலலாவ அல்லது சிலவதெனன எனனும் காணியில் 2 ஏக்கர், 0 மூட, 31 5 பாசல விசாலமுள்ள ஒரு பாகம் 97 2 ம் இலக்க பிரதம படத்திற்கு 1 ம் இணைப்படத்தில் 26 ம் துண்டாக அமுதது காட்டப்பட்டுள்ளன

மேற்குறித்த காணிக் கு உரிததுபேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரமுலமாக 1953 ம் (நடு) ஓக்டோபர் மாதம் 22 ந் தேதி காலை 9 30 மணிக் கு குருணகல் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவாகளுக்குள்ள உடநதை கள்ள தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவாகளின் கோரிக்கைகள்ள விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் (நடு) ஓக்டோபர் மாதம் 15 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்குமபடியும் இத்தால் கேடுகொள்ளப்படுகின்றனா இதற்கு உரிமையும், தொகையையும் முன்னவே தெரியப்படுத்தாவிட்டால் இவைகளை விசாரணையில் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாதென்று பிரகடனம் செய்கின்றேன்

குருணகல் கச்சேரி,  
1953 ம் (நடு) ஆகஸ்ட் 7 ந் உ.

என என டி ஜில்லா,  
குருணகல் உதவி அரசாட்சி ஏசனே.  
இலக்கம் LA/7352 J/HLG/1016

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்கை சட்டம் 7 ம் பிரிவினாபடியான அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவினா (1) ம் உட்பிரிவினா பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

குருணகல் டிஸ்த்ரிக் தம்பதெனி அட்படே, உடுகஹகோரணை வடக்கு, நாரமமல், தெமடகஹவெல எனனும் கிராமங்களில், தெதரவத்த எனனும் காணியில் 4 ஏக்கர் 0 மூட, 4 6 பாசல விசாலம் உள்ள 221 ம, 66 ம் இலக்க பிரதம படத்திற்கு 1 ம் இணைப் படத்தில் 19, 36, 37 துண்டுகளாக அளந்து காட்டப்பட்டுள்ளன

மேற்குறித்த காணிக் கு உரிததுபேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரமுலமாக 1953 ம் நவம்பர் மாதம் 2 ந் தேதி காலை 9 30 மணிக் கு குருணகல் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவாகளுக்குள்ள உடநதைகள்ள தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவாகளின் கோரிக்கைகள்ள விபரங்களையும், நஷ்ட ஈடுத்தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் (நடு) ஓக்டோபர் மாதம் 25 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்குமபடியும் இத்தால் கேடுகொள்ளப்படுகின்றனா.

குருணகல் கச்சேரி,  
1953 ம் (நடு) ஆகஸ்ட் மாதம் 14 ந் உ.

என என டி ஜில்லா,  
உதவி அரசாட்சி ஏசனே.

இலக்கம் LA 7191 J/AL/664.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்கை சட்டம் 7 ம் பிரிவினாபடியான அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவினா (1) ம் உட்பிரிவினா பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

அட்டவணை

2,531 ம் இலக்க பிரதம படத்தில் 1 ம் இணைப்படம்

விசாலம்.

துண்டு	கிராமம்	காணியின் பெயர்	ஏ	மூ	ப
6	இமியனகொடபஹலை	உட்குமபுரம உட்குமபுரவத்த	0	0	89
7	ஹே	பினகுமபுர பனசலவத்த, பினகுமபுரயிலவேல	0	2	320
8	ஹே	மஹகுமபுர, மஹகுமபுரயிலவேல	0	0	150
9	ஹே	ஹே	0	0	116
10	ஹே	பனசலகர்வாஹேன	0	1	73
11	ஹே	பனசலகர்வாஹேன, ராவனாஸ்குமபுர	1	0	31
12	ஹே	ராவனாஸ்குமபுர, ராவனாஸ்குமபுர	1	1	55
13	ஹே	புலனேவெலேயிலவேல	0	0	185
14	ஹே	ஹே	0	0	186
15	ஹே	கலஹகஹமுலவத்த	0	1	75
16	ஹே	கொலகஹமுலவத்த	0	0	195
17	ஹே	ஹே	0	0	223
18	ஹே	ஹே	0	0	93
19	ஹே	புலகஹமுலவத்த	0	0	101
20	ஹே	தலகஹமுலவத்த	0	0	341
21	ஹே	வினதகர்வாகுமபுர	0	0	38
22	ஹே	ஹே	0	0	32
23	ஹே	கனசூரியாகஹமுலவத்த	0	0	42
24	ஹே	வினதகர்வாகுமபுர	0	0	70
24 1/2	ஹே	ஹே	0	0	21.6
25	ஹே	ஹே	0	0	45
26	ஹே	கொலகஹமுலவத்த	0	0	17
27	ஹே	வினதகர்வாகுமபுர, கொலகஹமுலவத்த	0	0	159
28	ஹே	பொகஹமுலவத்த	0	1	47
29	ஹே	ஹே	0	0	02
30	ஹே	சியம்பலகஹமுலவத்த	0	1	153
31	ஹே	இகிரிவெல, கனுகெடியதெனியவெல	2	1	315
32	ஹே	கனுகெடியதென	0	1	21.8
			மொத்தம்		
			8 1 387		

2,532 ம் இலக்கப் பிரதம படத்தில் 1 ம் இணைப்படம்

4	இமியனகொடபஹலை	கம்பிரியாகஹேன, கம்பிரியாகஹகுமபுர	0	0	245
5	ஹே	பஹலகுமபுர	0	0	199
6	ஹே	குமபுகஹகுமபுர	0	0	368
7	ஹே	பஹலகுமபுர, எஹேகஹமுலவேண	0	0	234
9	ஹே	கம்பிரியாகஹகுமபுர	0	0	93

துணை	காணியின் பெயர்.	விபரம்	உருத்தாளியின் பெயர்	விசாலம் ஏ. மு. ப.
10	இயியனகொட-இஹல	கதுருகஹமுலவேன		0 0 3.7
11	ஷே	ஷே		0 0 18 2
12	ஷே	இஹலரதகொடுவ		0 1 7 2
13	ஷே	பஹலரதகொடுவ		0 0 20 8
14	ஷே	மஹலகுமபுரேவேன		0 0 36 5
15	ஷே	அபபுலுனதொடவேன		0 1 29 2
மொத்தம்				1 3 29.3

2,523 ம இலக்கப் பிரதமபட்டதில் 2 ம இணைப்படம்.

176	வெரபொல	பஹலபிடியவேன, பஹலபிடியகுமபுர		0 1 18 0
180	ஷே	பஹலகுமபுர		0 0 25 4
181	ஷே	ஷே		0 0 16 6
182	ஷே	ஷே		0 0 5 6
183	ஷே	ஷே		0 0 22.0
188	ஷே	மஹபாலுவததவேன		0 0 14 3
189	ஷே	ஷே		0 0 17 3
190	ஷே	பஹலகுருந்துகுமபுர		0 0 9.4
191	ஷே	ஷே		0 0 29 3
192	ஷே	தம்பிடிசேவெலகுமபுர		0 6 29.5
193	ஷே	ஷே		0 0 3.4
194	ஷே	ஓதசேகுமபுர		0 1 3.4
மொத்தம்				1 2 34 2

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சினற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் கணிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1953 ம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ந தேதி காலை 9 30 மணிக்கு வாரியப்பொல பிரிவு காரியாதிக்காரியின கந்தோரில் எனமுன்பாம் வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராட்டுத் தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

குருணாகல் கச்சேரி,

1953 ம் ஆகஸ்ட் 15 ந உ.

என். என். டி. ஜில்லா,

குருணாகல் உத்தி அரசாட்சி ஏசனேடு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

துணை	காணியின் பெயர்.	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ. மு. ப.
440	எலரெப குறுப, சிததிலகெல் வதத	45 வருஷத்துக்கு மேற்பட்டதேயிலை	கொள்கொலிபேட்ட எலரெப கொம்பெனி லிமிட்டெட், எட்டெனல், மெசோஸ் ஜோஜ் ஸ்ரவால் அனட கோ., கொழும்பு	14 3 14
443	ஷே	கனசபா பாதை, இதில் தேயிலையுணடு	ஷே	0 0 2
444	ஷே	ஷே	ஷே	0 0 2
445	ஷே	ஷே	ஷே	0 0 3 0
446	ஷே	ஷே	ஷே	0 0 0 1
447	ஷே	ஷே	ஷே	0 0 10
448	ஷே	ஷே	ஷே	0 0 2
மொத்தம்				14 3 34

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சினற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1953ம் ஆண்டு (ஒகற்றேபா) ஜப்பசி மாதம் 15 ந திகதி காலை 10 மணிக் வதுகை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராட்டுத் தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஒகற்றேபா) ஜப்பசி மாதம் 8 ந திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா. உறுதி மற்றும் அததாட்சிப் பத்திரங்கள யாவற்றையும் விசாரணையன்று சமர்ப்பிக்கவேண்டும்

வதுகை கச்சேரி,

1953 ம் ஆகஸ்ட் 17 ந உ.

எ. ஜி. முகைதீன்,

மாகாண உத்தி அரசாட்சி ஏசனேடு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல் இலக்கம் LW 2845

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணிகளின் விபரம் —

துணை	காணியின் பெயர்.	விபரம்	உரித்துக்கேட்பவரின் பெயர்	விசாலம் ஏ. மு. ப.
178 1/2	அலித்தகொடவேன	சேனை	வி. எம். கனித்திராள், வி. எம். ஹீன்மெனிக்கா, டொன் அந்திராயல், இந்திராவதி (மைனா), வி. எம். பியசேன (மைனா), எல்லோரும் கியூல்கெதற்கமயைச சோந்தவாகன	0 0 1
179	அலித்தகொடவேனக்குமபுற, அலித்தகொடவேன	நெல் வயலும் நீர்ப்பாய்ச்சல் கந்தோரால் கட்டப்பட்ட கட்டுகளும், வாய்க்கால் களும்கொண்ட சேனை	ஷே	5 2 11
179 1/2	அலித்தகொடவேன	சேனை	ஷே	0 0 3
209	கோன்க்குமபுறவதத	தோட்டத்திலே 20 வருடத்தைய 1 பலா மரமும், 5-10 வருடத்தைய 13 தென்னமரமும் உடையது	ஷே	0 0 30

மேற்கூறிய காரணங்களுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமதமாக அல்லது முறைப்படி அமுதத்தில் அறிக்காரம் அளிக்கப்பட காரியகாரர்மூலமாக 1953 ம் ஆண்டு புரட்டாதி மாதம் 25 ந் தேதி காலை 10 மணிக்கு பெருமெழுவல் குடியேற்றத்திட்ட அதிகாரியின் கந்தோரில் எனமுனைபாக வெளிப்படுத்தும் படியும் அக்காரியில் அவர்களுக்குள்ளடங்குகளின் தன்மைமையையும் குறித்த காரணிகளை எடுத்தற்கான நஷ்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட சட்டங்கொள்கையையும் அந்தொரு கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு புரட்டாதி மாதம் 18 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில முப்பிரதிகளாக அங்கு அறிவிக்கப்படும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

உரித்துப்பேச ஆதாரமாய் உள்ள உறுதியும் மற்றும் அந்தரட்டாதிபக்கிரபங்களையும் விசாரணையின்றி என்முனைபாகச் சமர்ப்பிக்கவேண்டும்

பதினேக கச்சேரி,  
1953 ம் ஆண்டு ஆகஸ்ட் 10 ந் உ.

ஏ. ஐ. முகைதீன்,  
உதவி அரசாட்சி ஈசண்டு.

**காணி மீட்டற் சட்டம்**

LRO/APL 4893.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவினாபடியான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொடிக்கூனா தீர்மானித்திருப்பதால்

காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நாள் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினா கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பரிசீலக தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி. புலங்குலம்,  
காணி அபிவிருத்தி மந்திரி  
எஸ். எவ. அமரசிங்கம்,  
நிரந்தரக் காரியதரிசி

கொழும்பு,  
1953 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆகஸ்ட் 24 ந் உ.

ஆணை	காணியின் பெயர்	ஆரம்பப்பட இலக்கம்	இராமம்—மண்டலம்	விசாலம்
1	கொட்பொற்குழைவந்த அல் லுண்டம்புக்கொறாஅல்பத்	30 வருஷ தென்னந்தோட்டம், ஒரு நிரந்தரமில்லாத கட்டிடமும், ஒரு பகுதி குடையும	ஆர். ஏ. ஜொமமிசின்குரோ, மண்டலம், கம்பஹா	4 3 23
2	ஷெ	30 வருஷ தென்னந்தோட்டம் 2 மண கிணறுகள், ஒரு பகுதி குடையும	மேற்படியும், உரித்துப்பாராட்டியவர்கள், எம். ஏ. ஜோன் பெரேரா, எம். ஏ. அலில் பெற்றேறு, எம். ஏ. ஏறசோஹாமி, எம். ஏ. சொயடாஹாமி, எஸ். லோரும், மண்டலவெல், கம்பஹா	0 1 0
மொத்தம்				5 0 21

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவினாபடியான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொடிக்கூனா தீர்மானித்திருப்பதால்

காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நாள் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினா கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பரிசீலக தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி. புலங்குலம்,  
காணி அபிவிருத்தி மந்திரி  
எஸ். எவ. அமரசிங்கம்,  
நிரந்தரக் காரியதரிசி

கொழும்பு,  
1953 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆகஸ்ட் 24 ந் உ.

ஆணை	காணியின் பெயர்	ஆரம்பப்பட இலக்கம்	இராமம்—உடகம்	விசாலம்
1	மாகொடதான, இதன் முன் மெத்கொடதான ஹேன் என் அலழக்கப்பட்டது	35 வருட தேயிலை	உ. எம். அபபுறாமி, முனை நாள் ஆராச்சி, உடகம், விஜயபாக்குகற் 5 கொத்தமலை	0 0 14 3
2	ஷெ	ஷெ	ஷெ	1 2 31.8
3	ஷெ	ஷெ	ஷெ	0 0 18.4
மொத்தம்				1 3 24.5

இல Q 4602/LRO/APL 5416

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவினாபடியான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொடிக்கூனா தீர்மானித்திருப்பதால்

காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நாள் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினா கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பரிசீலக தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி. புலங்குலம்,  
காணி அபிவிருத்தி மந்திரி  
எஸ். எவ. அமரசிங்கம்,  
நிரந்தரக் காரியதரிசி

கொழும்பு,  
1953 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆகஸ்ட் 10 ந் உ.

ஆணை	காணியின் பெயர்	ஆரம்பப்பட இலக்கம்	இராமம்—திகாறியா.	விசாலம்
1	டெலத்தறவந்த	20-50 வருட தென்கி, மற்றும் பயிர்க்குமுள்ள தெலவயலும், தென்னமர வளவும்	உ. ஏ. ஆயசேகரா, ஸ்ரீல, ஹொஸ்பிறறல், நாறம் மலர்	4 3 34
2	ஷெ	20-50 வருட தென்கி மற்றும் பயிர்க்குமுள்ள தென்னமர வளவு	ஷெ	0 0 8
மொத்தம்				5 0 2

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5 ம பிரிவினையுடைய பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீடும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்தறகொளப்படும வேண்டும் என்று காணிக் கொயிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5 (1) ம பிரிவினையீழ (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசிக்க) குறித்த காணி ஒரு பரிசுக் தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்தறகொளப்படும என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1953 ம ஆனிமீ 18 ந் உ.

பி. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி  
எஸ் எப் அமரசிங்கு,  
நிர்வாகக காரியதரிசி.

குணம்	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் எ று ப.
		ஆரம்பபட்ட இல. A 3,432 கிராமம்—உறுவல		
1	வனபொத்ததற்கலான்	30 வருஷம் தெனைய்தொட்டம், நிரந்தரமில்லாத கட்டிடமும் மண்கிணறும்	பி. டொன கரேலிஸ், கொற்றேனகட	7 3 28
2	ஷெ	30 வருஷம் 31 தெனையமாங்குகொண்ட தெனையத் தொட்டம்	ஷெ	0 1 11
மொத்தம்				8 0 39

LRO/APL/6643/J/LLD/365/53/LP 6351.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளரும் சட்டத்தின் 5 ம பிரிவினையுடைய பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீடும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்தறகொளப்படும வேண்டும் என்று காணிக் கொயிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5 (1) ம பிரிவினையீழ (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசிக்க) குறித்த காணி ஒரு பரிசுக் தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்தறகொளப்படும என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1953 ம ஆனிமீ 24 ந் உ.

பி. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

குணம்	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் எ று ப.
		ஆரம்பபட்ட இல. A 1,459 கிராமம்—கோனபினுவல மேற்கு		
1	கறட்டகறவட்ட அல்லது பறகறவட்ட	30 வருஷம்கொண்ட 6 தெனையமரங்குகொண்ட ஒரு தொட்டமும் அடிப்பாதையில் கொஞ்சமும்	பி. பி. ஜினடாச, கம்பொல பாதை, பேரா டெலிய	0 0 12
2	ஷெ	50 வருஷம் கொண்ட தெனையத் தொட்டம், அடிப்பாதையில் கொஞ்சமும் ஒரு நிலந்தரமற்ற வீடும்	ஷெ	0 2 39
3	அம்பகறவட்ட	50 வருஷம் கொண்ட ஒரு தெனையத் தொட்டம் அதில் ஒரு நிலந்தரமற்ற வீடு	ஷெ	1 0 7
4	ஷெ	30 வருஷம் கொண்ட 7 தெனைய மரங்குகள், 1 பலா மரம், 1 ராப்பலா மரம் கொண்ட தெனையத் தொட்டம்	ஷெ	0 0 12
5	கிட்டனாவட்டம், கட்டனாவட்டம், கட்டனாவட்டம், கட்டனாவட்டம், கட்டனாவட்டம்	40 வருஷம் கொண்ட 4 தெனைய மரங்குகள் கொண்ட ஓர் தெனைய வயல	எச். பி. பி. கெற்றேனலிஸ் சில்வா, மோடற படுவட, பொட்டனாவ	2 0 29
மொத்தம்				4 0 19

LA 3423/J/LLD/371/53.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5 ம பிரிவினையுடைய பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீடும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்தறகொளப்படும வேண்டும் என்று காணிக் கொயிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5 (1) ம பிரிவினையீழ (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசிக்க) குறித்த காணி ஒரு பரிசுக் தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்தறகொளப்படும என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1953 ம ஆனிமீ 25 ந் உ.

பி. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

குணம்	காணியின் பெயர்	விபரம்	உரிமைகேட்பவா பெயர்	விசாலம் எ று ப.
		ஆரம்பபட்ட இலக்கம் A 1,245 கிராமம்—செல்லன்கண்டல		
1	சிராமபி அடிச்சம், மதாரமெவெம்பு	ஒரு கற கிணறும், 3 தறகாலிக் ஓலையும் மண்ணும் கட்டுப்பட்ட வீடுகளும், ஒரு தரகமும் கல்லாலும் கட்டப்பட்ட இலட்டாரும் அடங்கிய தெனையத் தொட்டம்	பி. பி. மறழ்மத, புத்தனம்	51 0 12
2	ஷெ	தெனையத் தொட்டத்தின் பாகம்	ஷெ	1 0 32
மொத்தம்				55 1 4

இல Q 4599/LRO/APL/5111B

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்கை சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கீழ்க்கண்ட அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்கை சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணியில் உரிதரக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோருக்கமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக கொழுமடிக் கச்சேரியில் 1953 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஜூன் மாதம் 20 ந் திகதி மாலை 2 30 மணிக்கு என்முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தான தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஜூன் மாதம் 6 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்த மூலம் முப்பிரதிகளாக எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கொழுமடிக் கச்சேரிக்கு உதவி ஏஜனரான எ செயின் வி விஜயமாண ஆகிய நானே மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இதனால் அறிவித்தல் கொடுக்கிறேன்

கொழுமடிக் கச்சேரி,

1953 ம் ஆண்டு (ஒக்டோ) ஆவணியில் 15 ந் உ.

எ. செயின். வி. விஜயமாண,

டிஸ்திரிக்டு உதவி அதிகாரி.

அட்டவணை  
ஆரம்பப்பட இலக்கம் A 3,204 கிராமம்—கொடிக்கொழுவ.

ஆண்டு	காணியின் பெயர்.	விபரம்	உரிமைகேட்பவரின் பெயர்.	விசாலம். எ. ரூ. ப.
1	கொலைக்கறவத்த, கொலை தென்னந் தோட்டம்	..	எஸ் சபரிநாயுடு, ஹனுப்பிறறிய ரேட்ட. நீர்கொழுமடி	0 0 24
2	கறவத்த பூ	.. தென்னந் தோட்டமும், மண்ணூல் கட்டப்பட்ட குடிசையும்	..	3 1 6
மொத்தம்				3 1 30

இல Q 4598/LRO/APL 5115A

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்கை சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்

(1) 1912 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கீழ்க்கண்ட அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்கை சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணியில் உரிதரக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோருக்கமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக கொழுமடிக் கச்சேரியில் 1953 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஜூன் மாதம் 20 ந் திகதி மாலை 2 30 மணிக்கு என்முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தான தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஜூன் மாதம் 6 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்த மூலம் முப்பிரதிகளாக எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கொழுமடிக் கச்சேரிக்கு உதவி ஏஜனரான எ செயின் வி விஜயமாண ஆகிய நானே மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இதனால் அறிவித்தல் கொடுக்கிறேன்

கொழுமடிக் கச்சேரி,

1953 ம் ஆண்டு (ஒக்டோ) ஆவணியில் 15 ந் உ.

எ. செயின் வி. விஜயமாண,

டிஸ்திரிக்டு உதவி அதிகாரி

அட்டவணை  
ஆரம்பப்பட இலக்கம் A 3,193 கிராமம்—கொடிக்கொழுவ

ஆண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிமைகேட்பவரின் பெயர்	விசாலம் எ. ரூ. ப.
1	வலக்கொழுவத்தில்லல், அம்பலான குடி	தென்னமர வளவும், நெல்வயலும்	எஸ் ஸ்ரீ குலசிநாயுடு, கொடிக்கொழுவ, படலகம்	1 2 21
2	வலக்கொழுவத்தில்லல்	தென்னமர தோட்டம்	..	0 0 5
மொத்தம்				1 2 29

இல Q 4591/LRO/APL/1106A

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்கை சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கீழ்க்கண்ட அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்கை சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்

(3) அத்தகைய காணியில் உரிதரக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோருக்கமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக கொழுமடிக் கச்சேரியில் 1953 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஜூன் மாதம் 20 ந் திகதி மாலை 3 30 மணிக்கு என்முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தான தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஜூன் மாதம் 6 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்த மூலம் முப்பிரதிகளாக எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கொழுமடிக் கச்சேரிக்கு உதவி ஏஜனரான எ செயின் வி விஜயமாண ஆகிய நானே மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இதனால் அறிவித்தல் கொடுக்கிறேன்

கொழுமடிக் கச்சேரி,

1953 ம் ஆண்டு (ஒக்டோ) ஆவணியில் 15 ந் உ.

எ. செயின் வி. விஜயமாண,

டிஸ்திரிக்டு உதவி அதிகாரி

அட்டவணை  
ஆரம்பப்பட இலக்கம் A 3,342 கிராமம்—அம்பலான

ஆண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிமைகேட்பவரின் பெயர்	விசாலம் எ. ரூ. ப.
1	கறாக்கறாலியட்ட, அல்லது கறாக்கறாலியட்ட	மடுக்கறாலியட்ட தென்னமர வளவும்	எ. எ. வீரசிநாயுடு, "கலவாரி ஹவுஸ்" ராட் ரேட்ட, கொள்ளப்பிட்டி	1 0 19



இல. Q 4544/LRO/APL 2502

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவினாபடி அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்ததுள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தினபடி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட்டவேண்டுமென்றும்

(3) அத்தகைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோடுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக கொழுமடி கச்சேரியில் 1953 ம் ஆண்டு ஜூன் 20 ந் திகதி காலை 10 30 மணிகளுக்கு என்முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதனொகையக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் ஆண்டு ஜூன் 1 மாதம் 6 ந் திகதியன்று அல்லது அதற்கு முன் எழுத்துமூலம் முப்பிரதிகளாக எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கொழுமடி டிஸ்திரிக்டு உதவி ஐஜனர ஏ. செயின் வி விஜயமான ஆகிய நானே மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவினாகடி இததால் அறிவித்தல் கொடுக்கிறேன்

கொழுமடி கச்சேரி,  
1953 ம் ஆகஸ்ட் 15 ந் உ.

ஏ. செயின். வி. விஜயமான,  
டிஸ்திரிக்டு உதவி அதிகாரி.

குறை	காணியின் பெயர்.	அட்டவணை ஆரம்பப்பட இல. A. 3287.	கிராமம்—டவுப்பொத்த காணியின் விபரம்.	உரிமைகேட்பவர் பெயர்.	விசாலம் ஏ ரு ப.	
1	கொங்காவத்தையும் ககாததகாக வத்தையும்	..	தென்னமர வளவு ..	டபியு கொணல் சளநீனு பெறுநாநதவும், பீ அடவின 0 3 38 பெறுநாநதவும் இருபேரும் டவுப்பொத்த ரேட். நீர் கொழுமடி	0 0 7	
2	ஷெ	..	ஷெ	ஷெ	0 0 7	
					மொத்தம்	1 0 5

இலக்கம் Q 4593/LRO/APL 4466.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவினாபடி அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்ததுள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தினபடி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட்டவேண்டுமென்றும்.

(3) அத்தகைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோடுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் அகாடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக கொழுமடி கச்சேரியில் 1953 ம் வருடம் ஜூன் 20 மாதம் 16 ந் திகதி, பிற்பகல் 2 30 மணிகளுக்கு என்முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும் அத் தொகையக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் ஆண்டு ஜூன் 1 மாதம் 2 ந் திகதியன்று அல்லது அதற்கு முன் எழுத்துமூலம் முப்பிரதிகளாக எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கொழுமடி டிஸ்திரிக்டு உதவி ஐஜனர ஏ செயின் வி விஜயமான ஆகிய நானே மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவினாபடி இததால் அறிவித்தல் கொடுக்கிறேன்

கொழுமடி கச்சேரி,  
1953 ம் ஆகஸ்ட் 15 ந் உ.

ஏ செயின் வி. விஜயமான,  
டிஸ்திரிக்டு உதவி அதிகாரி.

குறை	காணியின் பெயர்	அட்டவணை ஆரம்பப்பட இல A 3,315	கிராமம்—வெலிகெழுத்தி காணியின் விபரம்	உரிமைகேட்பவர் பெயர்	விசாலம். ஏ ரு ப.	
1	மில்லகாவத்த தென்னமரவளவு	..	டபியு கடை	டபியு டபியு பொநாநத, கொச்சி 0 0 4	0 0 4	
2	ஷெ	..	ஷெ	ஷெ	0 0 27	
3	ஷெ	..	தென்னமர வளவும் இரண்டு நிரந்தரமற்ற கட்டிடங்கள்	ஷெ	0 3 24	
					மொத்தம்	1 0 15

இலக்கம் LB 2186/LRO/APL 5722/3/LLD/187/53.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவினாபடி அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்ததுள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தினபடி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட்டவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோடுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1953 ம் ஆண்டு நொவம்பர் மாதம் 10 ந் திகதி காலை 10 மணிகளுக்கு என்முன்வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத் தொகையக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் ஆண்டு நொவம்பர் மாதம் 1 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

மாததறை டிஸ்திரிக்டு கூட்டு உதவி ஐஜனர எம்.மனாட மஹிந்த விஜேயக ஆகிய நானே மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவினாபடி இததால் அறிவித்தல் கொடுக்கிறேன்

மாததறை கச்சேரி,  
1953 ம் ஆகஸ்ட் 10 ந் உ.

ஏ. எம் விஜேயக,  
டிஸ்திரிக்டு கூட்டு உதவி அதிகாரி.

குறை	காணியின் பெயர்	அட்டவணை ஆரம்பப்பட இலக்கம் A 1,397	கிராமம்—வல்பிட விபரம்	உரிமையாளரின் பெயர்.	விசாலம். ஏ ரு ப.
1	கெஹெல்கஹேறேன, டவடகஹே ஹேனவத்த	5-50	வருஷுச்செனற தெனற தோட்டம், 5-50 வருஷுச்செனற பலா, மா, ராப்பலா, கஜூ, பாக்கு மரங்கள் அடங்கியது, 5 தற்காலிகக் கொட்டில்களும், 3 தற்காலிகக் கட்டிடங்களும், 1 தற்காலிக மலசல்கூட்டும், கொனகரிட் கூரையுள்ள ஓர் நிரந்தர மலசல்கூட்டும், ஒரு மண கிணறும், பொதுஅற்ற ஓர் தெருவின பாகமும் அடங்கியது	மிசில எஸ் சமரஜீவ, பபரெண்ட, கோட்டகொட	6 0 13



இல LA/LRO 53/30 LRO/APL 5835 A/J/LLD 282/53

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினையிடி அறிவித்தல்

- (1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
- (2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,
- (3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஓவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக குருணாகல் கச்சேரியில் 1953 ம ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 1 ந திகதி காலை 9 30 மணிக்கு என்முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுக்க விவரத்தையும் 1953 ம ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதி மாதம் 24 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

குருணாகல் டிஸ்திரிக்டு உதவி ஐஜனர என என டி. ஜில்லா ஆதிக நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினையிடி இததால் அறிவித்தல் கொடுக்கிறேன்

இதற்கு உரிமையும், தொகையையும் முன்னமே தெரிபடுத்தாவிட்டால் இவைகளை விசாரணையில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது பிரகடனம் செய்கிறேன்

குருணாகல் கச்சேரி, என் என டி. ஜில்லா, உதவி அதிபர்.  
1953 ம ஆண்டு (ஒக்டோ) ஆவணியீடு 7 ந உ

அட்டவணை

232 ம பிரதமபட்டத்துக்கு 2 ம இணைப்படம் கிராமம்—பல்ல மெதகொட

ஏண்டு காணியின் பெயர்	விபரம்	உரிமையகையவர் பெயர்.	விசாலம் ஏ ரு ப
52	முன்கொடுவெழுத்து நெல்வயல	நாரமல, தம்பெல்லையிலிருக்கும் ஸ்ரீமதி. மெலி. மெலி.	1 9 24
53	ஓடி	எத்து ஹாமினே என்று சொல்லப்படுகிறது	0 0 14
மொத்தம்			1 1 38

இல LA/LRO 53/23 LRO/APL 5279/J/LLD 283/53

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினையிடி அறிவித்தல்

- (1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
- (2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,
- (3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஓவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக குருணாகல் கச்சேரியில் 1953 ம ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 1 ந திகதி காலை 9 30 மணிக்கு என்முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதி மாதம் 24 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

குருணாகல் டிஸ்திரிக்டு உதவி ஐஜனர என என டி. ஜில்லா ஆதிக நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினையிடி இததால் அறிவித்தல் கொடுக்கிறேன்

இதற்கு உரிமையும், தொகையும் முன்னமே தெரிபடுத்தாவிட்டால் இவைகளை விசாரணையில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது பிரகடனம் செய்கிறேன்

குருணாகல் கச்சேரி, என் என டி. ஜில்லா, உதவி அதிபர்.  
1953 ம ஆண்டு (ஒக்டோ) ஆவணியீடு 7 ந உ

அட்டவணை

359 ம பிரதமபட்டத்துக்கு 2 ம இணைப்படம் கிராமம்—பல்ல

ஏண்டு காணியின் பெயர்	காணியின் விபரம்	உரிமையகையவர் பெயர்	விசாலம் ஏ ரு ப
44	மடவல்லத்த	சுரு கிணறும், மண ஓலை வீடும அடங்கிய 35 வருஷத்த துக்கு மேற்பட்ட தென்னந் தோட்டம்	3 2 20
45	ஓடி	இலங்கை தேங்க மரங்களும் அடங்கிய 35 வருஷத்த துக்கு மேற்பட்ட தென்னந் தோட்டம்	1 3 20
46	ஓடி	9 தென்ன மரங்களும், 1 ராப்பிலாககாய மரமும் அடங்கிய 35 வருஷத்துக்கு மேற்பட்ட தென்னந் தோட்டம்	0 0 26
47	ஓடி	9 தென்ன மரங்களும், 1 மீரா மரமும் அடங்கிய 35 வருஷத்துக்கு மேற்பட்ட தென்னந் தோட்டம்	0 0 13
மொத்தம்			5 2 39

இல LA/LRO/53/29 LRO/APL/5835—J/LLD/281/53

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினையிடி அறிவித்தல்

- (1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
- (2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,
- (3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஓவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக குருணாகல் கச்சேரியில் 1953 ம ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 1 ந திகதி காலை 9 30 மணிக்கு என்முன் வந்து தெரியப்படும்,

(3)

விதானகையக் கண  
சமுக்கிரமம் எம்சுரு

நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும்,  
6  
63) (செப்டம்பர்) புரட்டாதி மாதம் 24 ந திகதியன்று

குருகூல் டி.ஸி.நி.கரு உதவி எஜனா என என டி. ஜி.லா ஆகிய நான மெற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7  
இதனால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

இதற்கு உரிமையும் தொகையையும் முன்னவே தெரிபடுத்தாவிட்டால் இவைகளை விசாரணையில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாதென்று  
செய்கிறேன்.

குருகூல் கச்சேரி,  
1953 ம 63) (சுக்ஸர்) ஆவணம் 7 ந உ

என. என  
உத

அட்டவணை

220 ம பிரதமபடத்துக்கு 1 ம இணைப்படம் கிராமம்—இஹல மெற்கொட.

காணியின் பெயர்	விபரம்	உரிமைகேட்பவர் பெயர்.	எ
11 கமமச்சேமகும்புற	நெல்வயல்	நாரமமல, தம்பெலலையிலிருக்கும் ஸ்ரீமதி. பி மென்க 0 3	3

சாதாரணமானே என்று சொல்லப்படுகிறது

இல LA/7644 LRO/APL 1025 J/LLD

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின்படி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணையில் விவரிக்கப்பட்ட காலியை 1950 ம  
9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்.

(3) அத்தகைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக்க, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக குருகூல் கச்சேரியில் 1953 ம 63) ம 63) ஐப்பசி மாதம் 1 ந திகதி காலை 9 30 மணிக் கு என்முன வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம 63) (செப்டம்பர்) புரட்டாதி மாதம் 24 ந திகதியன்று அல்லது அ  
சமுத்தரமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

குருகூல் டி.ஸி.நி.கரு உதவி எஜனா என என டி. ஜி.லா ஆகிய நான மெற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம  
இதனால் அறிவித்தல் கொடுக்கிறேன்

இதற்கு உரிமையும் தொகையையும் முன்னவே தெரிபடுத்தாவிட்டால் இவைகளை விசாரணையில் ஏற்றுக்கொள்ளமாட்டாதென்று பிர  
செய்கிறேன்

குருகூல் கச்சேரி  
1953 ம 63) (சுக்ஸர்) ஆவணம் 7 ந உ

என என டி.  
உதவி அதிபர்

அட்டவணை

241 ம பிரதமபடத்துக்கு 1 ம இணைப்படம் கிராமம்—கல்கெதர்.

காணியின் பெயர்.	விபரம்	உரிமைகேட்பவர் பெயர்	எ
76 அமபகறாமூலினவத்த ஹல்	ஒரு தற்காலிகமான மண சுவரும், கடுபொத, கிரிபெடியாவ, வெலிவெஹாயிலிருக்கும்	விச	3 0
மிலககறாமூலவத்த	ஒலை கூரையும் அடங்கிய தென்னந ஆ கிரிபெடியா என்று சொல்லப்படுகிறது		
	தோட்டம்		

இல LA/LRO 53/27 LRO/APL 3134F—J/LLD

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின்படி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆ  
9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்.

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக்க. அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக குருகூல் கச்சேரியில் 1953 ம 63) ம 63) ஐப்பசி மாதம் 1 ந திகதி காலை 9 30 மணிக் கு என்முன வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், தொகையையும் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம 63) (செப்டம்பர்) புரட்டாதி மாதம் 24 ந திகதியன்று அல்லது அ  
சமுத்தரமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

குருகூல் டி.ஸி.நி.கரு உதவி எஜனா என என டி. ஜி.லா ஆகிய நான மெற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம  
இதனால் அறிவித்தல் கொடுக்கிறேன்

இதற்கு உரிமையும், தொகையும் முன்னவே தெரிபடுத்தாவிட்டால் இவைகளை விசாரணையில் ஏற்றுக்கொள்ளமாட்டாதென்று பிரகடனம்  
செய்கிறேன்

குருகூல் கச்சேரி,  
1953 ம 63) (சுக்ஸர்) ஆவணம் 7 ந உ

என. என. டி.  
உதவி அதிபர்.

அட்டவணை

1,000 பிரதமபடத்துக்கு 1 ம இணைப்படம் கிராமம்—அமமனமுல்ல

காணியின் பெயர்	விபரம்	உரிமைகேட்பவர் பெயர்	எ
125 கறாடகறாமூலவத்த	40 வருஷமுள்ள தென்னந தோட்டம்	நீர்கொழும்பு, குரன, 3 ம இல கொழும்பு ரோட்டி	1
		விருக்கும் எம் ஹீவகோ பொனச்சேகா என்று சொல்லப்படுகிறது	
126 ஷே	40 வருஷமுள்ள 6 தென்ன மரங்களும் அடங்கிய தென்னந தோட்டம்	ஷே	0
127 ஷே	40 வருஷமுள்ள 5 தென்ன மரங்களும், 5-10 வருஷமுள்ள 4 தென்ன மரங்களும் அடங்கிய தென்னந தோட்டம்	ஷே	0

5தம்